

# MONTAKHAB AHADITH

Recueil  
de Ahadith afférents  
aux six articles  
du Da'wat et du Tabligh

KALIMAH TAYYIBAH

SALAT

'ILM ET ZIKR

IKRAM-UL-MUSLIM

IKHLAS

DA'WAT ET TABLIGH

Compilé par  
Hazrat Maulana Mohammed Youssouf Kandhlavi  
(*Rahmatullahi 'Alayhi*)

Traduction exclusive et homologuée  
sous la direction personnelle  
de  
Maulana Mohammed Sa'ad Kandhlavi

## AVIS IMPORTANT

Allah Sobhaano wa Ta'ala a gratifié Mohammed ﷺ de perles de sagesse d'une nature concise mais cependant exhaustive dans leur signification. Aucune langue, le français y compris, n'est en mesure de traduire d'une façon adéquate cette sagesse universelle.

Sous ma direction, une équipe compose de dix Oulémas, des érudits et leurs assistants, chacun d'eux possédant des antécédents notoires en matière de Tabligh et ayant une connaissance approfondie quant à la nature de cette tâche, ont chaleureusement consenti à travailler en commun afin de produire une traduction qui, je l'espère, adhère au plus près de la signification des paroles que renferment ces hadiths.

La portée mondiale du travail du Tabligh implique essentiellement l'usage d'une version exclusive au sein de chaque région respective. On évitera par conséquent de procéder à une seconde traduction de cet ouvrage en français.

Toutefois, dans l'éventualité où la traduction diffère de la signification du texte arabe, le lecteur est aimablement prié de bien vouloir m'en informer. C'est avec plaisir que j'y apporterais, inch Allah, tout amendement s'avérant nécessaire.

(Maulana) Mohammed Saud Kandhlawi



# ANNAYYAR

152 Block - 3, B Y J.C.H.S., Bahadurabad Karachi - Pakistan

Ph. & Fax : ++92-21-4938006, E-mail: nayyar40@hotmail.com

## TABLE DES MATIÈRES

Phonétique	V
Préface	VI
Introduction	IX
<b>KALIMA TAYYIBAH</b>	
Imâne	1
Croire en l'invisible	31
Croire à l'Au-delà	67
La félicité repose sur l'obéissance aux injonctions d'Allah Ta'ala	99
<b>SALAT</b>	
<b>PRIÈRES</b>	
<b>Farz, prières obligatoires</b>	119
<b>Prière en congrégation</b>	141
<b>Sunnah et Nafilah - prières facultatives</b>	171
<i>Khouchou' et Khouzou'</i> - crainte et recueillement dans laprière	209
Les vertus du Wouzou (ablutions)	221
Les <i>A'mal</i> (actions) et les <i>Fazaïl</i> (avantages) de la Masdjid	231
<b>'ILM ET ZIKR</b>	
<b>SCIENCE RELIGIEUSE ET SOUVENIR D'ALLAH SOBHAANO WA TA'ALA</b>	
'Ilm – Science religieuse	237
Influence du Qor'âne et des hadiths	261
<b>ZIKR</b>	
<b>Les mérites du Qor'âne</b>	265
<b>Les vertus du souvenir d'Allah Ta'ala</b>	295
<b>Do'as (supplications) et Zikr (litanies) prescrites par Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam</b>	351

**IKRAM-UL-MUSLIM**

**S'ACQUITTER AVEC BONNE GRÂCE DES DROITS DES MUSULMANS**

La dignité du Musulman	393
La noblesse de caractère	407
Les droits des Musulmans	421
Affermir les liens de parenté	477
Mise en garde contre le fait de causer du tort aux Musulmans	485
Réconcilier les Musulmans	509
Générosité envers les Musulmans	515

**IKHLAS**

**SINCÉRITÉ DE L'INTENTION**

Sincérité de l'intention	523
Agir par pure sincérité pour le plaisir d'Allah dans l'anticipation de Ses promesses et l'espoir de Ses récompenses	537
Condamnation des actes ostentatoires	541

**DA'WAH ET TABLIGH**

**EXHORTATION À LA RELIGION ET PROPAGATION DU MESSAGE D'ALLAH**

Les mérites du Da'wah	553
Sortir dans le chemin d'Allah et les mérites y afférents	587
Les convenances et les pratiques à observer dans le chemin d'Allah	609

**ÉVITER LE SUPERFLU**

Éviter le superflu	651
--------------------	-----

**BIBLIOGRAPHIE**

668
-----

## PHONÉTIQUE

*Nous avons évité délibérément tout recours à la transcription phonétique savante en usage dans les documents érudits. Les mots et les noms propres transcrits de l'arabe restent - bien que toujours évidents! - insuffisamment rendus dans leurs sonorités pour un arabisant. Il nous a semblé ainsi qu'ils demeurent mieux intégrés au corps du texte pour les lecteurs seulement francophones.*

*Pour les traductions des versets coraniques cités dans le texte, nous avons eu recours au travail de l'édition sous l'égide du Ministère du Hadj et des WAQF, Al Madinah Al Munawwarrah, 1410 de l'Hégire, Royaume d'Arabie Saoudite.*

## PRÉFACE

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ وَخَاتَمِ  
النَّبِيِّينَ مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ وَدَعَا بِدَعْوَتِهِمْ إِلَى  
يَوْمِ الدِّينِ. أَمَّا بَعْدُ!

Louanges au Dispensateur et Seigneur des mondes et que la grâce, l'honneur et les salutations soient sur le plus glorieux des Messagers et le Sceau des Prophètes, Mohammed, les siens, ses compagnons, et ceux qui marchent noblement sur ses pas et invitent l'humanité vers Allah et ce jusqu'au Jour de la Résurrection.

C'est une réalité que l'on peut alléguer sans ambages dans ce moment crucial qui constitue un site de turbulences pour le monde Musulman, que le sacrifice fait par le *Tablighi Djma'ate* reflète l'effort le plus vigoureux, efficace, utile et global et dont l'épicentre se situe au *Tablighi Markaz* Nizamuddin à Dehli en Inde<sup>1</sup>. La portée de cet effort et son impact ne se confinent pas au sous-continent indien ou encore à l'Asie mais dont le périmètre se déploie sur plusieurs continents ainsi que sur toute une série de pays Islamiques et non Islamiques.

L'histoire de campagnes ou de mouvements révolutionnaires ou réformateurs de cette nature atteste qu'avec le temps qui passe ou bien lorsque les efforts prennent de l'ampleur (et notamment lorsqu'ils aboutissent à l'obtention de certains privilèges et que le leadership en devient apparent), surgissent alors des objectifs, des faiblesses et une négligence qui viennent violer voire anéantir l'enjeu véritable de cette mission.

---

1. Il n'y a pas, dans cette assertion et ce témoignage, de négation au regard de l'importance que revêtent ces efforts et mouvements qui servent la réalité et les besoins de l'heure actuelle et qui sont en mesure de contrecarrer les épreuves et les malheurs du jour. L'objectif vise uniquement à reconnaître ainsi que souligner l'efficacité et l'ampleur des efforts accomplis par le *Tablighi-Djama'ate* et son Mouvement et ce d'une manière positive

Toutefois, l'effort du *Tablighi Djama'ate* (pour autant que la connaissance et les observations de l'auteur se trouvent concernées) a été pour beaucoup et jusqu'à ce jour épargné de ces turpitudes.

Force est de constater que ce mouvement est devenu une pratique courante et dont la nature relève de l'abnégation pour accorder la priorité à autrui ; du désir de trouver les sentiers de l'évasion des errements de l'âme pour rechercher le plaisir d'Allah ; de l'espérance de moissonner les récompenses de l'Autre-dieu ; du respect et de l'honneur de l'Islam et des Musulmans ; de l'humilité et de la soumission à Allah ; de la réalisation idoine des devoirs religieux ; de la lucidité d'une progression spirituelle ; de la préoccupation du souvenir d'Allah ; de se soustraire le plus humainement possible aux soucis futiles et peu profitables et d'entreprendre un périple jalonné d'épreuves dans la voie d'Allah Sobhaanaho wa Ta'ala.

La sincérité de son prédicateur initial, Cheikh Mohammed Ilyas Rahmatullahi 'Alayhi, sa préoccupation d'Allah, ses prières, sa lutte, son sacrifice et surtout l'exaucement de ses efforts par Allah, le Sublime, ont modelé la physionomie singulière de cette activité. C'est, en outre, le résultat de ces conditions sine qua non qualifiées d'essentielles par son premier prédicateur, dès le début, et sur lesquelles il a mis sans cesse l'accent et qu'il a prêchées. L'identification des significations et responsabilités inhérentes au Kalimah, l'acquisition de la connaissance des vertus qui découlent de la réalisation de l'adoration obligatoire sous toutes ses formes, l'intuition des vertus qui émanent de la connaissance et du souvenir d'Allah et le fait de s'absorber dans le souvenir d'Allah, le respect des Musulmans de pair avec la sauvegarde de leurs droits, la réforme des mobiles qui déterminent chaque acte de manière à ce qu'il soit accompli en toute sincérité et uniquement pour le plaisir d'Allah, l'abstraction de tout ce qui n'a pas de raison d'être, et l'enthousiasme et la conscience des vertus qui se rattachent au voyage dans la voie d'Allah, composent les éléments et les caractéristiques qui régissent ce mouvement et ont élevé un mur de protection le préservant de tomber dans les trous

noirs de la politique, d'une organisation à but lucratif, de la célébrité et de l'autorité et lui ont ainsi permis de demeurer un mouvement purement religieux orienté vers la recherche du plaisir d'Allah.

Ces principes et paramètres, considérés comme essentiels pour ce mouvement, dérivent du Saint Coran et de la Sounnah. Ils jouent le rôle de gardiens qui assurent la protection de la religion et font barrage à tout impedimenta susceptible de gêner la voie vers le plaisir d'Allah. Le Saint Coran, les usages et les traditions prophétiques en forment la source.

D'où se faisait sentir le besoin d'une compilation des versets coraniques et des hadiths y afférents. Loué soit Allah pour cette tâche entreprise par l'épigone du premier prédicateur, Cheikh Mohammed Youssouf (fils de Cheikh Ilyas Rahmatullahi 'Alayhi, l'initiateur de ce mouvement qui consiste à convier à la vertu. Il possédait une connaissance profonde et exhaustive des collections de hadiths et en a extrait les principes, les règles et les préventions de leur source d'origine pour les rassembler sous la forme d'un livre. Il s'est montré tellement scrupuleux et minutieux de sorte que cet ouvrage ne constitue pas seulement une compilation de ces principes, règles et instructions, mais peut-être bien une encyclopédie dans laquelle l'ensemble, toute partialité et brièveté mises à part, s'y trouve exposé tout en faisant ressortir l'importance qui s'y rattache. Peut-être est-ce là une manifestation de la Providence quant au fait que Cheikh Sa'ad (Qu'Allah lui accorde une longue vie et l'occasion de réaliser d'autres œuvres de ce genre), le petit-fils chanceux et méritant de l'auteur, ait assumé la responsabilité de publier ce livre dans la perspective d'un bénéfice général. Qu'Allah daigne exaucer ses efforts et son dévouement et fasse de cet ouvrage une source de bien. Et Allah est Puissant sur toute chose. وَمَا ذَالِكَ عَلَى اللَّهِ بِعَزِيزٍ

*Abul Hassan 'Ali Nadavi  
Dairah Shah 'Alamullah  
Rai Baraily U.P.  
20 Zul Qa'dah 1418H*



## INTRODUCTION

قال تعالى: لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن

قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ ﴿١٦٤﴾ [آل عمران: ١٦٤] Allah Sobhaanaho wa Ta'ala dit:

« Allah a très certainement fait une faveur aux croyants lorsqu'Il a envoyé chez eux un messager (Mohammed Sallallaho 'Alayhi wasallam) de parmi eux-mêmes (en tant qu'humains, les gens peuvent bénéficier aisément de ses nobles qualités), qui leur récite Ses versets (à travers ces versets coraniques, en les invitant et les conseillant), les purifie (de leurs péchés et en réformant leurs mœurs) et leur enseigne le Livre (le Coran) et la Sagesse (la Sounnah), bien qu'ils fussent auparavant dans un égarement évident. »

Sourate (3) Al-'Imran, verset 164.

Dans le cadre du verset cité ci-dessus, Cheikh Sayyed Soleimane Nadavi Rahmatullahi 'Alayhi écrit (dans la préface d'un livre portant sur Cheikh Mohammed Ilyas Rahmatullahi 'Alayhi et son mouvement religieux) que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a reçu l'injonction divine prophétique : invite vers Allah en récitant les versets du Coran afin de purifier les traits de nature pernicieuse des gens et de leur enseigner le Livre de Sagesse (Sounnah).

Le Coran et les *Ahadith-Sahihah* (traditions confirmées) justifient que la Oummah (les fidèles) du dernier des Prophètes a été déléguée divinement pour guider l'ensemble des nations du monde.

Allah Sobhaanaho wa Ta'ala dit :

قال تعالى: كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ

الْمُنْكَرِ [آل عمران: ١١٠]

« (Ô Musulmans) Vous êtes la meilleure des communautés qu'on ait fait surgir pour les hommes, vous ordonnez le convenable, interdisez le blâmable et croyez à Allah »

Al-'Imran (3), verset 110

Ce verset implique clairement que la Oummah Musulmane a été nommée comme étant le député du Prophète dans le cadre de la révélation et des injonctions qui en découlent et enjoignent d'inviter les hommes à la vertu et au bien et d'interdire le mal. D'où la Oummah Musulmane a hérité des devoirs confiés à Rasoulallah Sallallaho 'Alayhi wasallam, à savoir prêcher à travers la récitation du Coran, purifier les gens de leurs mauvaises tendances et enseigner le Livre de Sagesse.

Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a par conséquent initié les fidèles de sa Oummah à dépenser leurs biens et occuper leur vie à inviter vers Allah, à acquérir et enseigner la connaissance divine, à se souvenir d'Allah et L'adorer. Les Sahabas ont accordé la primauté aux susdites activités par rapport aux préoccupations profanes. Ils étaient formés à mettre en œuvre ces *A'mal* (actions) face à toutes circonstances de pair avec un dévouement sans réserve, une patience admirable et une résistance à des épreuves et obstacles de tout genre. Ils étaient instruits à se sacrifier physiquement et matériellement pour le bénéfice d'autrui.

En accord avec l'injonction :

وَجَاهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ

« Et lutez pour Allah avec tout l'effort qu'Il mérite. »

Sourate (22) Al-Hadjj/le pèlerinage, verset 78

Les Sahabas se sont efforcés selon l'exemple des prophètes en mêlant la piété, l'austérité, la discipline, le

sacrifice de soi. Le cadre était donc en place et propre à donner lieu à des modèles d'excellence qui se sont élevés au statut d'élite de la Oummah. L'époque qui vit les actions de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam mises en œuvre collectivement par la Oummah, reçut l'appellation de *Khair-ul-Qurun* (la meilleure des époques de la Oummah).

Puis au fil des périodes successives, l'élite religieuse de la Oummah va déployer ses efforts et son énergie à assurer la rémanence de ce logo prophétique. L'éclat de ces efforts, empreints de l'esprit de sacrifice, illumine encore aujourd'hui le monde de l'Islam.

Iah Sobhaanah wa Ta'ala a suscité, à une époque encore récente, dans le cœur de Cheikh Mohammed Ilyas Rahmatullahi 'Alayhi quant à la dégradation de l'Islam, une agitation et une anxiété doublées d'un désir ardent de sortir la Oummah de cet état dans lequel elle était plongée. D'après l'élite religieuse de son époque, il se révéla unique à cet égard et il se montrait sans cesse agité et préoccupé par le fait de faire renaître, dans le monde, l'ensemble de la révélation divine faite par Allah Sobhaanah wa Ta'ala à Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam. Il prônait que tout effort, consacré à la renaissance de la religion, ne pouvait aboutir à un résultat positif uniquement en calquant fidèlement la manière de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam.

D'où le besoin de former des Da'is (prêcheurs qui invitent à l'Islam) dont la vision et les désirs épousent la connaissance, l'action, l'esprit, la perception, la passion et la compassion des Prophètes. Il est requis d'eux qu'ils aient non seulement une foi profonde et qu'ils soient les auteurs d'actions vertueuses mais que leurs aspirations et leur manière d'inviter à l'Islam reflètent celles des Prophètes. Ils doivent nourrir un amour fervent pour Allah et Le craindre outre un état spirituel d'intimité avec Lui.

sacrifice de soi. Le cadre était donc en place et propre à donner lieu à des modèles d'excellence qui se sont élevés au statut d'élite de la Oummah. L'époque qui vit les actions de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam mises en œuvre collectivement par la Oummah, reçut l'appellation de *Khair-ul-Qurun* (la meilleure des époques de la Oummah).

Puis au fil des périodes successives, l'élite religieuse de la Oummah va déployer ses efforts et son énergie à assurer la rémanence de ce logo prophétique. L'éclat de ces efforts, empreints de l'esprit de sacrifice, illumine encore aujourd'hui le monde de l'Islam.

Iah Sa Sobhaanaho wa Ta'ala a suscité, à une époque encore récente, dans le cœur de Cheikh Mohammed Ilyas Rahmatullahi 'Alayhi quant à la dégradation de l'Islam, une agitation et une anxiété doublées d'un désir ardent de sortir la Oummah de cet état dans lequel elle était plongée. D'après l'élite religieuse de son époque, il se révéla unique à cet égard et il se montrait sans cesse agité et préoccupé par le fait de faire renaître, dans le monde, l'ensemble de la révélation divine faite par Allah Sobhaanaho wa Ta'ala à Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam. Il prônait que tout effort, consacré à la renaissance de la religion, ne pouvait aboutir à un résultat positif uniquement en calquant fidèlement la manière de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam.

D'où le besoin de former des Da'is (prêcheurs qui invitent à l'Islam) dont la vision et les désirs épousent la connaissance, l'action, l'esprit, la perception, la passion et la compassion des Prophètes. Il est requis d'eux qu'ils aient non seulement une foi profonde et qu'ils soient les auteurs d'actions vertueuses mais que leurs aspirations et leur manière d'inviter à l'Islam reflètent celles des Prophètes. Ils doivent nourrir un amour fervent pour Allah et Le craindre outre un état spirituel d'intimité avec Lui.

Leurs caractères et leurs habitudes doivent se modeler sur la Sounnah de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam, leur amour ou leur haine être ressentis au nom d'Allah, le facteur qui motive leur invitation à l'Islam arborer une profonde compassion et bienveillance envers les Musulmans et de la bonté pour l'entière création d'Allah, le leitmotiv divin à l'adresse des prophètes 'Notre récompense se trouve auprès d'Allah' constituer leur credo et leur objectif dédiés uniquement au plaisir d'Allah.

Ils doivent nourrir un désir sans borne pour la régénération de la religion dans le monde, un désir tel qu'il les préserve d'être déviés de leur itinéraire sur la voie d'Allah tandis que leurs vies et leurs biens n'ont qu'une fonction instrumentale au regard de la réalisation de cet objectif. Ils doivent faire abstraction de toute notion d'autorité, de statut, de possessions, de propriété, d'honneur et de célébrité. Qu'ils se tiennent debout, s'asseyent, parlent ou se déplacent, chaque acte ou geste doit être orienté vers ce but.

À dessein de faire revivre les traditions de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam à travers cet effort et faire reluire toutes les facettes d'une vie en accord avec les injonctions d'Allah Sobhaanaho wa Ta'ala et la Sounnah de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam sans omettre pour autant de doter des susdites qualités ceux qui s'efforcent dans cette voie, les six articles (du *Tabligh*) ont vu le jour. L'ensemble des savants et de l'élite religieuse ont donné leur soutien à ces six articles et en ont fait l'éloge.

Le fils de Cheikh Ilyas Rahmatullahi 'Alayhi, Cheikh Youssouf Rahmatullahi 'Alayhi a dédié sa vie entière à cette mission. Il s'est évertué sans relâche avec un zèle ayant pour point de mire la propagation de cette activité et la formation d'un groupe de fidèles munis de ces qualités. Ces qualités ont été tirées d'ouvrages de source sûre de Ahadith, de biographies

et d'histoire. Il a compilé une œuvre qui se compose de trois volumes 'Hayat-us-Sahabas', œuvre qui ouvre une porte et nous permet de suivre au fil de leur vie Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam et ses compagnons Raziyallaho 'anhome. Ce livre fut, par la Grâce d'Allah, publié lors de son vivant.

Le Cheikh a compilé par la suite une autre collection de hadith '*Muntakhab Ahadith*' qui se rattache à ces six articles (six points). Toutefois, il a quitté **رَبَّنَا اللَّهُ وَأَنَا إِلَهُهِ وَاجْعَلْنَا** ce monde pour sa demeure céleste avant d'avoir pu en achever la compilation finale.

Cheikh Mohammed Youssouf Rahmatullahi 'Alayhi s'entretenait avec nombre de ses amis proches et collègues à propos de cette collection de *ahadith*, et tout en se montrant satisfait, il exprimait fréquemment à cet égard sa gratitude envers Allah. Allah seul sait quelles aspirations son cœur abritait et la manière dont il aurait souhaité présenter la collection de façon à ce qu'elle fût une source de lumière. Quoi qu'il en soit, tel fut le dessein d'Allah.

Par la Grâce d'Allah, la version Urdu de *Muntakhab Ahadith* est sortie de sous presse au mois de Djamadul-Awwal 1421H correspondant au mois de septembre 2000. C'est sa version française qui voit maintenant le jour. Afin de maintenir une lisibilité fluide, le renvoi aux notes de bas de page a été évité en optant pour les crochets ou les parenthèses ou encore l'emploi de certaines annotations au regard de la clarification de certains hadiths ou de phrases.

Puisque le Cheikh n'a pu réviser l'ébauche de ce livre, un effort considérable s'imposait en vue de conserver la fidélité du texte, l'intervention de l'analyse critique des rapporteurs, la classification des ahadith en tant que *Sahih*, *Hasan* ou *Za'if* (termes terminologiques pour la classification des hadiths) et l'explication des mots compliqués. L'ensemble

Cette tâche a été entreprise avec circonspection et une équipe de savants en a pris la charge. Qu'Allah Sobhaanaho wa Ta'ala daigne répandre Ses bénédictions sur tous ceux qui se sont trouvés associés à ce travail. Toutefois, l'erreur est humaine aussi nous prions les savants religieux de bien vouloir nous signaler le besoin de tout amendement éventuel. Cet ouvrage a été compilé par Cheikh Youssouf Rahmatullahi 'Alayhi dans un but bien défini et l'importance qu'il revêt clairement exposée par Cheikh Sayyad Abul Hasan 'Ali Nadavi Rahmatullahi 'Alayhi. Il s'avère par conséquent essentiel de préserver cet ouvrage de tout amendement ou de toute mutilation.

Allah Sobhaanaho wa Ta'ala a élu des Prophètes 'Alayhimos Salam pour disséminer Son Message et la connaissance dans le but de consoler l'humanité et lui apporter le salut. Afin de tirer avantage au maximum des articles de cette connaissance sublime, il s'avère essentiel de bâtir une foi ardente échafaudée sur cette science. À l'écoute ou à la lecture des paroles d'Allah ou de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam, l'on doit se considérer comme un ignorant. En d'autres mots, croire en l'invisible devrait supplanter la croyance dans les expériences et recherches humaines et le cœur d'affirmer que chaque parole lue ou prononcée constitue la vérité absolue.

Selon l'usage lors de la récitation ou de l'écoute du Coran, nous sommes censés croire qu'Allah Sobhaanaho wa Ta'ala s'adresse à nous et d'une manière analogue lorsque nous lisons ou écoutons un hadith, nous devrions avoir le sentiment que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam s'adresse directement à nous. L'impact des mots sera proportionnel à la grandeur et au respect que nous accordons à Allah et à son Prophète ainsi qu'au degré d'attention que nous prêtons à la

lecture et à l'écoute.

Allah Sobhaanaho wa Ta'ala dit :

قال تعالى: وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَىٰ أَعْيُنُهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ  
مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا ءَأَمَّا فَاكْتُنِبْنَا مَعَ الشَّاهِدِينَ ﴿٨٣﴾

[المائدة: ٨٣]

Et quand ils entendent ce qui a été descendu sur le  
Messager (Mohammed), tu vois leurs yeux déborder de  
larmes, parce qu'ils ont reconnu la vérité. Ils disent : « Ô  
notre Seigneur ! Nous croyons ; inscris-nous donc parmi  
ceux qui témoignent (de la véracité du Coran) »

(Sourate (5) Al-Ma'idah/la table servie, verset 83)

Allah Sobhaanaho wa Ta'ala dit :

قال تعالى: فَيُبَشِّرُ عِبَادِ ﴿١٧٨﴾ الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَٰئِكَ  
الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَٰئِكَ هُمْ أُولُوا الْأَلْبَابِ ﴿١٧٩﴾ [الزمر: ١٧٧-١٧٨]

(Ô Mohammed) Et à ceux qui s'écartent des Tagut  
pour ne pas les adorer, tandis qu'ils reviennent à Allah, à  
eux la bonne nouvelle ! Annonce la bonne nouvelle à Mes  
serviteurs qui prêtent l'oreille à la Parole, puis suivent ce  
qu'elle contient de meilleur. Ce sont ceux-là qu'Allah a  
guidés et ce sont eux les doués d'intelligence !

(Sourate (39) Az-Zumar/les groupes, versets 17-18)

Bukhari rapporte :

عن أبي هريرة رضي الله عنه عن النبي ﷺ قال: إذا قضى الله الأمر في السماء ضربت  
الملائكة بأجنحتها خضعانا لقوله كأنه سلسلة على صفوان، فإذا فرغ عن قلوبهم،  
قالوا: ماذا قال ربكم؟ قالوا: الحق وهو العلي الكبير (رواه البخاري)

Abu Hourairah Raziyallaho 'anho rapporte que  
Rasoulollahi Sallallah 'Alayhi wasallam a dit « :



**Lorsqu'Allah décrète quelque chose dans les cieux, les anges battent leurs ailes de crainte et de soumission à Sa Parole. Le décret de leur Seigneur résonne comme le carillonnement d'une chaîne sur un rocher. Lorsque la crainte s'évanouit de leurs cœurs, ils s'interrogent les uns les autres : qu'a dit votre Seigneur ? Ils répondent que quoi qu'Il ait dit, c'est la Vérité et Il est le Très-Haut, plein de Majesté. »** (Bukhari)

Selon un autre hadith de Bukhari :

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ كَانَ إِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلَاثًا حَتَّى تُفْهَمَ.  
(رواه البخاري)

**Anas Raziyallahoh 'anho rapporte que chaque fois que Nabi Sallallahoh 'Alayhi wasallam disait quelque chose d'important, il le répétait trois fois afin que ces paroles fussent bien comprises.** (Bukhari)

Il s'avère par conséquent propice de lire un hadith trois fois. L'on doit s'engager dans cette science avec discipline en repoussant ses désirs personnels. Pratiquer une lecture et une écoute attentive, avec amour et respect. Les conversations entre chaque hadith devraient être évitées. Il faut autant que possible s'asseoir en état de pureté (Wouzou) dans la position du *Tashahhoud* sans s'adosser. L'objectif en est que le Coran et les paroles contenues dans les hadiths influent sur le cœur. Et que soit édifiée, sur la base des promesses faites par Allah et Son Prophète, une croyance telle qu'elle donne lieu à un profond désir de la religion, cette force qui nous pousse à accomplir chaque action en accord avec la Sounnah de Rasoulallahoh Sallallahoh 'Alayhi wa Sallam et à prendre conseil auprès des savants en matière de religion et recevoir ainsi une direction systématique afin de réaliser correctement nos actes.

Je débute ce livre par un extrait tiré de la préface du livre portant le titre *Amanil Ahbar Sharh Ma'anil Athar* par Cheikh Mohammed Youssouf Rahmatullahi 'Alayhi. Ce livre

constitue un commentaire sur le fameux ouvrage de hadith *Ma'anil Athar* de l'Imam Tahawi Rahmatullahi et traite de la vie et des paroles de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam et de ses compagnons.

*Mohammed Sa'ad Kabdhlavi*  
*Madrassa Kashiful Uloom*  
*Basti Nizamuddin Aulia*  
*New Dehli, Inde*

*Extrait de la préface du livre  
Amaniyal Ahbar Sharh Ma'aniyal Athar  
par Cheikh Mohammed Youssouf  
Rahmatullahi 'Alayhi*

الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ الْإِنْسَانَ لِيُفِيضَ عَلَيْهِ النِّعَمَ الَّتِي لَا يَفْقِهَا مُرُورُ الزَّمَانِ مِنْ خَزَائِنِهِ الَّتِي لَا تَنْقُصُهَا الْعَطَايَا وَلَا تَبْلُغُهَا الْأَذْهَانُ، وَأَوْدَعَ فِيهِ الْجَوَاهِرَ الْمَكْنُونَةَ الَّتِي بِإِصْطِفَائِهَا يَسْتَفِيدُ مِنْ خَزَائِنِ الرَّحْمَنِ وَيَفُوزُ بِهَا أَبَدَ الْأَبَادِ فِي دَارِ الْجَنَانِ. وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ الَّذِي أُعْطِيَ بِشَفَاعَةِ الْمُؤْمِنِينَ وَأُرْسِلَ رَحْمَةً لِلْعَالَمِينَ، وَاصْطَفَاهُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى بِالسِّيَادَةِ وَالرَّسَالَةِ قَبْلَ خَلْقِ اللَّوْحِ وَالْقَلَمِ، وَاجْتِنَاهُ لِتَشْرِيحِ مَا عِنْدَهُ مِنَ الْعَطَايَا وَالنِّعَمِ فِي خَزَائِنِهِ الَّتِي لَا تُعَدُّ وَلَا تُحْصَى، وَكَشَفَ مِنْ ذَاتِهِ الْعُلْيَةَ عَلَيْهِ مَا لَمْ يَكْشِفْ عَلَى أَحَدٍ، وَمِنْ صِفَاتِهِ الْجَلِيلَةِ الَّتِي لَمْ يَطَّلِعْ عَلَيْهَا أَحَدٌ لَا مَلَكٌ مُقَرَّبٌ وَلَا نَبِيٌّ مُرْسَلٌ، وَشَرَحَ صَدْرَهُ الْمُبَارَكَ لِإِذْرَاكِ مَا أَوْدَعَ فِي الْإِنْسَانِ مِنَ الْإِسْتِعْدَادَاتِ الَّتِي بِهَا يَتَقَرَّبُ الْعِبَادُ إِلَى اللَّهِ تَعَالَى حَقَّ التَّقَرُّبِ وَيَسْتَعِينُهُ فِي أُمُورِ دُنْيَاهُ وَآخِرَتِهِ، وَعَلَّمَهُ طُرُقَ تَصْحِيحِ الْأَعْمَالِ الَّتِي تَصُدِّرُ مِنَ الْإِنْسَانِ فِي كُلِّ حِينٍ وَآبٍ، فَبِصِحَّتِهَا يَنَالُ الْقَوْرَ فِي الدَّارَيْنِ وَيَفْسَدُهَا الْجِرْمَانُ وَالْخُسْرَانُ، وَرَضِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنِ الصَّحَابَةِ الْكِرَامِ الَّذِينَ أَخَذُوا عَنِ النَّبِيِّ الْأَطْهَرِ الْأَكْرَمِ ﷺ الْعُلُومَ الَّتِي صَدَرَتْ مِنْ مَشْكُورَةِ نُبُوَّتِهِ فِي كُلِّ حِينٍ أَكْثَرَ مِنْ أَوْزَاقِ الْأَشْجَارِ وَعَدَدِ قَطْرِ الْأَمْطَارِ، فَأَخَذُوا الْعُلُومَ بِأَسْرَهَا وَكَمَالِهَا فَوَعَوْهَا وَحَفِظُوهَا حَقَّ الرَّغْيِ وَالْحِفْظِ، وَصَحَّبُوا النَّبِيَّ فِي السَّفَرِ وَالْحَضَرِ، وَشَهِدُوا مَعَهُ الدَّعْوَةَ وَالْجِهَادَ وَالْعِبَادَاتِ وَالْمُعَامَلَاتِ وَالْمُعَاشِرَاتِ فَتَعَلَّمُوا الْأَعْمَالَ عَلَى طَرِيقَتِهِ بِالصَّاحِبَةِ، فَهَيَّنَّا لَهُمْ حَيْثُ أَخَذُوا الْعُلُومَ عَنْهُ بِالْمُشَافَهَةِ وَالْعَمَلِ بِهَا بِلَا وَسِطَةٍ ثُمَّ لَمْ يَفْتَصِرُوا عَلَى نُفُوسِهِمُ الْقُدْسِيَّةِ بَلْ قَامُوا وَبَلَّغُوا كُلَّ مَا وَعَوْهُ وَحَفِظُوهُ مِنَ الْعُلُومِ وَالْأَعْمَالِ حَتَّى مَلَأُوا الْعَالَمَ بِالْعُلُومِ الرَّبَّائِيَّةِ وَالْأَعْمَالِ الرُّوحَانِيَّةِ الْمُصْطَفَوِيَّةِ فَصَارَ الْعَالَمُ دَارَ الْعِلْمِ وَالْعُلَمَاءِ وَالْإِنْسَانُ مَنِيعَ التُّورِ وَالْهُدَايَةِ وَمُضَدَّرَ الْعِبَادَةِ وَالْجِلَافَةِ.

### **Louanges à Allah Sobhaanaho wa Ta'ala qui créé**

l'homme dans le dessein de répandre généreusement sur lui Ses Dons. Dons que le temps est incapable d'amenuiser. Ils proviennent de trésors tels que la dépense ne peut les épuiser et ils dépassent l'entendement humain. Allah a déposé chez l'être humain des bijoux de capacités inhérentes qui, à leur découverte et leur application, lui permettront de bénéficier des trésors de Ar-Rahman (le Tout-Miséricordieux). Et au moyen desquels il escaladera l'échelle de la réussite pour aller **demeurer éternellement au Paradis.**

Que les bénédictions d'Allah soient sur Mohammed Sallallaho 'Alayhi wasallam, le plus glorieux et le Sceau des Prophètes et des Apôtres, lui qui a été habilité à intercéder pour les pécheurs et envoyé en tant que miséricorde et bénédiction pour l'humanité. Allah Tabaraka wa Ta'ala l'a élu à la tête des Prophètes pour transmettre Son Message aux êtres et ce préalablement à la création de la Plume et de la Table Gardée. Il a été choisi pour révéler Ses bienfaits et Ses vastes richesses incommensurables.

Allah a révélé à Nabi Sallallaho 'Alayhi wasallam les articles de la connaissance relative à Son Soi Sublime, jamais dévoilés auparavant. Allah lui a révélé ceux de Ses Attributs illustres et glorieux qui étaient au préalable restés dans l'anonymat que même un ange ou un Apôtre n'avaient jamais connus. Son cœur (du Prophète) a été ouvert et investi de la capacité de saisir les qualités intrinsèques chez l'homme par lesquelles ce dernier a le pouvoir d'atteindre un degré d'intimité avec Allah Ta'ala et Lui demander de l'aider à **gouverner ses affaires dans ce monde et dans l'Au-delà.**

Allah Sobhaanaho wa Ta'ala a infusé à Rasoullollah Sallallaho 'Alayhi wasallam la science qui traite de la manière de corriger les actions des êtres humains, actes qu'ils ne cessent de faire à chaque instant. La réforme de ces actes

www.islamicbulletin.com  
constitue la base du succès en ce monde et dans l'Au-delà et les mauvaises actions n'aboutissent à rien sinon à un échec et une privation dans les deux mondes.

Qu'Allah Sobhaanaho wa Ta'ala soit satisfait des Sahabas Raziya'llaho 'anhom. Ils ont puisé en Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam cette science noble et vertueuse qui a été exportée de la niche bénie de la prophétie. Une science si vaste qu'elle surpasse le nombre de feuilles des arbres et des gouttes de pluie. Puis ils s'en sont imprégnés et l'ont préservée de la façon la plus seyante. Ils étaient en compagnie du Prophète en voyage et chez lui et partageaient ses préoccupations : le *Da'wah* (le fait de prêcher), le *Djihud* (combattre pour la cause), l'*Ibadah* (adoration) et les questions sociales. Ils ont appris à accomplir ces actes et à se comporter selon la Sounnah de Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam.

Bénis sont les Sahabas, eux qui ont acquis la connaissance et sa mise en application directement de Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam. Ils n'ont pas d'ailleurs confiné cette connaissance à eux-mêmes mais l'ont plutôt véhiculée aux autres ainsi que la sagesse qu'elle renferme, éclairant ainsi l'univers avec la connaissance divine et les pratiques spirituelles issues de la prophétie. Il s'ensuivit que le monde s'est métamorphosé en un berceau du savoir et de l'érudition. Les hommes sont devenus des sources de lumière et des symboles de ralliement pour établir l'adoration et le *Khilafat* (le règne d'Allah sur terre).

## KALIMA TAYYIBAH

لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ

IL N'EXISTE PAS DE DIVINITÉ EN DEHORS D'ALLAH  
MOHAMMED EST LE MESSAGER D'ALLAH

### IMÂNE

*L'Imâne, au sens littéral du mot veut dire croire les paroles de  
quelqu'un en se fiant uniquement à son autorité. Dans  
l'herméneutique islamique, l'Imâne consiste à croire en l'invisible  
en se fiant uniquement à la prophétie de Messenger d'Allah*

Sobhaanaho wa Ta'ala

### VERSETS CORANIQUES

قال الله تعالى: وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُونِ ﴿٢٥﴾ [الأنبياء: ٢٥]

S'adressant à Son Prophète, Allah Sobhaanaho wa Ta'ala dit :  
« Et Nous n'avons envoyé avant toi aucun Messenger à qui Nous  
n'avons révélé : « Point de divinité en dehors de Moi. Adorez-Moi  
donc ! »  
(Sourate (21) Al-Anbiya/les prophètes, Verset 25)

وقال تعالى: إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَّت قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ ﴿٢﴾ [الأنفال: ٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :  
« Les vrais croyants sont ceux dont les cœurs frémissent quand on  
mentionne Allah. Et quand Ses versets leur sont récités, cela fait  
augmenter leur foi. Et ils placent leur confiance en leur Seigneur. »  
(Sourate (8) Al-Anfal/le butin, Verset 2)

وقال تعالى: فَأَمَّا الَّذِينَ ءَامَنُوا بِاللَّهِ وَأَعَصَمُوا بِهِ، فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةِ مِنَّةٍ وَقَضِيٍّ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمًا ﴿١٧٥﴾ [النساء: ١٧٥]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Alors ceux qui croient en Allah et qui s'attachent à Lui, Il les fera entrer dans une miséricorde venue de Lui, et dans une grâce aussi. Et Il les guidera vers Lui dans un chemin droit. »

(Sourate (4) An-Nisa/les femmes, Verset 175)

وقال تعالى: إِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِينَ ءَامَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ  
الْأَشْهَادُ ﴿٥١﴾ [المومن: ٥١]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Nous secourrons certes Nos Messagers et ceux qui croient dans la vie présente tout comme au jour (le Jour du Jugement) où les témoins se dresseront (les Anges gardiens). »

(Sourate (40) Al-Gafir/le Pardonneur, Verset 51)

وقال تعالى: الَّذِينَ ءَامَنُوا وَلَمْ يَلْبِسُوا ءِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَٰئِكَ لَهُمُ الْآمَنُ وَهُمْ مُهْتَدُونَ ﴿٨٢﴾  
[الأنعام: ٨٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Ceux qui ont cru et n'ont point troublé la pureté de leur foi par quelque'inéquité (Chirk), ceux-là ont la sécurité ; et ce sont eux les bien guidés. »

(Sourate (6) Al-An'am/les bestiaux, Verset 82)

وقال تعالى: وَالَّذِينَ ءَامَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ ﴿١٦٥﴾ [البقرة: ١٦٥]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Or les croyants sont les plus ardents en l'amour d'Allah. »

(Sourate (2) Al-Baqarah/la vache, Verset 165)

وقال تعالى: قُلْ إِن صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٦٢﴾ [الأنعام: ١٦٢]

S'adressant à son Prophète, Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « En vérité, ma salat, mes actes de dévotion, ma vie et ma mort appartiennent à Allah, Seigneur de l'univers. »

(Sourate (6) Al-An'am/les bestiaux, Verset 162)

## HADITHS PROPHÉTIQUES

١- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ. رَوَاهُ

1) Abou Hourairah Raziyyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « L'Imâne comporte plus de soixante-dix degrés dont le plus élevé est la proclamation de *La ilaha illallah* (Il n'y a pas de divinité en dehors d'Allah) et le plus bas consiste à ôter une nuisance du chemin. Et *Haya* est un des degrés de la foi. » (Muslim)

Note : l'essence de *Haya* est de nature à réfréner l'homme quant à faire le mal et le préserve de négliger les obligations qu'il a envers autrui. (Riyāḍ-us-Ṣāliḥīn)

٢ - عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ قِيلَ مِنِّي الْكَلِمَةَ الَّتِي عَرَضْتُ عَلَى عَمَّتِي فَرَدَّهَا عَلَيَّ فَهِيَ لَهُ نَجَاةٌ. رواه احمد ٦/١

2) Abou Bakr Raziyyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Quiconque accepte de moi le Kalimah que j'ai proposé à mon oncle (Abou Tâlib, au moment de sa mort), puis le rejette, cette acceptation sera un plaidoyer pour son salut. » (Musnad Ahmad)

٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: جَدِّدُوا إِيمَانَكُمْ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ! وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟ قَالَ: أَكْثِرُوا مِن قَوْلِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. رواه احمد والطبراني إسناده احمد حسن، الترغيب ٤١٥/٢

3) Abou Hourairah Raziyyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Régénérez votre Imâne » On lui demanda : « Ô Rasoulallah ! Comment faire pour régénérer notre foi ? » Il dit : « Récitez fréquemment : *La ilaha illallah*. » (Musnad Ahmad, Tabarâni, Targhib)

٤ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب، باب ما جاء أن دعوة المسلم مستجابة، رقم: ٣٢٨٣

4) Djâbir Ibn-'Abdullah Raziyyallaho 'anhoma rapporte avoir entendu Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dire : « Le meilleur Zikr (évocation d'Allah) est : *La ilaha illallah* et la meilleure invocation (do'a) est : *Alhamdulillah*. » (Firmizi)

Note : ce kalimah constitue la fondation principale sur laquelle repose la religion. En l'absence de conviction dans le Kalimah, ni



l'Imâne (la foi) ni les *A'mals* (les actions) ne sont recevables. *Alhamdulillah* (Louanges à Allah) est qualifié comme étant le meilleur do'a car louer l'Unique qui est le plus Généreux revient à implorer son aide et ses faveurs. (Mazâhir Haq)

٥- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا قَالَ عَبْدٌ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ قَطُّ مُخْلِصًا إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ حَتَّى تُفْضِيَ إِلَى الْعَرْشِ مَا اجْتَنَبَ الْكِبَائِرَ. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب. باب دعاء أم سلمة رضي الله عنها. رقم: ٣٥٩٠

5) Abou Hourairah Raziyallahô 'anho rapporte que Rasoulallahî Sallallahô 'Alayhi wasallam a dit : « Lorsqu'un serviteur (d'Allah) prononce *La ilaha illallah* avec sincérité, les portes des cieus s'ouvrent (pour laisser ces paroles s'élever) jusqu'à ce qu'elles parviennent auprès du '*Arsh* (le Trône d'Allah et sont aussitôt exaucées) à condition qu'il évite les péchés majeurs. » (Tirmizi)

Note : 'prononcer avec sincérité' implique des paroles absentes d'ostentation et d'hypocrisie. S'abstenir de commettre des péchés majeurs constitue la caution pour une acceptation rapide. Même si ces paroles sont prononcées sans s'abstenir de commettre des péchés majeurs, elles n'en sont pas moins bénéfiques et porteuses de récompenses. (Mirqât-ul-Mafatih)

٦- عَنْ يَعْلَى بْنِ شَدَّادٍ قَالَ: حَدَّثَنِي أَبِي شَدَّادٌ وَعَبَادَةُ بْنُ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا حَاضِرًا يُصَدِّقُهُ قَالَ: كُنَّا عِنْدَ النَّبِيِّ ﷺ فَقَالَ: هَلْ فِيكُمْ غَرِيبٌ يَعْنِي أَهْلَ الْكِتَابِ؟ قُلْنَا: لَا يَا رَسُولَ اللَّهِ! فَأَمَرَ بِغَلْقِ الْبَابِ وَقَالَ: ارْزُقُوا أَيْدِيَكُمْ وَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَرَفَعْنَا أَيْدِيَنَا سَاعَةً ثُمَّ وَضَعَ ﷺ يَدَهُ ثُمَّ قَالَ: الْحَمْدُ لِلَّهِ، اللَّهُمَّ إِنَّكَ بَعَثْتَنِي بِهَذِهِ الْكَلِمَةِ وَأَمَرْتَنِي بِهَا وَوَعَدْتَنِي عَلَيْهَا الْجَنَّةَ وَإِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ، ثُمَّ قَالَ: أَلَا أَبَشِرُوا فَإِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكُمْ. رواه أحمد والطبرانی والبرزور ورجاله موثقون، مجمع الزوائد ١/١٦٤

6) Ya'lâ Ibn-Shaddad Raziyallahô 'anho rapporte que son père Chaddâd lui a raconté ce récit en présence de 'Oubâdah Ibn-Samit Raziyallahô 'anhoma qui l'a confirmé : « Nous étions avec Nabi Sallallahô 'Alayhi wasallam qui s'enquit : « Y a-t-il un étranger parmi vous (voulant dire des gens du Livre) ? » Nous répondîmes « Non, Ô Rasoulallah ! ». Il nous pria alors de fermer la porte et dit : « Levez vos mains et dites : *La ilaha illallah*. Aussi nous levâmes nos mains pendant un moment (et récitâmes la formule), puis Nabi Sallallahô 'Alayhi Wasallam baissa les mains et dit :

*Alhamdolillah* (Louanges à Allah), Ô Allah ! En vérité, Tu m'as envoyé avec ce Kalimah, Tu m'as commandé de le propager et Tu m'as promis le Paradis à cet égard et certes Tu ne manques point à Tes promesses. » Il ajouta ensuite en s'adressant aux Sahabas : « Réjouissez-vous, Allah vous a pardonné! »

(Musnad Ahmad, Tabarâni, Bazzâr, Madjma-uz-Zawâid)

٧- عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَا مِنْ عَبْدٍ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ، قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ، قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ. رَوَاهُ الْبُخَارِيُّ، بَابُ الْغِيَابِ الْبَيْضِ، رَقْمٌ: ٥٨٢٧.

7) Abou Zar Raziyalloho 'anho rapporte que Nabi Sallalloho 'Alayhi wasallam a dit : « Lorsqu'un serviteur dit : *La ilaha illallah* puis meurt en y croyant, il entrera sûrement au Paradis. » Je demandai : « Même s'il a forniqué ou même volé ? » Il répondit : « Même s'il a forniqué et même volé. » Je répétai ma question : « Même s'il a forniqué ou même volé ? » Il répondit : « Même s'il a forniqué et même volé. » Je réitérais ma question pour la troisième fois : « Même s'il a forniqué ou même volé ? » Il confirma : « Même s'il a forniqué ou même volé et ce en dépit de ta réprobation, Ô Abou Zar. » (Bukhâri)

Note : Abou Zar Raziyalloho 'anho fut étonné qu'un homme puisse entrer au Paradis malgré de tels péchés majeurs alors que la justice voudrait qu'il soit châtié. D'où Nabi Sallalloho 'Alayhi wasallam s'exprime en accentuant le fait qu'en dépit de la réprobation d'Abou Zar, l'homme entrera au Paradis et ce en vue de taire son étonnement ; et impliquant par là que quand bien même il aurait commis des péchés, il se peut que son Imâne l'incite à se repentir et mériter ainsi le pardon ; ou bien Allah, de par Sa Miséricorde infinie, lui fait grâce et le fait entrer directement au Paradis ou après l'avoir châtié pour ses péchés. L'un dans l'autre, il entrera nécessairement au Paradis. (Ma'âriful-Hadîth)

٨- عَنْ حُدَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَدْرُسُ الْإِسْلَامَ كَمَا يَدْرُسُ وَشَى التُّرْبَ حَتَّى لَا يَدْرَى مَا صِيَامٌ وَلَا صَدَقَةٌ وَلَا نُسُكٌ وَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ فِي لَيْلَةٍ فَلَا يَنْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَيَنْقَى طَوَائِفُ مِنَ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ الْكَبِيرَةُ يَقُولُونَ أَدْرِكْنَا آيَةُ نَا

عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَخُنْ نَقْرُؤَهَا. قَالَ صِلَةَ بْنِ زُفَرٍ لِحَدِيثِهِ: فَمَا تَعْنِي عَنْهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَهُمْ لَا يَدْرُونَ مَا صِيَامٌ وَلَا صَدَقَةٌ وَلَا نُسُكٌ؟ فَأَعْرَضَ عَنْهُ حَدِيثُهُ فَرَدَّهَا عَلَيْهِ ثَلَاثًا، كُلُّ ذَلِكَ يُعْرَضُ عَنْهُ حَدِيثُهُ ثُمَّ أَقْبَلَ عَلَيْهِ فِي الثَّلَاثَةِ فَقَالَ: يَا صِلَةَ تُنَجِّهِمْ مِنَ النَّارِ. رواه الحاكم وقال: هذا حديث صحيح على شرط مسلم ولم يخرجاه ٤٧٣/٤

8) Houzaïfah Raziyalloho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « L'Islam déclinera à l'instar des dessins sur un tissu qui s'estompent avec le temps, à un point tel que la pratique du Siyam (jeûne), de la Zakat (aumône légale) et du *Nousouk* (dévotion religieuse et sacrifice) disparaîtra totalement. Une nuit, le Qor'âne sera effacé des poitrines et plus un seul verset ne sera récité sur la surface de la terre. Il ne restera alors qu'un nombre réduit d'hommes et de femmes âgés qui diront : « Nous avons entendu nos aînés réciter le Kalimah *La ilaha illallah* aussi nous le récitons. » Silah Ibn Zoufar demanda à Houzaïfah Raziyalloho 'anho: Quel avantage auront-ils à réciter la *ilaha illallah* s'ils ignorent ce qu'est le Siyam, la Zakat et le *Nousouk* ? » Houzaïfah Raziyalloho 'anho éluda la question. Il lui posa la question une deuxième fois et une troisième fois et chaque fois Houzaïfah éluda la question. Puis après la troisième fois, il se tourna vers lui et dit : « Ô Silah ! Le Kalimah les préservera de l'Enfer. » (Mustadrak Hâkime)

٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ نَفَعَتْهُ يَوْمًا مِنْ دَهْرِهِ يُصَيِّبُهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ. رواه البزار والطبرانی ورواه رواية الصحيح، الترغيب ٤١٤/٢

9) Abou Houraïrah Raziyalloho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Quiconque dit : *La ilaha illallah* en dérivera certes un avantage (un intermédiaire pour son salut), quand bien même il subirait auparavant un châtement. » (Bazzâr, Tabarâni, Targhib)

١٠- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَلَا أُخْبِرُكُمْ بِوَصِيَّةِ نُوحٍ ابْنِهِ؟ قَالُوا: بَلَى، قَالَ: أَوْصَى نُوحٌ ابْنَهُ فَقَالَ لِابْنِهِ: يَا بَنِيَّ إِنِّي أَوْصِيكَ بِأَتْنَتَيْنِ وَأَنْهَاكَ عَنِ اثْنَتَيْنِ. أَوْصِيكَ بِقَوْلِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهَا لَوْ وُضِعَتْ فِي كِفَّةِ الْمِيزَانِ وَوُضِعَتِ السَّمَوَاتُ وَالْأَرْضُ فِي كِفَّةٍ لَرَجَحَتْ بِهِنَّ، وَلَوْ كَانَتْ حَلَقَةً لَقَصَمْتَهُنَّ حَتَّى تَخْلُصَ إِلَى اللَّهِ، وَبِقَوْلِ: سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ، فَإِنَّهَا عِبَادَةُ الْخَلْقِ، وَبِهَا تُقَطَّعُ أَرْزَاقُهُمْ، وَأَنْهَاكَ عَنِ اثْنَتَيْنِ،

الشِّرْكَ وَالْكِبْرَ، فَإِنَّهُمَا يَخْرِجَانِ عَنِ اللَّهِ. (الحديث) رواه الزوار وفيه: محمد بن إسحاق وهو مدلس وهو ثقة وبقيّة رجاله رجال الصحيح، مجمع الزوائد ٩٢/١٠

10) 'Abdullah Ibn-'Omar rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « Ne vous dirais-je pas le conseil de Nouh 'Alayhis Salam à son fils ? » « Si », dirent-ils. Il dit : « Nouh 'Alayhis Salam avait conseillé à son fils : « Ô mon fils, je te recommande deux choses et t'interdis deux autres. Je te recommande de réciter : *La ilaha illallah* ; car si cette formule était placée sur l'un des plateaux d'une balance et les cieux et la terre sur l'autre, le plateau contenant cette formule ferait pencher la balance. Si les cieux et la terre formaient une orbite infranchissable, ce Kalimah la transpercerait et parviendrait à Allah Ta'ala. Je te recommande également de réciter : *Sobhaanallahil 'Azim Wabihamdihi* (Goire à Allah, le Sublime et Louanges à Lui) car c'est la litanie de toute la création et c'est par elle qu'Allah pourvoit à ses besoins ; je t'interdis deux choses : le Shirk (polythéisme) et le Kibr (orgueil), car ces deux péchés t'éloignent d'Allah . » (Bazzâr, Madjma-uz-Zawâid)

١١ - عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ إِنِّي لَأَعْلَمُ كَلِمَةً لَا يَقُولُهَا رَجُلٌ يَخْضُرُهُ الْمَوْتُ إِلَّا وَجَدَ رُوحَهُ لَهَا رُوحًا حَتَّى تَخْرُجَ مِنْ جَسَدِهِ وَكَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ رواه أبو يعلى ورجالہ رجال الصحيح، مجمع الزوائد ٩٧/٣

11) Talha Ibn-'Oubaïdollah Raziyallahô 'anho rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « Je connais précisément un Kalimah dans la récitation duquel l'âme d'un homme à l'agonie trouvera le réconfort au moment où elle quittera son corps et qui sera pour lui une lumière le Jour de la Résurrection : *La ilaha illallah* » (Abou Yarlâ, Madjma-uz-Zawâid)

١٢ - عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ (فِي حَدِيثِ طَوِيلٍ) أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَكَانَ فِي قَلْبِهِ مَا يَزِنُ مِنَ الْخَيْرِ ذَرَّةً. (وهو جزء من الحديث) رواه البخارى. باب قول الله تعالى: لما خلقت بيدي.

رقم: ٧٤١٠

12) Anas Raziyallahô 'anho rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Chaque personne qui aura prononcé *La ilaha*

*illallah* et qui dans son cœur aura possédé ne serait-ce que l'équivalent d'un grain d'orge de bien (Imâne), sera délivrée du Feu. Puis, chaque personne qui aura dit *La ilaha illallah* et qui dans son cœur aura possédé ne serait-ce qu'un grain de blé de bien (Imâne), sera délivrée du Feu. Et ensuite quiconque aura dit *La ilaha illallah* et qui dans son cœur aura possédé ne serait-ce que l'équivalent d'un grain de poussière de bien (Imâne), sera délivré du Feu. » (Bukhârî)

١٣- عَنِ الْمُقَدَّادِ بْنِ الْأَسْوَدِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: لَا يَنْقِي عَلَى ظَهْرِ الْأَرْضِ بَيْتٌ مَدْرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ كَلِمَةَ الْإِسْلَامِ بِعَزْرِي أَوْ ذُلِّ دَلِيلٍ إِمَّا يُعَزُّهُمْ اللَّهُ عَزْرًا جَلًّا فَيَجْعَلُهُمْ مِنْ أَهْلِهَا أَوْ يَذِلُّهُمْ فَيَذِلُّونَ لَهَا. رواه احمد ٤/٦

13) Miqdâd Ibn-Aswad Raziyallohu 'anhu rapporte avoir entendu Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam dire : « Allah ne délaissera aucune maison en briques ou une tente en poils de chameau sur la surface de la terre (quel que soit l'endroit: village, ville ou désert) sans qu'Il n'y introduise le Kalimah de l'Islam avec honneur, amour ou humiliation. Allah en honorera les résidents et les rendra dignes de ce Kalimah ou bien Il les déshonorerait en les soumettant aux Musulmans. » (Musnad Ahmad)

١٤- عَنِ ابْنِ شِمَاسَةَ الْمُهْرِيِّ قَالَ: حَضَرْنَا عَمْرًا بْنَ الْعَاصِ وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ يَبْكِي طَوِيلًا وَحَوْلَ وَجْهِهِ إِلَى الْجِدَارِ، فَجَعَلَ ابْنُهُ يَقُولُ: يَا أَبَتَاهُ! أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ ﷺ بِكَذَا؟ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ ﷺ بِكَذَا؟ قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ وَقَالَ: إِنَّ أَفْضَلَ مَا تُعَدُّ شَهَادَةً أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، إِنِّي قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقِ ثَلْبٍ، لَقَدْ رَأَيْتَنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ ﷺ مِنِّي. وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمَكْتُ مِنْهُ فَفَتَلْتَهُ مِنْهُ، فَلَوْ مِتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنَ أَهْلِ النَّارِ، فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ: ابْسُطْ يَمِينَكَ فَلَأَبِيعُكَ فَبَسَطَ يَمِينَهُ. قَالَ: فَفَبَضَّتْ يَدِي قَالَ: مَا لَكَ يَا عَمْرُو؟ قَالَ قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ: تَشْتَرِطُ بِمَاذَا؟ قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي قَالَ: أَمَا عَلِمْتَ يَا عَمْرُو أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟ وَأَنَّ الْهَيْجَرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا؟ وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ؟ وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ وَلَا أَجَلَ فِي عَيْنِي مِنْهُ، وَمَا كُنْتُ أَطِيقُ أَنْ أَمْلَأَ عَيْنِي مِنْهُ إِجْلَالًا لَهُ وَلَوْ سُبِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلَأُ عَيْنِي مِنْهُ وَلَوْ مِتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنَ أَهْلِ

الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مِتُّ فَلَا تُصْحَبْنِي نَائِحَةً وَلَا نَارًا فَإِذَا دَفَنْتُمُونِي فَسْتُرُوا عَلَيَّ التُّرَابَ سَنَأْتُمْ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدَرٌ مَا تُنْحَرُ جُرُوزٌ وَيُقَسَّمُ لِحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ، وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رَسُولَ رَبِّي. رَوَاهُ مُسْلِمٌ، بَابُ كَوْنِ الْإِسْلَامِ يَهْدِمُ مَا قَبْلَهُ. . . . .

رقم: ٣٢١

14) Ibn-Chimâsah Al Mahri Rahimahullah rapporte qu'ils se trouvaient auprès de 'Amr ibn il 'Ass Raziya'llaho 'anho alors qu'il était à l'agonie. Ce dernier pleurait sans cesse le visage tourné vers le mur. Son fils tenta de le reconforter en lui disant : « Ô père ! Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam ne t'a-t-il pas annoncé une bonne nouvelle ? Il t'a pourtant annoncé une bonne nouvelle. » Il se tourna vers nous et dit : « La meilleure chose que nous préparions (pour nous-mêmes), est certes notre témoignage *la ilaha illallah wa anna Mohammedour Rasoulollahi* (IL n'y a pas de divinité en dehors d'Allah et Mohammed est le Messager d'Allah). J'ai connu trois périodes dans ma vie. La première est celle passée dans la haine que je nourrissais au plus haut degré envers Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam et aucun ne veillait plus que moi la moindre opportunité de le supprimer. Si la mort m'avait pris dans cette condition, j'aurais sûrement été un des habitants de l'Enfer. Puis Allah a introduit l'Islam dans mon coeur et j'allais alors trouver Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam et lui dis : « Tends ta main droite afin que je fasse acte d'allégeance ! » Il tendit sa main mais j'écarterais la mienne. Il s'enquit : « Qu'est-ce qui t'arrête, Ô ' Amr ? » Je lui dis : « Je voudrais poser une condition ? » Il demanda : « Et quelle est cette condition ? » Je répondis : « Que mes péchés me soient pardonnés. » Il dit alors : « Ne sais-tu donc pas que l'Islam efface les péchés commis au préalable et que l'Hijrah (l'émigration) annule tous les péchés qui la précèdent et que le Hadj (le pèlerinage) purifie des péchés antérieurs ? » Ce fut la période où nul n'était à mes yeux plus vénérable que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam. Je ne pouvais le contempler sans le gratifier d'estime. S'il

était advenu que l'on me demandât de broser son portrait, j'en aurais été incapable car mes yeux n'ont jamais été rassasiés de lui et eussé-je quitté ce monde dans cet état, j'aurais été vraisemblablement parmi les élus du Paradis. Puis, nous fûmes investis de certaines responsabilités dont je ne saurais dire comment je m'en suis tiré (ce fut la troisième période de ma vie). Aussi, lors de mes funérailles, veillez à ce que ni pleureuse, ni feu ne

terre sur ma tombe en forme de tumulus puis restez autour de ma tombe le temps qu'il faut pour sacrifier un chameau et distribuer sa viande afin que je reçoive un réconfort venant de vous tandis que je m'apprêterai à répondre aux messagers (AnGES) de mon Seigneur. »

(Muslim)

١٥ - عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: يَا ابْنَ الْخَطَّابِ! اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ إِنَّهُ لَا

يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ. رواه مسلم، باب غلط تحريم الغلول، رقم: ٣٠٩٠.

15) 'Omar rapporte Raziyallaho 'anho que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Ô fils de Khattâb ! Va et annonce aux gens que seuls les *Mo'minoune* (les Croyants) entreront au Paradis. »

(Muslim)

١٦ - عَنْ أَبِي لَيْلَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: وَيْحَكَ يَا أَبَا سُفْيَانَ قَدْ جِئْتَكُمْ بِالدُّنْيَا

وَالْآخِرَةَ فَاسْلِمُوا تَسْلِمُوا. (وهو بعض الحديث) رواه الطبراني وفيه: حرب بن الحسن الطلحان وهو

ضعيف وقدرتق، مجمع الزوائد ٦/٢٥٠.

16) Abou Laïlah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « Ô Abou Soufyâne ! Malheur à toi ! Je suis venu à vous avec la réussite dans ce monde et dans l' Au-delà. Aussi embrasse l' Islam et tu seras sauvé. » (Tabarâni, Madjina-uz-Zawâid)

١٧ - عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ شَقَقْتُ،

فَقُلْتُ: يَا رَبِّ! أَدْخِلِ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ خَرْدَلَةٌ فَيَدْخُلُونَ، ثُمَّ أَقُولُ أَدْخِلِ الْجَنَّةَ مَنْ كَانَ

فِي قَلْبِهِ أَذْنَى شَيْءٍ. رواه البخاري، باب كلام الرب تعالى يوم القيامة، رقم: ٧٥٠٩.

17) Anas Raziyallaho 'anho rapporte avoir entendu Nabi Sallallaho 'Alayhi wasallam dire : « Lorsque le Jour de la Résurrection arrivera, il me sera permis d'intercéder et j'implorerai alors : Ô Seigneur ! Introduis dans le Paradis quiconque aura eu l'équivalent d'un grain de moutarde d'Imâne dans son cœur. (Allah Sobhaanaho wa Ta'ala acceptera mon intercession) et ils entreront au Paradis. Puis je dirai : Introduis dans le Paradis quiconque aura eu dans son cœur la moindre particule (d'Imâne). » (Bukhâri)

١٨ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ

النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى: أَخْرَجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِبْسَانٍ

فَيَخْرُجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا، فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ فَيَنْتُونَ كَمَا تَنْبُتُ الْحَبَّةُ فِي جَانِبِ السَّيْلِ،  
 أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً؟. رواه البخارى، باب تفاضل أهل الإيمان في الأعمال، رقم: ٢٢.

18) Abou Sa'ïd Al Khoudri Raziya'llaho 'anho rapporte Nabi Sallalloho 'Alayhi wasallam citant un hadith Qoudsi : « Lorsque les élus du Paradis y seront entrés et les voués à l'Enfer en Enfer, Allah Ta'ala dira : « Faites sortir de l'Enfer quiconque aura eu l'équivalent d'un grain de moutarde d'Imâne dans son cœur. » Ils seront donc tirés de l'Enfer, calcinés et noirs. Puis ils seront plongés dans la « rivière de la vie » d'où ils ressortiront pimpants à l'instar d'une bouture nouvellement épanouie après le passage d'une eau torrentielle. N'as-tu jamais remarqué comment la jeune pousse sort gracieuse et légèrement inclinée de la terre avec sa couleur dorée? »  
 (Bukhâri)

١٩ - عَنْ أَبِي أَسَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! مَا  
 الْإِيمَانُ؟ قَالَ: إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَآتَتْ مُؤْمِنًا. (الحديث) رواه الحاكم

وصححه، ووافقه الذهبي ١٣، ١٤/١

19) Abou Oumâmah Raziya'llaho 'anho rapporte qu'un homme demanda à Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam : « Qu'est-ce que l'Imâne ? » Il répondit : « Lorsque tes bonnes oeuvres te procurent du contentement et tes mauvaises oeuvres du chagrin, tu es alors un Mo'mine (croyant). »  
 (Mustadrak Hakim)

٢٠ - عَنْ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: ذَاقَ طَعْمَ  
 الْإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ ﷺ رَسُولًا. رواه مسلم، باب الليل على أن من  
 رضى بالله رباً . . . . . رقم: ١٥١.

20) 'Abbâs Ibn-'Abdul-Mottalib Raziya'llaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dire : « A goûté la saveur délicieuse de l'Imâne celui qui est satisfait d'avoir Allah comme Seigneur, l'Islam comme religion et Mohammed Sallalloho 'Alayhi wasallam comme Messager. »  
 (Muslim)

Note : Ce qui signifie que quiconque adore Allah Sobhaanaho wa Ta'ala et mène une existence conformément à l'Islam et se plie aux prescriptions de Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam par amour pour Allah Sobhaanaho wa Ta'ala et Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam, a certes goûté la douceur de l'Imâne.



٢١- عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولَهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهُ أَنْ يُعَوَّدَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقَدَّفَ فِي النَّارِ. رواه البخارى، باب حلاوة الإيمان، رقم: ١٦

21) Anas Raziyallohu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Quiconque possède les trois vertus suivantes a connu la douceur de l'Imâne : aimer Allah et Son Messenger plus que tout au monde ; aimer quelqu'un uniquement au nom d'Allah ; répugner à retomber dans le *Koufr* (mécréance) autant qu'il lui répugne d'être jeté dans le Feu. » (Bukhâri)

٢٢- عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ: مَنْ أَحَبَّ لِلَّهِ، وَأَبْغَضَ لِلَّهِ، وَأَخْلَى لِلَّهِ، وَمَنَعَ لِلَّهِ فَقَدْ اسْتَكْمَلَ الْإِيمَانَ. رواه ابوداود، باب الدليل على زيادة الإيمان ونقصانه، رقم: ٤٦٨١

22) Abou Oumâmah Raziyallohu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Celui qui aime, déteste, donne et se contient uniquement pour Allah, enrichit son Imâne. » (Abou Dawoud)

٢٣- عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ لِأَبِي ذَرٍّ: يَا أَبَا ذَرٍّ! أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟ قَالَ: اللَّهُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: الْمَوَالَاةُ فِي اللَّهِ وَالْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ. رواه البيهقي في شعب الإيمان ٧/٧٠

23) Ibn-'Abbâs Raziyallohu 'anhoma rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam demanda à Abou Zar : « Ô Abou Zar ! Quel est le lien de l'Imâne le plus solide ? » Il répondit : « Allah 'Azza wa Djall et Son Messenger savent mieux ! » Il dit alors : « L'amitié pour Allah, l'amour pour Allah et la haine pour Allah. » (Baïhaqui)

**Note :** À savoir que parmi les divisions de l'Imâne, la plus sûre et la plus durable est le fait que le Musulman n'agit pas sous l'autorité de son égo dans ses rapports avec les gens en ce qui concerne son amitié ou son hostilité envers eux, mais recherche uniquement le plaisir d'Allah et agit en accord avec Ses injonctions tout en faisant abstraction de ses impulsions.

٢٤- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: طُوبَى لِمَنْ آمَنَ بِي وَرَأَى بِي مَرَّةً

وَطَوْلِي لِمَنْ آمَنَ بِي وَلَمْ يَرِنِي سَبْعَ مَرَّاتٍ. رواه أحمد ١٥٥/٣

24) Anas Ibn-Mâlik Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « De joyeuses nouvelles attendent celui qui a cru en moi et m'a vu et sept fois plus de bonnes nouvelles pour celui qui a cru en moi sans m'avoir vu. » (Musnad Ahmad)

٢٥- عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ رَحِمَهُ اللَّهُ قَالَ: ذَكَرُوا عِنْدَ عَبْدِ اللَّهِ أَصْحَابَ مُحَمَّدٍ ﷺ وَإِيمَانَهُمْ قَالَ: فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَمْرَ مُحَمَّدٍ ﷺ كَانَ بَيْنَنَا لِمَنْ رَأَاهُ وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ مَا آمَنَ مُؤْمِنٍ أَفْضَلَ مِنْ إِيمَانِ بَعْثِ نُبِيِّ ثُمَّ قَرَأَ: «أَلَمْ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ» إِلَى قَوْلِهِ تَعَالَى «يُؤْمِنُونَ بِالْغَيْبِ». رواه الحاكم وقال: هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي

25) 'Abdur-Rahmâne Ibn-Yazîd Rahimahullah rapporte que des personnes évoquèrent les Sahabas de Mohammed Sallalloho 'Alayhi wasallam et leur Imâne en présence de 'Abdullah Raziya'llaho 'anho qui dit : « La prophétie de Mohammed Sallalloho 'Alayhi wasallam était certes, pour quiconque l'ayant vu, claire et évidente. Par Celui en dehors de Qui il n'existe pas de divinité digne d'adoration, il n'y a pas, pour le croyant, de foi meilleure que la foi dans l'invisible. » Puis il récita le verset : *Alif Lâme Mîme Zalikal Kitabo la ghayba fih...bil Ghayb* « C'est le Livre (Qor'ane) au sujet duquel il n'y a aucun doute, c'est un guide pour les pieux qui croient à l'invisible (sourate Al-Baqarah (2), versets 1, 2, 3) » (Mustadrak Hakim)

٢٦- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: رَوَدْتُ أُمَّنِي لَقَيْتُ إِخْوَانِي، قَالَ فَقَالَ أَصْحَابُ النَّبِيِّ ﷺ: أَوْ لَيْسَ نَحْنُ إِخْوَانُكَ؟ قَالَ: أَنْتُمْ أَصْحَابِي وَلَكِنْ إِخْوَانِي الَّذِينَ آمَنُوا بِي وَلَمْ يَرَوْنِي. رواه أحمد ١٥٥/٣

26) Anas Ibn-Mâlik Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « J'aurais aimé rencontrer mes frères. » Les Sahabas de Nabi Sallalloho 'Alayhi wasallam demandèrent : « Ne sommes-nous pas tes frères ? » Il répondit : « Vous êtes mes compagnons, et mes frères sont ceux qui croiront en moi sans m'avoir vu. » (Musnad Ahmad)

٢٧- عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ طَلَعَ

رَاكِبَانِ، فَلَمَّا رَأَاهُمَا قَالَ: كِنْدِيَانِ مَذْحِجِيَانِ حَتَّى آتِيَاهُ، فَإِذَا رِجَالٌ مِنْ مَذْحِجٍ، قَالَ: فَدَنَا إِلَيْهِ أَحَدُهُمَا لِيَتَابِعَهُ، قَالَ فَلَمَّا أَخَذَ بِيَدِهِ قَالَ: يَا رَسُولَ اللَّهِ! أَرَأَيْتَ مَنْ رَأَاكَ فَأَمَنَ بِكَ وَصَدَّقَكَ وَاتَّبَعَكَ مَاذَا لَهُ؟ قَالَ: طُوْبَى لَهُ، قَالَ فَمَسَحَ عَلَى يَدِهِ فَانصَرَفَ، ثُمَّ أَقْبَلَ الْآخَرَ حَتَّى أَخَذَ بِيَدِهِ لِيَتَابِعَهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ! أَرَأَيْتَ مَنْ آمَنَ بِكَ وَصَدَّقَكَ وَاتَّبَعَكَ وَلَمْ يَرِكَ قَالَ: طُوْبَى لَهُ ثُمَّ طُوْبَى لَهُ ثُمَّ طُوْبَى لَهُ، قَالَ فَمَسَحَ عَلَى يَدِهِ فَانصَرَفَ. رواه احمد ٤/١٥٢

27) Abou 'Abdur-Rahmâne Al Djouhani Raziyallohu 'anho rapporte qu'ils étaient assis en compagnie de Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam quand deux cavaliers apparurent. Lorsqu'il les vit, il dit : « Il me semble que ces hommes appartiennent à la tribu de Kindyani, Mazhidj. » Lorsqu'ils arrivèrent près de lui, il devint évident qu'ils appartenaient à la tribu de Mazhidj. L'un des deux s'approcha pour prêter serment. En prenant la main de Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam, il dit : « Ô Rasoulallah ! Quelle sera la récompense de celui qui, te voyant, croit en toi, confirme la révélation que tu as reçue et y adhère ? » Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam répondit : « Félicité à lui ! » L'homme passa alors sa main sur celle du Prophète et s'en alla après avoir prêté serment. L'autre s'avança et prit la main du Prophète pour prêter serment et dit : « Ô Rasoulallah ! Que recevra celui qui croit en toi, te reconnaît et t'est fidèle sans t'avoir vu ? » Il répondit : « À lui la Félicité ! À lui la Félicité ! À lui la Félicité ! » Il passa sa main sur celle du Prophète et s'en alla après avoir prêté serment. » (Musnad Ahmad)

٢٨- عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: ثَلَاثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ ﷺ، وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ تَعَالَى وَحَقَّ مَوْلِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ. رواه البخاري، باب تعليم الرجل أمته وأهله، رقم: ٩٧

28) Abou Moussa Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Trois personnes recevront une double récompense : un fidèle des gens du Livre (Juifs ou Chrétiens) qui a cru à son Prophète et à Mohammed Sallallohu 'Alayhi wasallam ; un esclave qui s'acquitte de ses obligations vis-à-vis d'Allah et de ses maîtres ; un homme, qui ayant une esclave, l'éleve correctement, lui procure une éducation, puis l'affranchit et l'épouse, recevra également une double récompense » (Bukhâri)

**Note :** Le but de ce hadith fait ressortir qu'une double récompense est consignée pour chaque oeuvre accomplie par rapport aux autres personnes. Par exemple, quiconque offre une Salat, recevra dix récompenses, tandis que pour la même action, l'une de ces trois personnes recevra vingt fois plus. (Mazâhir Haque)

٢٩ - عَنْ أَوْسَطَ رَحِمَهُ اللَّهُ قَالَ: خَطَبْنَا أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: قَامَ رَسُولُ اللَّهِ ﷺ مَقَامَيْنِ هَذَا عَامَ الْأَوَّلِ، وَبَكَى أَبُو بَكْرٍ، فَقَالَ أَبُو بَكْرٍ: سَلُوا اللَّهَ الْمَغْفَاةَ أَوْ قَالَ: الْعَالِيَةَ فَلَمْ يُؤْتِ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنَ الْمَغْفَاةِ. رواه أحمد ٣/١

29) Awsate Rahimahullah rapporte qu'Abou Bakr Raziyallahoh 'anho s'adressa à eux en leur disant : « L'année passée, Rasoulollahi Sallallahoh 'Alayhi wasalam se tenait là où je me tiens. » Puis il éclata en sanglots et dit : « Implorez Allah pour 'Afiyah (la santé) car apres le *Yuqin* (la certitude dans la foi), il n'y a rien de meilleur sinon la santé. » (Musnad Ahmad)

٣٠ - عَنْ عُمَرُو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَوَّلُ صَلَاحٍ هَذِهِ الْأُمَّةِ بِالْيَقِينِ وَالزُّهْدِ وَأَوَّلُ فَسَادِهَا بِالْبُخْلِ وَالْأَمَلِ. رواه البيهقي في شعب الإيمان ٤٢٧/٧

30) 'Abdullah Ibn-'Amr Raziyallahoh 'anhoma rapporte que Nabi Sallallahoh 'Alayhi wasallam a dit : « La réformation de cette Oummah a débuté par la certitude dans la foi et le renoncement aux plaisirs de ce bas-monde et son déclin commencera par l'avarice et les espoirs vains. » (Baïhaqui)

٣١ - عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرَزَقْتُمْ كَمَا تَرُزَقُ الطَّيْرُ تَعْدُو حِمَاصًا وَتَرُوحُ بِطَانًا. رواه الترمذى وقال: هذا حديث حسن صحيح، باب في التوكل على الله، رقم: ٢٣٤٤

31) 'Omar ibnil-Khattab Raziyallahoh 'anho rapporte que Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam a dit : « Si vous vous en remettez à Allah comme il se doit, Il vous procurera votre subsistance comme Il la dispense aux oiseaux qui quittent leur nid le matin le ventre creux pour y revenir le soir rassasiés. » (Tirmizi)

٣٢ - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ قَبْلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ ﷺ قَفَلَ مَعَهُ، فَأَذَرَ كُنْهَمُ الْقَائِلَةَ فِي وَادٍ كَثِيرِ الْبَعْضَاءِ، فَفَرَّ رَسُولُ اللَّهِ ﷺ

وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ ﷺ تَحْتَ شَجَرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنَمْنَا نَوْمَةً فَإِذَا رَسُولُ اللَّهِ ﷺ يَدْعُونَا وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ: إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِي صَلْتًا، فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: اللَّهُ، ثَلَاثًا، وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ.

رواه البخاري، باب من علق سيفه بالشجر ٠٠٠٠، رقم: ٢٩١٠

32) Djâbir Ibn-'Abdullah Raziyallahô 'anhoma rapporte qu'il a accompagné Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam à l'aller et au retour dans l'une de ses campagnes vers le Najd. Sur le retour, vers midi, ils arrivèrent dans une vallée couverte d'arbres épineux. Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam mit pied à terre et les gens se dispersèrent pour rechercher l'ombre des arbres. Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam s'installa sous un arbre auquel il accrocha son sabre et le sommeil nous emporta. Nous fûmes réveillés en sursaut par Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam qui appelait et auprès de lui se tenait un bédouin infidèle. Il dit : « Ce bédouin a dégainé et brandit contre moi mon sabre tandis que je dormais. Je me suis réveillé alors qu'il cherchait à m'intimider par des menaces en disant : « Qui te protégera de moi ? » Je lui dis trois fois de suite: « Allah ». Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam ne le punit point et s'assit. (Bukhâri)

٣٣- عَنْ صَالِحِ بْنِ مِسْمَارٍ وَجَعْفَرِ بْنِ بُرْقَانَ رَجِمَهُمَا اللَّهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لِلْحَارِثِ بْنِ مَالِكٍ: مَا أَنْتَ يَا حَارِثُ بْنُ مَالِكٍ! قَالَ: مُؤْمِنٌ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: مُؤْمِنٌ حَقًّا؟ قَالَ: مُؤْمِنٌ حَقًّا. قَالَ: فَإِنَّ لِكُلِّ حَقٍّ حَقِيقَةً، فَمَا حَقِيقَةُ ذَلِكَ؟ قَالَ: عَرَفْتُ نَفْسِي مِنَ الدُّنْيَا، وَأَسْهَرْتُ لَيْلِي، وَأَطْمَأَنْتُ نَهَارِي، وَكَأَنِّي أَنْظُرُ إِلَى عَرْشِ رَبِّي حِينَ يُجَاءُ بِهِ، وَكَأَنِّي أَنْظُرُ إِلَى أَهْلِ الْجَنَّةِ يَتَزَاوَرُونَ فِيهَا، وَكَأَنِّي أَسْمَعُ عَوَاءَ أَهْلِ النَّارِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: مُؤْمِنٌ نُورَ قَلْبِهِ. رواه عبد الرزاق

في مصنفه، باب الإيمان والإسلام ١١/١٢٩

33) Saleh Ibn-Mismâr et Dja'far Ibn-Bourqâne Rahimahumallah rapportent que Nabi Sallallahô 'Alayhi wasallam demanda à Hârith Ibn-Mâlik : « Qu'es-tu, Ô Hârith Ibn Mâlik ? » Il lui répondit : « Un croyant, Ô Rasoulallah ! » Il insista : « Un croyant sincère? » Il répondit : « Un croyant sincère. » Nabi Sallallahô 'Alayhi wasallam énonça : « Chaque parole contient une vérité, quelle est la vérité de ton Imâne ? » Il répondit : « J'ai détourné mon cœur de ce bas-monde, je reste éveillé la nuit en adoration et passe mes jours en soiffé (enjeunant) C'est comme Si je coyais Le 'Arsh (Trône) de

mon Seigneur au moment où il sera apporté, les habitants du Paradis se rendre visite et comme si j'entendais les hurlements des habitants de l'Enfer. » Sur ce, Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dit : « (Harith est) un Mo'mine dont le cœur est illuminé par la foi. »

(Muçannaf 'Abdur-Razzâq)

٣٤- عَنْ مَا عَزِزَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ سُئِلَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: إِيْمَانٌ بِاللَّهِ وَرَحْدَةٌ، ثُمَّ الْجِهَادُ، ثُمَّ حَجَّةُ بَرَّةٍ، تَفْضُلُ سَائِرِ الْعَمَلِ كَمَا يَبِينُ مَطْلَعُ الشَّمْسِ إِلَى مَغْرِبِهَا. رواه

احمد ٣٤٢/٤

34) Mâ'iz Raziyallaho 'anho rapporte qu'on interrogea Nabi Sallallaho 'Alayhi wasallam sur les actions les plus méritoires. Il répondit : « Croire en Allah, l'Unique, puis le Djihad et un Hadj qui est accepté. Ces actions dépassent en vertu les autres de la distance du lever au coucher du soleil. »

(Musnad Ahmad)

٣٥- عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ذَكَرَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ﷺ يَوْمًا عِنْدَهُ الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَلَا تَسْمَعُونَ؟ أَلَا تَسْمَعُونَ؟ إِنَّ الْبِدَاةَ مِنَ الْإِيْمَانِ، إِنَّ الْبِدَاةَ مِنَ الْإِيْمَانِ يَعْنِي:

التَّقْوَى. رواه أبو داود، باب النهي عن كثير من الإفاه، رقم: ٤١٦١

35) Abou Oumâmah Raziyallaho 'anho rapporte qu'un jour, les Sahabas de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam évoquèrent (le luxe) de ce bas-monde en sa présence. Rasoulollahi Sallallaho 'Alayhi wasalam dit : « Écoutez attentivement ! Prêtez bien l'oreille ! Certes, une existence simple et humble reflète l'Imâne. À savoir mener une existence d'abnégation en portant des vêtements simples et en se désintéressant du luxe à un point tel que la peau du fidèle s'émacie. »

(Abou Dawoud)

Note : ce qui ne veut pas dire que l'Imâne se confine à une existence rude mais embrasse de nombreuses qualités.

٣٦- عَنْ عَمْرِو بْنِ عَبْسَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: فَأَيُّ الْإِيْمَانِ أَفْضَلُ؟ قَالَ: الْهَجْرَةُ، قَالَ: فَمَا الْهَجْرَةُ؟ قَالَ: تَهْجُرُ السُّوءَ. (وهو من الحديث) رواه أحمد: ١١٤

36) 'Amr Ibn-'Abassah Raziyallaho 'anho rapporte qu'il demanda à Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam quel était l'aspect de l'Imâne le plus méritoire ? Il répondit : « Hidjra (sens général de l'emigration). » Puis je lui demandai : « Qu'est-ce que l'Hidjra ? » Il répondit : « L'abandon du péché. »

(Musnad Ahmad)

٣٧- عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ التَّمِيمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ! قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ، وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ: غَيْرِكَ، قَالَ: قُلْ آمَنْتُ بِاللَّهِ ثُمَّ اسْتَقِيمَ.  
رواه مسلم، باب جامع أوصاف الإسلام، رقم: ١٥٩

37) Soufyâne Ibn-'Abdullah Aththaqafi Raziyallohu 'anho rapporte avoir demandé : « Ô Rasoulallah ! Indique-moi quelque chose au sujet de l'islam de manière à ce que je n'ai plus besoin d'interroger personne d'autre. » Il dit : « Dis : Je crois en Allah et ne deviens pas apostat. » (Muslim)

**Note :** le premier article de la foi : croire en Allah et à l'ensemble de Ses attributs, puis se plier à Ses injonctions ainsi qu'à celles de Son Messager. Cette Imâne et cette obéissance ne doivent pas être transitoires mais fermes et constantes. (Mazahir Haque)

٣٨- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ الْإِيمَانَ لَيَخْلُقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلُقُ التُّرْبُ الْخَلِيقَ فَاسْتَلُوا اللَّهَ أَنْ يُجَدِّدَ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ.  
رواه الحاكم وقال: هذا حديث لم يخرج في الصحيحين ورواه مصريون ثقات، وقد احتج مسلم في الصحيح، ورافقه الذهبي ٤/١

38) 'Abdullah Ibn-'Amr Ibnil 'As Raziyallohu 'anhoma rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « L'Imâne se dégrade dans vos cœurs à l'instar du tissu qui s'élime et tombe en lambeaux. Demandez sans cesse à Allah de régénérer l'Imâne dans vos cœurs. » (Mustadrak Hakim)

٣٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسَّوَسَتْ بِهِ صُدُورُهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ. رواه البخارى، باب الخطأ والسيان في العتاقة، رقم: ٢٥٢٨

39) Abou Hourairah Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Allah a certes pardonné aux fidèles de ma Oummah l'aiguillon du mal ou les désirs de leurs cœurs tant qu'ils ne passent pas à l'acte ou ne les dévoilent pas. » (Bukhâri)

٤٠- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ فَسَأَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظِمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ، قَالَ: أَوْ قَدْ وَجَدْتُمُوهُ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: ذَلِكَ صَرِيحُ الْإِيمَانِ، رواه مسلم، باب بيان الوسوسة في الإيمان، رقم: ٣٤٠

40) Abou Houraïrah Raziya'llaho 'anho rapporte que plusieurs des Sahabas Raziya'llaho 'anhomme vinrent trouver Nabi Salla'llaho 'Alayhi wasallam et lui confièrent : « Nous ressentons dans nos cœurs des pensées dont nous avons honte de parler. » Il leur demanda : « Est-ce vraiment ce que vous ressentez ? » Ils dirent : « Oui. » Il répliqua alors : « C'est un signe de l'Imâne sincère. »

(Muslim)

Note : Autrement dit lorsque ces pensées vous effleurent, vous n'osez pas les dévoiler et encore moins les admettre, ceci traduit en fait la perfection de votre Imâne.

(Nawawi)

٤١ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَكْثَرُوا مِنْ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَبْلَ أَنْ يُحَالَ بَيْنَكُمْ وَبَيْنَهَا. رواه أبو يعلى بإسناد جيد قوى، الترغيب ٤١٦/٢

41) Abou Houraïrah Rziya'llaho 'anho rapporte que Rasoulollahi Salla'llaho 'Alayhi wasallam a dit : « Récitez fréquemment *La ilaha illallah* (il n'existe pas de divinité en dehors d'Allah) avant que ne se dresse un obstacle (mort ou maladie) qui vous en empêche. »

(Abou Ya'lâ, Targhib)

٤٢ - عَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ. رواه مسلم، باب الدليل على أن من مات ٠٠٠٠، رقم: ١٣٦

42) 'Osmâne Ibn-'Affan Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Salla'llaho 'Alayhi wasallam a dit : « Quiconque meurt convaincu et ayant foi qu'il n'existe pas de divinité digne d'adoration en dehors d'Allah, entrera au Paradis. »

(Muslim)

٤٣ - عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّ اللَّهَ حَقٌّ دَخَلَ الْجَنَّةَ. رواه أبو يعلى في مسنده ١٥٩/١

43) 'Osmâne Ibn-'Affan rapporte que Rasoulollahi Salla'llaho 'Alayhi wasallam a dit : « Quiconque meurt convaincu de la véracité d'Allah et de Son Existence, entrera au Paradis. »

(Musnad Abu Ya'lâ)

٤٤ - عَنْ عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: قَالَ اللَّهُ تَعَالَى: إِنَّمَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا مَنْ أَقْرَبَ لِي بِالْتَّوَجُّدِ دَخَلَ حِصْنِي وَمَنْ دَخَلَ حِصْنِي أَمِنَ مِنْ عَذَابِي. رواه الشيرازي وهو حديث صحيح، الجامع الصغير ٢٤٣/٢

44) Ali Raziya'llaho 'anho rapporte Nabi Salla'llaho 'Alayhi



wasallam citant un hadith Qoudsi et disant qu'Allah Ta'ala a dit :  
« En vérité, Je suis Allah. Il n'y a pas de divinité en dehors de Moi.  
Quiconque atteste Mon Unicité entrera dans Ma citadelle et  
quiconque y entrera, sera exempt de Ma punition. »

(Chirâzi, Djâmi-us-Saghir)

٤٥ - عَنْ مَكْحُولٍ رَحِمَهُ اللَّهُ يُحَدِّثُ قَالَ: جَاءَ شَيْخٌ كَثِيرٌ هَرِمٌ قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ  
فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! رَجُلٌ غَدَرَ وَفَجَرَ وَلَمْ يَدَعْ حَاجَةَ وَلَا دَاجَةَ إِلَّا اقْتَطَفَهَا بِيَدَيْهِ، لَوْ قُسِمَتْ  
خَطِيئَتُهُ بَيْنَ أَهْلِ الْأَرْضِ لَأَرْبَقَتْهُمْ، فَهَلْ لَهُ مِنْ تَوْبَةٍ؟ فَقَالَ النَّبِيُّ ﷺ: أَسَلِمْتَ؟ فَقَالَ: أَمَا أَنَا  
فَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَقَالَ النَّبِيُّ ﷺ: فَإِنَّ اللَّهَ  
غَافِرٌ لَكَ مَا كُنْتَ كَذَلِكَ وَمُبَدِّلٌ سَيِّئَاتِكَ حَسَنَاتٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! وَعَدْرَاتِي وَفَجْرَاتِي؟  
فَقَالَ: وَعَدْرَاتِكَ وَفَجْرَاتِكَ، فَوَلَّى الرَّجُلُ يُكْتَبُ وَيُهْلَلُ. التفسير لابن كثير ٣/٤٠١

45) Makhoul Rahimahullah rapporte qu'un vieillard dont les sourcils  
Tombaient sur ses yeux vint trouver Rasoulallah Sallallah 'Alayhi  
wasallam et lui dit : « Ô Rasoulallah, le repentir d'un homme qui a  
trahi, fornicé et satisfait le moindre de ses désirs (permis ou  
interdit) et dont les péchés, s'ils étaient répartis entre les habitants de  
la terre, causeraient leur perte totale, a-t-il des chances d'être exaucé  
? » Rasoulallah Sallallah 'Alayhi wasallam lui demanda : « As-tu  
embrassé l'Islam ? » Il répondit : « En ce qui me concerne, je  
professe qu'il n'existe pas de divinité en dehors d'Allah, l'Unique et  
sans associé, et que Mohammed est Son serviteur et Son Messager. »  
Nabi Sallallah 'Alayhi wasallam déclara : « Allah te pardonnera tes  
péchés et convertira en bonnes tes mauvaises actions aussi longtemps  
que tu demeureras fidèle à ce Kalimah. » Le vieillard s'exclama alors  
: « Ô Rasoulallah ! Et qu'adviendra-t-il de mes trahisons et de ma  
fornication ? » Nabi Sallallah 'Alayhi wasallam lui répondit : «  
Ainsi que tes trahisons et ta fornication. » Le vieillard s'en fut tout  
joyeux en proclamant *Allaho Akbar, La ilaha illallah.* »

(Tafsir Ibn Kathir)

٤٦ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ:  
إِنَّ اللَّهَ سَيَخْلَصُ رَجُلًا مِّنْ أُمَّتِي عَلَى رُؤُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ سَعَةً وَتِسْعِينَ  
سِجْلًا، كُلُّ سِجْلٍ مِثْلُ مَدِّ الْبَصْرِ ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الْخَافِظُونَ؟  
يَقُولُ: لَا، يَا رَبِّ! فَيَقُولُ: أَفَلَاكَ عُدْرٌ؟ فَيَقُولُ: لَا، يَا رَبِّ! فَيَقُولُ: بَلَى، إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً

فَأَنَّهُ لَا ظَلَمَ عَلَيْكَ الْيَوْمَ، فَيُخْرَجُ بِطَاقَةٍ فِيهَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ  
وَرَسُولُهُ، فَيَقُولُ: اخْضُرْ وَرَزْنَاكَ، فَيَقُولُ: يَا رَبِّ! مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السَّجَّلَاتِ؟ فَقَالَ:  
فَبِأَنَّكَ لَا تَظْلَمُ. قَالَ: فَتَوَضَّعَ السَّجَّلَاتُ فِي كِفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ فَطَاشَتِ السَّجَّلَاتُ وَتَقَلَّتْ  
الْبِطَاقَةُ، وَلَا يُثْقَلُ مَعَ اسْمِ اللَّهِ شَيْءٌ. رواه الترمذى وقال: هذا حديث حسن غريب. باب ما جاء في  
بصوت ٠٠٠٠٠، رقم: ٢٦٣٩

46) 'Abdullah Ibn-'Amr Ibnil Ass Raziyalloho 'anhoma rapporte avoir entendu Rasoulilohi Sallalloho 'Alayhi wasallam dire : « Au Jour de la Résurrection, Allah sommera un homme de ma Oummah en présence de toutes les créatures et l'on déroulera devant lui quatre-vingt-dix neuf rouleaux (la liste de ses péchés) et la longueur de chaque rouleau s'étendra à perte de vue. Ensuite, Allah lui demandera : « As-tu quelque objection à formuler à l'encontre de ces écritures ? Mes Anges scribes ont-ils été injustes envers toi ? » « Non, mon Seigneur », répondra t-il. Allah lui demandera : « As-tu une excuse quelconque à présenter ? ». « Non, mon Seigneur », répondra t-il. Allah lui dira : « En fait, nous avons avec Nous une bonne action de ta part et en ce jour, tu ne subiras aucune injustice . » Une feuille sera alors présentée sur laquelle sera écrit :

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ  
J'atteste qu'il n'y a pas de divinité en dehors d'Allah et que  
Mohammed est Son Serviteur et Messager.

Allah l'invitera alors : « Va assister à la pesée de tes œuvres. » Il s'étonnera : « Ô Seigneur ! Que représente cette feuille à côté de ces immenses rouleaux ? » Allah lui dira : « Tu ne risques aucune injustice. » Les rouleaux seront alors déposés sur un plateau de la balance et la feuille sur l'autre, et c'est cette dernière qui fera pencher la balance. Certes, rien ne pèse plus que le Nom d'Allah . »

(Timizi)

٤٧- عَنْ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ  
رَسُولَ اللَّهِ لَا يَلْقَى اللَّهُ عَبْدٌ مُؤْمِنٌ بِهَا إِلَّا حَجَّجْتُهُ عَنِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ، وَفِي رِوَايَةٍ لَا يَلْقَى اللَّهُ  
بِهِمَا أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا أُدْخِلَ الْجَنَّةَ عَلَى مَا كَانَ فِيهِ. رواه أحمد والطبرانی في الكبير والأوسط

ورجاله ثقات، مجمع الزوائد ١٦٥/١

47) Abou 'Amrah Al Ançari Raziyalloho 'anho rapporte que Nabi Sallalloho 'Alayhi wasallam a dit : « Je professe qu'il n'y a pas de

divinité hormis Dieu" et que je suis le Messager de Dieu..., [cette formule] protégera contre le Feu, le Jour de la Résurrection, tout croyant "rencontrant" Dieu [ayant foi en cela].» Dans une autre version, on trouve ceci: ... ces deux [formules] feront entrer au Paradis quiconque "rencontrera" Dieu [ayant cru en leur contenu]. (Ahmed et Tabarâni)

٤٨ - عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ ﷺ: قَالَ: «يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزَنْ شَعِيرَةً مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَفِي قَلْبِهِ وَزَنْ دُرَّةً مِنْ خَيْرٍ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ أَبَانُ: حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا أَنَسٌ عَنِ النَّبِيِّ ﷺ «مِنْ إِيْمَانٍ» مَكَانَ «مِنْ خَيْرٍ».

48) D'après Anas, le Prophète dit: «Sortira du Feu celui qui dit: *Il n'y a de dieu que Dieu* tout en ayant dans le cœur le poids d'un grain d'orge de bien. Sortira du Feu celui qui dit: *Il n'y a de dieu que Dieu* tout en ayant dans le cœur le poids d'un grain de froment de bien. Sortira du Feu celui qui dit: *Il n'y a de dieu que Dieu* tout en ayant dans le cœur le poids d'une particule de bien.» (Bukhâri et Muslim)

٤٩ - عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسَةِ: عَلَى أَنْ يُوحَدَ اللَّهُ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَصِيَامِ رَمَضَانَ، وَالْحَجِّ». فَقَالَ رَجُلٌ: الْحَجُّ وَصِيَامُ رَمَضَانَ؟ قَالَ: لَا، «صِيَامُ رَمَضَانَ وَالْحَجُّ». هَكَذَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ.

49) Ben 'Umar [dit]: Le Prophète (*Prière et Salut sur lui!*) dit: «L'Islam est basé sur cinq choses: l'unicité de Dieu, l'obervance de la prière, le versement de la *zakât*, le jeûne [du mois] de *ramadân* et le *hajj*. — Le *hajj* et le jeûne [du mois] de *ramadân*? demanda un homme. Non, répliqua le Prophète. C'est: le jeûne [du mois] de *ramadân* et le *hajj*.» C'est de cette manière que j'ai entendu [ces paroles] de la bouche de l'Envoyé de Dieu (*Prière*

et Salut sur lui!). (Bukhâri)

٥٠ - عَنْ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ؛ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: «مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَكَفَرَ بِمَا يُعْبَدُ مِنْ دُونِ اللَّهِ، حُرِّمَ مَالُهُ وَدَمُهُ، وَحِسَابُهُ عَلَى اللَّهِ».

50) D'après Abu Mâlik, son père dit: J'ai entendu l'Envoyé de Dieu (*Prière et Salut sur lui!*) dire: «Celui qui dit: "Il n'y a de dieu que Dieu" et nie ce qu'on adore en dehors de Dieu, ses biens et son sang deviennent préservés. Quant à son compte, il incombera à Dieu.» (Bukhâri)

٥١ - عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: بَعَثَنَا رَسُولُ اللَّهِ ﷺ إِلَى الْحُرَقَةِ فَصَبَّخْنَا الْقَوْمَ فَهَزَمْتَاهُمْ، وَلِحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ رَجُلًا مِنْهُمْ، فَلَمَّا غَشِيَنَاهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَكَفَّ الْأَنْصَارِيُّ عَنْهُ، وَطَعَنَتْهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتَهُ؛ فَلَمَّا قَدِمْنَا، بَلَغَ النَّبِيُّ ﷺ فَقَالَ: «يَا أُسَامَةُ أَقْتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ؟»، قُلْتُ: كَانَ مُتَعَوِّدًا؛ فَمَا زَالَ يَكْرُرُهَا حَتَّى تَمَثَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ الْيَوْمِ.

51) Usâma Ben Zayd (*que Dieu l'agrée!*) dit: «L'Envoyé de Dieu (*Prière et Salut sur lui!*) nous envoya [en expédition] contre [les habitants] d'al-Huraqa. Nous les attaquâmes alors au lever du jour, et ils furent vaincus. Quant à moi, je pourchassai, avec un Ansarite, l'un de leurs hommes; mais à notre approche, il dit: "Il n'y a d'autre divinité que Dieu." A ses mots, l'Ansarite le laissa mais moi, je le pointai avec ma lance et le tuai. A notre retour, le Prophète en fut informé. Il me dit: "Ô Usâma! tu l'as abattu bien qu'il ait dit: *Il n'y a d'autre divinité que Dieu?* — Mais il n'avais prononcé cette formule, essayai-je d'expliquer, que pour éviter la mort!" Mais le Prophète resta à [me] répéter sa phrase au point où j'avais souhaité ne pas avoir embrassé l'Islam avant ce jour-là.» (Bukhâri)

رقم ٦٥٧٠

52) Abou Hourairah Raziyallahou 'anhou rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam a dit : « Celui qui bénéficiera le plus de mon intercession le Jour de la Résurrection sera celui qui aura récité sincèrement du fond de son cœur *La ilaha illallah*. » (Bukhâri)

٥٣- عَنْ رِفَاعَةَ الْجُهَيْنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: أَشْهَدُ عِنْدَ اللَّهِ لَا يَمُوتُ عَبْدٌ بِشَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنْتَى رَسُولُ اللَّهِ صِدْقًا مِنْ قَلْبِهِ، ثُمَّ يُسَدَّدُ إِلَّا سَلَكَ فِي الْجَنَّةِ. (الحدِيث) رواه

أحمد ١٦/٤

53) Rifâ'ah Al Djouhani rapporte que Nabi Sallallahou 'Alayhi wasallam a dit : « Je témoigne, devant Allah, qu'un serviteur qui meurt en attestant sincèrement qu'il n'y a pas de divinité en dehors d'Allah et que je suis le Messager d'Allah et qui aura œuvré de façon louable, entrera au Paradis. » (Musnad Ahmad)

٥٤- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنِّي لَا أَعْلَمُ كَلِمَةً لَا يَقُولُهَا عَبْدٌ حَقًّا مِنْ قَلْبِهِ فَيَمُوتُ عَلَى ذَلِكَ إِلَّا حَرَمَهُ اللَّهُ عَلَى النَّارِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ. رواه

الحاكم وقال: هذا حديث صحيح على شرط الشيخين ولم يخرجاه ووافقه الذهبي ٧٢/١

54) 'Omar Ibnil-Khattâb Raziyallahou 'anhou rapporte avoir entendu Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam dire : « En vérité, je connais un Kalimah par lequel Allah préservera du Feu tout serviteur qui en fait sincèrement le serment puis meurt dans cet état : *La ilaha illallah*. » (Mustadrak Hâkim)

٥٥- عَنْ عِيَّاضِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ رَفَعَهُ قَالَ: إِنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةً، عَلَى اللَّهِ كَرِيمَةٌ، لَهَا عِنْدَ اللَّهِ مَكَانٌ، وَهِيَ كَلِمَةٌ مَنْ قَالَهَا صَادِقًا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ وَمَنْ قَالَهَا كَاذِبًا حَقَّتْ دَمَهُ وَأُحْرَزَتْ مَالَهُ وَلَقِيَ اللَّهَ غَدًا فَمَحَسَبَةٌ. رواه البراز ورجاله موثقون، مجمع الزوائد ١٧٤/١

55) Iyyâz Al Ançâri Raziyallahou 'anhou cite Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam disant : « En vérité, *La ilaha illallah* est un Kalimah qui représente pour Allah une chose d'une valeur inestimable et qu'Allah chérit au plus haut point. Quiconque le prononce sincèrement, Allah le fera entrer au Paradis et pour quiconque le prononce hypocritement, son sang (sa vie) et ses biens n'en seront pas moins protégés et sauvegardés ici-bas et lorsque le Jour de la Résurrection, il rencontrera Allah, Allah lui demandera

des comptes . »

(Bazzār, Madjma-uz-Zawâid)

Note : Ce Kalimah est une source de protection pour la vie et les biens même s'il est professe de façon hypocrite. Ceci en raison du fait que cette personne donne l'impression d'être Musulman si bien qu'à ce titre et contrairement au lot des mécréants belligérants, elle ne sera jamais tuée, ni ses biens confisqués.

٥٦ - عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يُصَدِّقُ قَلْبُهُ لِسَانَهُ دَخَلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ. رواه أبو يعلى ٦٨/١

56) Abou Bakr Siddiq Raziya'llahu 'anho rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Quiconque proclame la ilaha illallah à savoir qu'il n'y a pas de divinité en dehors d'Allah de sorte que son coeur confirme ce que dit sa langue, entrera au Paradis par n'importe laquelle des portes de son choix. » (Abou Ya'la)

٥٧ - عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: أَبَشِّرُوا وَبَشِّرُوا مَنْ وَرَاءَكُمْ أَنَّهُ مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ صَادِقًا بِهَا دَخَلَ الْجَنَّةَ. رواه أحمد والطبرانی فی الكبير ورجالہ ثقات، مجمع الروائد ١٥٩/١

57) Abou Moussa Raziya'llahu 'anho rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Recevez la bonne nouvelle et annoncez-la aux autres : celui qui atteste sincèrement *La ilaha illallah* - il n'y a pas de divinité en dehors d'Allah - entrera au Paradis. » (Musnad Ahmad, Tabarâni, Madjma-uz-Zawâid)

٥٨ - عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ مُخْلِصًا دَخَلَ الْجَنَّةَ. مجمع البحرين فی زوائد المعجمين ٥٦/١ قال المحقق: صحيح لجميع طرقه

58) Abou Dardâ Raziya'llahu 'anho rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Celui qui déclare sincèrement qu'il n'y a pas de divinité en dehors d'Allah et que Mohammed est Son Serviteur et Son Messager, entrera au Paradis. » (Madjma-ul-Bahrain)

٥٩ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: دَخَلْتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِي عَارِضَتِي الْجَنَّةِ مَكْتُوبًا ثَلَاثَةَ أَسْطُرٍ بِالذَّهَبِ، السَّطْرُ الْأَوَّلُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ، وَالسَّطْرُ الثَّانِي: مَا قَدَّمْنَا وَجَدْنَا وَمَا أَكَلْنَا رِيحْنَا وَمَا خَلَقْنَا حَسْرَتْنَا، وَالسَّطْرُ الثَّلَاثُ: أُمَّةٌ مُدْبِرَةٌ وَرَبٌّ

عَفُورٌ. رواه الرافعي وابن النجار وهو حديث صحيح، الجامع الصغير ١/٤٤٥

59) Anas Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « À mon entrée au Paradis, j'ai vu, de chaque côté, trois axiomes écrits en or. Le premier énonçait : *La ilaha illallah Mohammed-our-Rasoulollahi* (Il n'y a pas de divinité en dehors d'Allah et Mohammed est le Messager d'Allah). Le deuxième : De ce que nous avons envoyé, nous en avons obtenu (la récompense), et de ce que nous avons consommé, nous en avons profité et ce que nous avons laissé en arrière, c'était pure perte. Et le troisième : « Oummah pécheresse et Seigneur au Pardon Infini. » »

(Djâmi-us-Saghir)

٦٠ - عَنْ عَتْبَانَ بْنِ مَالِكِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: لَنْ يُؤَاهِي عَبْدٌ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَتَّبِعُ بِهَا وَجْهَ اللَّهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ. رواه البخاري، باب العمل الذي

يتبع به وجه الله تعالى، رقم: ٦٤٢٣

60) Itbâne Ibn-Malik Al Ançari Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « Pas un serviteur qui n'ait récité *La ilaha illallah* en recherchant le plaisir d'Allah se présentera au Jour de la Résurrection sans qu'Allah interdise au Feu de le toucher. »

(Bukhâri)

٦١ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ: مَنْ فَارَقَ الدُّنْيَا عَلَى الْإِخْلَاصِ لِلَّهِ وَخَدَةَ لَا شَرِيكَ لَهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِتْيَاءِ الزَّكَاةِ، فَارَقَهَا وَاللَّهُ عَنْهُ رَاضٍ. رواه الحاكم وقال: هذا

حديث صحيح الإسناد ولم يخرجاه ووافقه الذهبي ٢/٣٣٢

61) Anas Ibn-Malik Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « Quiconque a été constant dans sa Salat, s'est acquitté de la Zakat et quitte ce bas-monde avec la foi sincère en Allah, l'Unique et sans associé, s'en va dans un état dont Allah est satisfait. »

(Mustadrak Hâkim)

Note : « avec la foi sincère en Allah » implique qu'il agissait de son plein gré aux injonctions d'Allah Ta'ala.

٦٢ - عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: قَدْ أَفْلَحَ مَنْ أَخْلَصَ قَلْبَهُ لِلْإِيمَانِ وَجَعَلَ قَلْبَهُ سَلِيمًا وَلِسَانَهُ صَادِقًا وَنَفْسَهُ مُطْمَئِنَّةً وَخَلِيفَتَهُ مُسْتَقِيمَةً وَجَعَلَ أُذُنَهُ مُسْتَمِعَةً وَعَيْنَهُ نَاطِرَةً.

(الحديث) رواه أحمد ٥/١٤٧

62) Abou Zar Raziyalloho 'anho rapporte que Rasoulollohi Sallalloho 'Alayhi wasallam a dit : « Il est certes parvenu à la réussite celui qui a consacré son cœur à l'Imâne et l'a purifié (du polythéisme et de l'hypocrisie), a consacré sa langue sincère et a assouvi son Nafs, l'égo, (avec le souvenir d'Allah), est demeuré honnête, a prêté une oreille attentive à l'écoute (de la vérité) et un œil chaste (par la lumière de l'Imâne). »  
(Musnad Ahmad)

٦٣- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ لَقِيَهِ يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ النَّارَ. رواه مسلم، باب الدليل على من مات ١٠٠٠٠ رقم: ٢٧٠

63) Djâbir Ibn-'Abdullah Raziyalloho 'anhoma rapporte avoir entendu Rasoulollohi Sallalloho 'Alayhi wasallam dire : « Quiconque rencontrera Allah sans nen Lui avoir associé, entrera au Paradis et quiconque rencontrera Allah en Lui ayant attribué un associé, entrera dans le Feu. »  
(Muslim)

٦٤- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ. عمل اليوم والليلة للنسائي، رقم: ١١٢

64) 'Oubâdah Ibn-Sâmite Raziyalloho 'anho rapporte avoir entendu Rasoulollohi Sallalloho 'Alayhi wasallam dire : « Quiconque meurt sans rien avoir associé à Allah, Allah lui interdit le Feu. »  
(Amalul Yaumi wal Lailah lin Nasâi)

٦٥- عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنْ مَاتَ وَهُوَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا فَقَدْ حَلَّتْ لَهُ مَغْفِرَتُهُ. رواه الطبراني في الكبير وإسناده لا بأس به، مجمع الزوائد ١/١٦٤

65) Nawwâs Ibn-Sam'ân Raziyalloho 'anho rapporte avoir entendu Nabi Sallalloho 'Alayhi wasallam dire : « Quiconque meurt sans rien avoir associé à Allah, est assuré du pardon. »  
(Tabarâni, Madjma-uz-Zawâid)

٦٦- عَنْ مُعَاذِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَا مُعَاذُ! هَلْ سَمِعْتَ مُنْذُ اللَّيْلَةِ حِسًّا؟ قُلْتُ: لَا. قَالَ: إِنَّهُ أَتَانِي آتٍ مِنْ رَبِّي، فَبَشَّرَنِي أَنَّهُ مِنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! أَفَلَا أَخْرُجُ إِلَى النَّاسِ فَأُبَشِّرُهُمْ، قَالَ: دَعُهُمْ فَلْيَسْتَبِقُوا الصِّرَاطَ. رواه الطبراني في الكبير ٥٩/٢٠



66) Mo'âz Raziyallahô 'anho rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam demanda : « Ô Mo'âz ! As-tu entendu un bruit hier soir ? » Je répondis : « Non. » Nabi Sallallahô 'Alayhi wasallam dit alors : « En vérité, un ange est venu me trouver de la part de mon Seigneur et m'a annoncé une bonne nouvelle déclarant que quiconque de ma Oummah meurt sans associer qui que ce soit à Allah, entrera au Paradis. » Je lui dis : « Ô Rasoulallah ! Ne devrais-je pas aller et l'annoncer aux gens ? » Nabi Sallallahô 'Alayhi wasallam répondit : « Mieux vaut les laisser rivaliser dans les bonnes actions. » (Tabarâni)

٦٧- عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَا مُعَاذُ! أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ وَمَا حَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ؟ قَالَ: قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ: فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوا اللَّهَ وَلَا يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقُّ الْعِبَادِ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ لَا يُعَذِّبَ مَنْ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا.

(الحديث) رواه مسلم، باب الدليل على أن من مات ١٠٠٠، رقم: ١٤٤

67) Mo'âz Ibn-Djabal Raziyallahô 'anho rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Ô Mo'âz ! Sais-tu quel est le droit d'Allah sur Ses serviteurs et quel est le droit de Ses serviteurs sur Lui ? » Je répondis : « Allah et Son Messager le savent mieux que moi. » Il dit : « Le droit d'Allah sur Ses serviteurs implique qu'ils L'adorent sans rien Lui associer ; et le droit de Ses serviteurs sur Lui consiste à ce qu'Il ne soumette pas au supplice quiconque s'abstient de Lui attribuer des associés. » (Muslim)

٦٨- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا وَلَا يَقْتُلُ نَفْسًا لَقِيَ اللَّهَ وَهُوَ خَفِيفُ الظَّهْرِ. رواه الطبرانی في الكبير وفي إسناده ابن لهيعة، مجمع الزوائد ١/١٦٧، ابن لهيعة صدوق، تقريب التهذيب

68) Ibn-Abbâs Raziyallahô 'anhoma rapporte que Rasoulallahô Sallallahô 'Alayhi wasallam a dit : « Quiconque rencontrera Allah sans rien Lui avoir associé et sans être coupable de meurtre, se présentera à la cour d'Allah avec le plus léger des fardeaux. » (Tabarâni, Madjma-uz-Zawâid)

٦٩- عَنْ جَرِيرِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا وَلَمْ يَتَدَبَّرْ دِمًا حَرَامًا أُدْخِلَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَ. رواه الطبرانی في الكبير ورجاله موثقون، مجمع الزوائد ١/١٦٥

69) Djarir Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « Celui qui meurt sans rien avoir associé à Allah et sans avoir versé injustement le sang, sera introduit au Paradis par la porte de son choix. »  
(Tabarâni, Madjma-uz-Zawâid)



## CROIRE EN L'INVISIBLE

*Croire en Allah et aux vérités du monde de l'invisible et croire à l'ensemble des révélations de Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam en tant que certitude et rejeter toute expérience matérielle, perception humaine et plaisir éphémère qui s'y opposent.*

Croire en Allah Ta'ala, en Ses Attributs, en Son Messager et à la Prédestination.

## VERSETS CORANIQUES

قال الله تعالى: لَيْسَ الْبِرُّ أَنْ تُولُوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ ءَامَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَءَاتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسْكِينِ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَءَاتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّادِقِينَ فِي الْبَأْسَاءِ وَالصَّرَاءِ وَبَيْنَ أَلْيَسٍ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ ﴿١٧٧﴾ [البقرة: ١٧٧]

(Lorsque les Juifs et les Chrétiens ont dit que puisque leur Qiblah et celle des Musulmans étaient en fait la même, comment se pourrait-il qu'ils soient punis ? » En écho à ces pensées), Allah Sobhaanaho wa Ta'ala révèle:

« La bonté pieuse ne consiste pas à tourner vos visages vers le Levant ou le Couchant. Mais la bonté pieuse est de croire en Allah, au Jour dernier, aux Anges, au Livre et aux prophètes, de donner son bien, quelque amour qu'on en ait, aux proches, aux orphelins, aux nécessiteux, aux voyageurs indigents et à ceux qui demandent l'aide et pour délier les jougs, d'accomplir la Salat et d'acquitter la Zakat.

Et ceux qui remplissent leurs engagements lorsqu'ils se sont engagés, ceux qui sont endurants dans la misère, la maladie et quand les combats font rage, les voilà les véridiques et les voilà les vrais pieux ! »

(Sourate (2) Al-Baqarah/la vache, Verset 177)

وقال تعالى: يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ هَلْ مِنْ خَلْقٍ غَيْرِ اللَّهِ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَآذَنُوا تُؤْفَكُونَ ﴿٣٠﴾ [المائدة: ٣٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Ô hommes ! Rappelez-vous le bienfait d'Allah sur vous : existe-t-il en dehors d'Allah, un créateur qui du ciel et de la terre vous attribue votre subsistance ? Point de divinité à part Lui ! Comment pouvez-vous vous détourner (de Lui)? » (Sourate (35) Fatir/le Créateur, Verset 3)

وقال تعالى: السَّمَوَاتِ وَالْأَرْضِ أَئِنِّي يَكُونُ لِمِ وَلَدًا وَلَمْ تَكُنْ لِمِ صَاحِبَةً وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ﴿١٠١﴾ [الاسم: ١٠١]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Créateur des cieux et de la terre. Comment aurait-Il un enfant, quand Il n'a pas de compagne ? C'est Lui qui a tout créé, et Il est Omniscient. » (Sourate (6) Al-An'am/les bestiaux, Verset 101)

وقال تعالى: أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ ﴿٥٨﴾ أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ ﴿٥٩﴾ [الواقعة: ٥٨-٥٩]

Allah Taala dit :

« Voyez-vous donc ce que vous éjaculez : est-ce vous qui créez l'homme ou (en) sommes-Nous le Créateur ? »

(Sourate (56) Al Waqi'a/l'événement, Versets 58-59)

وقال تعالى: أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ ﴿٦٣﴾ أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ ﴿٦٤﴾ [الواقعة: ٦٣-٦٤]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Voyez-vous donc ce que vous labourez ? Est-ce vous qui le cultivez ou (en) sommes-Nous le cultivateur ? »

(Sourate (56) Al Waqi'a/l'événement, Versets 63-64)

وقال تعالى: أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ ﴿٦٨﴾ أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ ﴿٦٩﴾ لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجْلًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿٧٠﴾ أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ ﴿٧١﴾ أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ ﴿٧٢﴾ [الواقعة: ٦٨-٧٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Voyez-vous donc l'eau que vous buvez ? Est-ce vous qui l'avez fait descendre du nuage ou (en) sommes-Nous le descendeur ? Si Nous voulions, Nous la rendrions salée. Pourquoi n'êtes-vous donc pas reconnaissants ? Voyez-vous donc le feu que vous obtenez par frottement ? Est-ce vous qui avez créé son arbre ou (en) sommes

Nous le Créateur ? » (Sourate (56) Al Waqi'at/ l'événement, Verset 68-72)

وقال تعالى: إِنَّ اللَّهَ فَالِقُ الْغَيْبِ وَالنَّوَىٰ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ذَٰلِكُمْ اللَّهُ فَالِقَ تُوَفِّكُونَ ﴿٦٨﴾ فَالِقَ الْإِصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ ﴿٦٩﴾ وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ اللَّيْلِ وَالْبَحْرِ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٧٠﴾ وَهُوَ الَّذِي أَنشَأَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَمُسْتَوْدَعٌ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَفْقَهُونَ ﴿٧١﴾ وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرَّيْحَانَ مُشْتَبِهًا وَعَيْرَ مُشْتَبِهًا انظُرُوا إِلَىٰ شَرَاهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ ۚ إِنَّ فِي ذَٰلِكُمْ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٧٢﴾ (الأنعام: ٩٥-٩٩)

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« C'est Allah qui fait fendre la graine et le noyau. Il fait sortir le vivant du mort et du vivant, il fait sortir le mort. Tel est Allah.

Comment donc vous laissez-vous détourner (d'Allah) ? Fendeur de l'aube, Il a fait de la nuit une phase de repos ; le soleil et la lune pour mesurer le temps. Voilà l'ordre conçu par le Puissant et l'Omniscient. Et c'est Lui qui vous a assigné les étoiles, pour que, par elles, vous vous guidiez dans les ténèbres de la terre et de la mer. Certes, Nous exposons les preuves pour ceux qui savent ! Et c'est Lui qui vous a créés à partir d'une personne unique (Adam) Et il y a, pour vous, une demeure (sur terre) et un lieu de dépôt (tombe). Nous avons exposé les preuves pour ceux qui comprennent. Et c'est Lui qui, du ciel, a fait descendre l'eau. Puis par elle, Nous fîmes germer toute plante, de quoi Nous fîmes sortir une verdure d'où Nous produisîmes des grains, superposés les uns sur les autres ; et du palmier, de sa spathe, des régimes de dattes qui se tendent. Et aussi les jardins de raisins, l'olive et la grenade, semblables ou différents les uns des autres (en couleur, en forme et en goût). Regardez leurs fruits au moment de leur production et de leur mûrissement. Voilà bien là des signes pour ceux qui ont la foi. »

(Sourate (6) Al An'am/les bestiaux, Versets 95-99)

وقال تعالى: قَلْبَهُ أَلْمَدُّ رَبِّ السَّمَوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ ﴿٣٦﴾ وَلَهُ الْكِبْرِيَاءُ  
 فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ﴿٣٧﴾ [الباقية: ٣٦-٣٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Louanges à Allah, Seigneur des cieux et Seigneur de la terre :  
 Seigneur de l'univers. Et à Lui la grandeur dans les cieux et la terre.  
 Et c'est Lui le Puissant, le Sage. » (Sourate (45) Al-Ahqaf, Versets 36-37)

وقال تعالى: قُلِ اللَّهُمَّ مَالِكِ الْمَلِكِ تُؤْتِي الْمَلِكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمَلِكَ مِمَّنْ تَشَاءُ  
 وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ \* تُولِجُ اللَّيْلَ فِي  
 النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْأَمْنِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَمْتِ  
 وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِعَيْنٍ حِجَابٍ [آل عمران: ٢٦-٢٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « Ô Allah, Maître de l'autorité absolue. Tu donnes l'autorité à  
 qui Tu veux, et Tu arraches l'autorité à qui Tu veux ; et Tu donnes la  
 puissance et l'honneur à qui Tu veux, et Tu humilies qui Tu veux. Le  
 bien est en Ta main et Tu es Omnipotent. »

(Sourate (3) Al-Imran/la famille d'Imran, Verset 26-27)

وقال تعالى: وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَعَلَّمَ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ  
 وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٌ فِي ظُلْمَتِ الْأَرْضِ وَلَا رَطْبٌ وَلَا  
 يَأْسٌ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ \* وَهُوَ الَّذِي يَتَوَفَّاكُم بِاللَّيْلِ وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ  
 بِالنَّهَارِ ثُمَّ يَبْعَثُكُمْ فِيهِ لِيُقْضَىٰ أَجَلٌ مُّسَمًّى ثُمَّ إِلَىٰ مَرْجِعِكُمْ ثُمَّ يُنْفِثُكُمْ بِمَا  
 كُنْتُمْ تَعْمَلُونَ [الأنعام: ٥٩-٦٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« C'est Lui qui détient les clefs de l'Inconnaissable. Nul autre que  
 Lui ne les connaît. Et Il connaît ce qui est dans la terre et dans la  
 mer. Et pas une feuille ne tombe sans qu'Il ne le sache. Et pas une  
 graine dans les ténèbres de la terre, rien de frais ou de sec, qui ne soit  
 consigné dans un livre explicite. Et, la nuit, c'est Lui qui prend vos  
 âmes, et Il sait ce que vous avez acquis pendant le jour. Puis Il vous  
 ressuscite le jour afin que s'accomplisse le terme fixé. Ensuite, c'est  
 vers Lui que sera votre retour, et Il vous informera de ce que vous

faisiez. »

(Sourate (6) Al-An'am/les bestiaux, Versets 59-60)

وقال تعالى: قُلْ أَغْيَرَ اللَّهُ أَخِيذًا وَلِيًّا فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُهُ وَلَا يَطْعَمُهُ  
[الأنعام: ١٤]

S'adressant à son Prophète, Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « Devrais-je prendre pour allié qu'Allah, le Créateur des cieux et de la terre ? C'est Lui qui nourrit et personne ne Le nourrit. »

(Sourate (6) Al-An'am/les bestiaux, Verset 14)

وقال تعالى: وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا عِنْدَنَا خَزَائِنُهُ وَمَا نُنزِلُهُ إِلَّا بِقَدَرٍ مَعْلُومٍ ﴿٢١﴾  
[الحجر: ٢١]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et il n'est rien dont Nous n'ayons les réserves et Nous ne le faisons descendre que dans une mesure déterminée. »

(Sourate (15) Al-Hijr, Verset 21)

وقال تعالى: أَيْبَسْتُمْ عِنْدَهُمُ الْعِزَّةَ فَإِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا ﴿١٣٩﴾ [النساء: ١٣٩]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Est-ce la puissance qu'ils recherchent auprès d'eux (des mécréants) ? En vérité, la puissance appartient entièrement à Allah. »

(Sourate (4) An-Nisa/les femmes, Verset 139)

وقال تعالى: وَكَأَن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ  
الْعَلِيمُ ﴿٦٠﴾ [الأنعام: ٦٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Que de bêtes ne se chargent point de leur propre nourriture ! C'est Allah qui les nourrit ainsi que vous. Et c'est Lui l'Audient et l'Omniscient. »

(Sourate (29) Al-Ankabut/l'araignée, Verset 60)

وقال تعالى: قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَمَّ عَلَى قُلُوبِكُمْ مِّنْ إِلَهٍ غَيْرَ اللَّهِ  
يَأْتِيكُمْ بِهِ أَنْظَرُ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِقُونَ ﴿٤٦﴾ [الأنعام: ٤٦]

S'adressant à Son Prophète, Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « Voyez-vous ? Si Allah prenait votre ouïe et votre vue, et scellait vos cœurs, quelle divinité autre qu'Allah vous les rendrait ? Regarde comment, à leur intention, Nous clarifions les preuves !



Pourtant ils s'en détournent. » (Sourate (6) Al-An'am/les bestiaux, Verset 46)

وقال تعالى: قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهُ غَيْرُ اللَّهِ يَأْتِيكُم بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ ﴿٧٦﴾ قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهُ غَيْرُ اللَّهِ يَأْتِيكُم بِلَيْلٍ تَسْكُونَ فِيهَا أَفَلَا تُبْصِرُونَ ﴿٧٧﴾

[التقصير: (٧٦-٧٧)]

S'adressant à Son Prophète, Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « Que diriez-vous ? Si Allah vous assignait la nuit en permanence jusqu'au Jour de la Résurrection, quelle divinité autre qu'Allah pourrait vous apporter une lumière ? N'entendez-vous donc pas ? »

(Sourate (28) Al-Qasas/le récit, Verset 71-72)

وقال تعالى: وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ ﴿٢٤﴾ إِنْ يَشَأْ يُسْكِنِ الرِّيحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَى ظَهْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ ﴿٢٥﴾ أَوْ يُوقِفَهُنَّ بِمَا كَسَبْنَ وَيَعْفُ عَنْ كَثِيرٍ ﴿٢٦﴾

[النورى: (٢٤-٢٦)]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et parmi Ses preuves, sont les vaisseaux à travers la mer, semblables à des montagnes. S'Il veut, Il calme le vent, et les voilà qui restent immobiles à sa surface. Ce sont certainement là des preuves pour tout (croyant) endurant et reconnaissant. Ou bien, Il les détruit en punition de ce qu'ils ont acquis (comme péchés). Cependant, Il pardonne beaucoup. »

(Sourate (42) As-Chura/la consultation, Versets 32-34)

وقال تعالى: وَلَقَدْ آتَيْنَا دَاوُدَ مِنَّا فَضْلًا يَجِبَالٌ أَوِيٍّ مَعَهُ وَالطَّيْرُ وَالنَّارُ لَهُ الْحَمْدُ ﴿١٠﴾

[سبا: (١٠)]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Nous avons certes accordé une grâce à David de Notre part. (En disant) Ô montagnes et oiseaux, répétez avec lui (les louanges d'Allah). Et pour lui, Nous avons amolli le fer. »

(Sourate (34) Saba', Verset 10)

وقال تعالى: فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ

اللَّهُ وَمَا كَانَتْ مِنَ الْمُتَصِّرِينَ ﴿٨١﴾ [النمط: ٨١]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« ( À cause des méfaits de Qaroune) Nous fîmes donc que la terre l'engloutît, lui et sa maison. Aucun clan en dehors d'Allah ne fut là pour le secourir, et il ne pût se secourir lui-même. »

(sourat (28) Al-Qasas/le récit, verset 81)

وقال تعالى: فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ ﴿٦٣﴾ [الشعراء: ٦٣]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Alors Nous révélâmes à Moïse : « Frappe la mer de ton bâton. » Elle se fendit alors (en différentes parties formant des chemins), et chaque versant fut comme une énorme montagne. »

(Sourate (26) As-Su'ara/les poètes, Verset 63)

وقال تعالى: وَمَا أَمْرُنَا إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ﴿٥٠﴾ [القمر: ٥٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et Notre ordre est une seule (parole) ; (il est prompt) comme un clin d'œil. »

(Sourate (54) Al-Qamar/la lune, Verset 50)

وقال تعالى: أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ﴿٥٤﴾ [الأعراف: ٥٤]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« La création et le commandement n'appartiennent qu'à Lui. »

(Sourate (7) Al-A'raf, Verset 54)

وقال تعالى: مَا لَكُمْ مِنَ اللَّهِ عَائِدَةً ﴿٥٩﴾ [الأعراف: ٥٩]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« ( Tous les Prophètes ont affirmé à leur peuple : « Adorez Allah). pour vous, pas d'autre divinité que Lui. » (Sourate (7) Al-A'raf, Verset 59)

وقال تعالى: وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَمٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٧﴾ [قصص: ٢٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Quand bien même tous les arbres de la terre se changeraient en calames (plumes pour écrire), quand bien même l'océan serait un

océan d'encre où conflueraient sept autres océans, les paroles d'Allah ne s'épuiseraient pas. Car Allah est Puissant et Sage. »

(Sourate (31) Luqman, Verset 27)

وقال تعالى: قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ  
فَلْتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿٥١﴾ [النوبة: ٥١]

S'adressant à Son Prophète, Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « Rien ne nous atteindra, en dehors de ce qu'Allah a prescrit pour nous. Il est notre Protecteur (il y a donc un bien pour nous dans le malheur). C'est en Allah que les croyants doivent mettre leur confiance. » (Sourate (9) At-Tawbah/le désaveu ou le repentir, Verset 51)

وقال تعالى: وَإِنْ يَمَسُّكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ [يونس: ١٠٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et si Allah fait qu'un mal te touche, nul ne peut l'écarter en dehors de Lui. Et s'Il te veut un bien, nul ne peut repousser Sa grâce. Il en gratifie qui Il veut parmi Ses serviteurs. Et c'est Lui le Pardonneur, le Miséricordieux. » (Sourate (10) Younous/Jonas, Verset 107)

## HADITHS PROPHÉTIQUES

٧٠- عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ جِبْرِيْلَ قَالَ لِلنَّبِيِّ ﷺ حَدَّثَنِي مَا الْإِيمَانُ؟ قَالَ: الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَتُؤْمِنَ بِالْمَوْتِ وَالْحَيَاةِ بَعْدَ الْمَوْتِ وَتُؤْمِنَ بِالْجَنَّةِ وَالنَّارِ وَالْحِسَابِ وَالْمِيزَانِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ كُلِّهِ خَيْرِهِ وَشَرِّهِ. قَالَ: فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ آمَنْتُ؟ قَالَ: إِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ آمَنْتَ. (وهو قطعة من حديث طويل) رواه

أحمد ٣١٩/١

70) Ibn-'Abbâs Raziya'llaho 'anhoma rapporte que l'Ange Djibraïl 'Alayhis Salam demanda à Nabi Sallalloho 'Alayhi wasallam : « Décris-moi ce qu'est l'Imâne ? » Nabi Sallalloho 'Alayhi wasallam dit : « L'Imâne consiste à croire en Allah, au Jour dernier, aux anges, aux Livres, aux Prophètes, à la mort, à la vie après la mort, au Paradis, à l'Enfer, au Jugement dernier, à la Balance et à la prédestination du bien et du mal. » Djibraïl 'Alayhis Salam dit : « Si je crois en tout cela, suis-je croyant ? » Il répondit : « Si tu crois en

tout cela, tu es croyant. »

(Musnad Ahmad)

٧١- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَبِلِقَائِهِ  
وَرَسُولِهِ، وَتُؤْمِنَ بِالْبُغْتِ. رواه البخاري، باب سؤال جبريل النبي ﷺ، رقم: ٥٠٠.

71) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « L'Imâne consiste à croire en Allah, en Ses anges, en Sa rencontre (dans l' Au-delà), en Ses prophètes et à la Résurrection. » (Bukhâri)

٧٢- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ: مَنْ مَاتَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ  
الْآخِرِ، قَبِلَ لَهُ إِذْخُلُ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ شِئْتُمْ. رواه أحمد وفي إسناده شهر بن حوشب  
وقد وثق، مجمع الزوائد ١/١٨٢.

72) 'Omar Ibnil-Khattab Raziyallaho 'anho rapporte avoir entendu Nabi Sallallaho 'Alayhi wasallam dire : « Quiconque meurt en croyant en Allah et au jour dernier, on lui dira : « Entre par l'une des huit portes du Paradis de ton choix. (Musnad Ahmad, Madjma-uz-Zawâid)

٧٣- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ لِلشَّيْطَانِ لَمَمَةً بَابِ آدَمَ  
وَالْمَلِكِ لَمَمَةً، فَأَمَّا لَمَمَةُ الشَّيْطَانِ فإِبْعَادُ بِالشَّرِّ وَتَكْذِيبُ بِالحَقِّ، وَأَمَّا لَمَمَةُ الْمَلِكِ فإِبْعَادُ بِالخَيْرِ  
وَتَصْدِيقُ بِالحَقِّ، فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ، وَمَنْ وَجَدَ الْآخَرَ فَلْيَتَوَدَّ  
بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثُمَّ قَرَأَ: ﴿الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ﴾ الآية. رواه  
الترمذى وقال: هذا حديث حسن صحيح غريب. باب ومن سورة النعرة، رقم: ٢٩٨٨.

73) 'Abdullah Ibn Mas'oud Raziyallao 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Il y a un démon et un ange qui insufflent des pensées dans le cœur de l'homme. La suggestion satanique l'instigue à faire le mal et falsifie la Vérité. La suggestion angélique l'incite à faire le bien et à adhérer à la Vérité. Que celui qui trouve son cœur animé par le désir de faire le bien, qu'il sache que cela provient d'Allah et qu'il doit donc Lui en être reconnaissant. Et que celui qui trouve son cœur sous l'emprise du désir de commettre le mal, cherche refuge auprès d'Allah contre Satan le maudit. » Puis Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam récita le verset : « Satan agite devant vous le spectre de la misère et vous incite au vice. » (Sourate Baqarah 2 :268) (Tirmîzi)

٧٤- عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَجِلُّوا اللهَ يَغْفِرَ لَكُمْ. رواه

أحمد/٥/١٩٩

74) Abou Dardâ Raziyallohu 'anhu rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Vénérez Allah plus que tout et Il vous pardonnera. »  
(Musnad Ahmad)

٧٥- عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: يَا عِبَادِي! إِنِّي حَرَمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا، يَا عِبَادِي! كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِيكُمْ، يَا عِبَادِي! كُلُّكُمْ جَانِعٌ إِلَّا مَنْ أَطَعْتُهُ، فَاسْتَطِعُونِي أَطِيعْكُمْ. يَا عِبَادِي! كُلُّكُمْ عَارٍ إِلَّا مَنْ كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي! إِنَّكُمْ تُخَطِّئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يَا عِبَادِي! إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضُرِّي فَتَضُرُّونِي، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي، يَا عِبَادِي! لَوْ أَنَّ أَوْلَكُمْ وَأَجْرَكُمْ، وَإِنْسَكُمْ وَجِنَّتَكُمْ، كَانُوا عَلَى أَتْفَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي! لَوْ أَنَّ أَوْلَكُمْ وَأَجْرَكُمْ، وَإِنْسَكُمْ وَجِنَّتَكُمْ، كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي! لَوْ أَنَّ أَوْلَكُمْ وَأَجْرَكُمْ، وَإِنْسَكُمْ وَجِنَّتَكُمْ، قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي، فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِنِّي شَيْئًا إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَا عِبَادِي! إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أَحْصَيْتُهَا لَكُمْ، ثُمَّ أَوْفَيْتُكُمْ بِهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيُحْمَدِ اللهَ، وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ. رواه مسلم، باب تحريم الظلم،

رقم: ٦٥٧٢

75) Abou Zar Raziyallohu 'anhu rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam rapporte dans un hadith Qoudsi qu'Allah Tabaraka wa Ta'ala a dit : « Ô Mes serviteurs ! Je Me suis interdit à Moi-même l'injustice et vous l'ai interdite, aussi ne soyez pas injustes les uns envers les autres. Ô Mes serviteurs ! Vous êtes tous égarés sauf celui que J'ai guidé, aussi demandez-Moi de vous guider et Je vous guiderai. Ô Mes serviteurs ! Vous avez tous faim sauf celui que J'ai nourri, aussi demandez-Moi votre subsistance et Je vous la dispenserai. Ô mes serviteurs ! Vous êtes tous nus sauf celui que J'ai vêtu, aussi demandez-Moi de vous vêtir et Je vous vêtirai. Ô Mes serviteurs ! Vous péchez de nuit et de jour et J'absous tous les péchés, aussi demandez-Moi de vous pardonner et Je vous pardonnerai. Ô Mes serviteurs ! Jamais vous ne pourrez Me faire du

tort et jamais vous ne pourrez Me faire du bien. Ô Mes serviteurs ! Si du premier au dernier d'entre vous, hommes et génies, vous possédiez un cœur aussi pieux que le plus pieux d'entre vous, cela n'augmenterait en rien Mon Royaume. Ô Mes serviteurs ! Si du premier au dernier d'entre vous, hommes et génies, vous aviez un cœur aussi impie que le plus impie d'entre vous, cela ne diminuerait en rien Mon Royaume. Ô Mes serviteurs ! Si du premier au dernier d'entre vous, hommes et génies, vous vous teniez tous debout dans la même plaine et Me faisiez des demandes et que Je les exauçais toutes, cela ne diminuerait en rien ce que Je détiens, ne serait-ce que de la goutte d'eau sur une aiguille que l'on retire de la mer après l'y avoir plongée. Ô Mes serviteurs ! En vérité, ce sont vos œuvres que Je considère et pour lesquelles Je vous récompense à part entière aussi qui accomplit une bonne œuvre, qu'il rende grâce à Allah, et celui qui accomplit autre chose, il ne peut blâmer personne d'autre que lui-même. » (Muslim)

٧٦- عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ ﷺ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَنَامُ وَلَا يَتَبَعَى لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْمِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ التُّورُ لَوْ كَشَفَهُ لَأَخْرَقَتْ سُبْحَاتُ وَجْهِهِ مَا أَنْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ. رواه مسلم، باب في قوله عليه السلام: إن الله لا ينام، ٠٠٠٠، رقم: ٤٤٥

76) Abu Moussa Al Ach'ari Raziyallahô 'anho rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam se trouvait parmi eux et fit cinq déclarations : 1. Allah Sobhaanaho wa Ta'ala ne dort pas et Il n'est pas sujet au sommeil. 2. C'est Lui qui augmente ou réduit la subsistance. 3. C'est vers Lui que s'élèvent les actions nocturnes avant celles de la journée. 4. C'est vers Lui que s'élèvent les actions de la journée avant celles de la nuit. 5. Son voile est Lumière (entre Lui et Ses créatures). S'Il ôtait ce voile, la splendeur sublime de Sa Face embraserait l'Univers à l'infini. » (Muslim)

**Note :** les versets et hadiths dans lesquels sont mentionnés la face, les yeux, les mains ou tout autre trait physique d'Allah ne le sont qu'à titre allégorique. Leur réalité dépasse l'entendement humain.

٧٧- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللَّهَ خَلَقَ إِسْرَافِيلَ مِنْ نُورٍ خَلَقَهُ صَافًا قَدَمَيْهِ لَا يَرْفَعُ بَصَرَهُ، بَيْنَهُ وَبَيْنَ الرَّبِّ تَبَرُّكٌ وَعَالِي سُبْحُونِ نُورًا، مَا مِنْهَا مِنْ نُورٍ

يَدْنُو مِنْهُ إِلَّا احْتَرَقَ. مصابيح السنة للبهوي وعده من الحسان ٣١/٤

77) Ibn 'Abbâs Raziya'llaho 'anhoma rapporte que Rasoulollahi Sallallah 'Alayhi wasallam a dit : « En vérité, Allah a créé l'Ange Isrâfîl 'Alayhis Salam. Celui-ci se tient, depuis sa création, debout les pieds joints sans lever les yeux. Entre lui et son Seigneur, le Miséricordieux, il y a soixante-dix voiles de lumière. Si jamais il venait à s'approcher de l'un de ces voiles, il s'embraserait. »

(Maçâbîh-hus-Sunnah)

٧٨- عَنْ زُرَّارَةَ بْنِ أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَا مُحَمَّدُ! إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَابًا مِنْ نُورٍ لَوْ دَنَوْتُ مِنْ بَعْضِهَا

لَا احْتَرَقْتُ. مصابيح السنة للبهوي وعده من الحسان ٣٠/٤

78) Zourârah Ibn Awfah Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallallah 'Alayhi wasallam interrogea ainsi Djibrâil 'Alayhis Salam : « As-tu déjà vu ton Seigneur ? » Djibrâil 'Alayhis Salam se mit à trembler et dit : « Ô Mohammed ! Entre Lui et moi, il y a soixante-dix voiles de lumière. Si je m'approchais de l'un d'eux, je brûlerais. »

(Maçâbîh-hus-Sunnah)

٧٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنْفَقَ أَنْفَقَ عَلَيْكَ، وَقَالَ: يَدُ اللَّهِ مَلَأَى لَا يَفِيضُهَا نَفَقَةٌ، سَحَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ وَقَالَ: أَرَأَيْتُمْ مَا أَنْفَقَ مِنْذُ خَلَقَ السَّمَاءَ وَالْأَرْضَ فَإِنَّهُ لَمْ يَغُضْ مَا فِي يَدِهِ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ، وَبِيَدِهِ الْمِيزَانُ يَخْفِضُ وَيَرْفَعُ. رواه

البخارى، باب قوله وكان عرشه على الماء، رقم: ٤٦٨٤

79) Abou Houraïrah Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallallah 'Alayhi wasallam cite dans un hadith Qoudsi Allah 'Azza wa Djall disant : « Dépense et Je te pourvoirai. » Puis Rasoulollahi Sallallah 'Alayhi wasallam déclara : « La main d'Allah (Son Trésor) est pleine. Le fait de dépenser sans cesse jour et nuit ne diminue en rien sa plénitude. Ne voyez-vous donc pas combien Il a prodigué depuis la création du ciel et de la terre ? Et même depuis que Son Trône était sur les eaux ? Son abondance ne s'en est pas trouvée pour autant diminuée. Il détient dans Sa Main la Balance par laquelle Il élève ou abaisse. »

(Bukhâri)

٨٠- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَقْبِضُ اللَّهُ الْأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ، وَيَطْوِي

السَّمَاءِ بِمِثْلِهِ ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ، أَيْنَ مُلُوكُ الْأَرْضِ' رواه البخاري، باب قول الله تعالى ملك .

الناس، رقم: ٧٢٨٢

80) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam citant un hadith Qoudsi a dit : « Le Jour de la Résurrection, Allah saisira la terre, chiffonnera le ciel dans Sa main droite et déclarera : « Je suis le Roi. Où sont donc les rois de la terre ? » (Bukhâri)

**Note :** les expressions : saisir la terre, chiffonner le ciel, la Main d'Allah et autre terme analogue expriment la Vérité et dont la quintessence échappe à l'entendement car aucune des créatures de l'univers ne possède des attributs de cette nature. Allah n'a aucune ressemblance ou similarité avec Sa Création que ce soit de par Ses Attributs ou Son Essence, l'esprit est du reste impuissant à Le concevoir car Il est l'Inconcevable, l'Incomparable, l'Unique.

٨١- عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ وَأَسْمَعُ مَا لَا تَسْمَعُونَ، أَطَّتِ السَّمَاءُ وَحَقَّ لَهَا أَنْ تَبْطَأَ مَا فِيهَا مَوْضِعَ أَرْبَعِ أَصَابِعٍ إِلَّا وَمَلَكٌ وَاصِعٌ جَنَهِتَهُ اللَّهُ سَاجِدًا، وَاللَّهُ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَمَا تَلَدَّدْتُمْ بِالسَّاءِ عَلَى الْفُرُشِ، وَلَخَرَجْتُمْ إِلَى الصُّعْدَاتِ تَجَارُونَ إِلَى اللَّهِ، لَوِ دِدْتُ أَنِّي كُنْتُ شَجْرَةَ تُعْضَدُ. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في قول النبي ﷺ لو تعلمون... رقم: ٢٣١٢

81) Abou Zar Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Certes, je vois ce que vous ne voyez pas et j'entend ce que vous n'entendez pas. Le ciel gémit (de par la Grandeur et la Munificence d'Allah) et il est de sa qualité de gémir ! Il ne s'y trouve pas, ne serait-ce que l'interstice de quatre doigts, un espace où il n'y ait pas un ange le front baissé en état de prosternation devant Allah. Par Allah, si vous saviez ce que je sais, vous ririez certes moins et vous pleureriez plus et ne seriez plus en mesure de jouir de vos femmes dans vos lits ; vous resteriez confinés au haut des sommets implorant Allah avec ferveur. En vérité, je désire n'être rien d'autre qu'une plante que l'on arrache. » (Tirmizi)

٨٢- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ لِلَّهِ تِسْعَةَ وَتِسْعِينَ إِسْمًا مِائَةَ عَشْرٍ وَاحِدَةٌ مِنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ.

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ



الْمُهَيِّمِ الْعَزِيزِ الْجَبَّارِ الْمُتَكَبِّرِ الْخَالِقِ الْبَارِي الْمُصَوِّرِ الْفَعَّارِ الْقَهَّارِ الْوَهَّابِ  
 الرَّزَّاقِ الْفَتَّاحِ الْعَلِيمِ الْقَابِضِ الْبَاسِطِ الْخَافِضِ الرَّافِعِ الْمُعِزِّ الْمُدِلِّ السَّمِيعِ الْبَصِيرِ  
 الْحَكِيمِ الْعَدْلِ اللَّطِيفِ الْخَبِيرِ الْحَلِيمِ الْعَظِيمِ الْغَفُورِ الشَّكُورِ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيفُ  
 الْمُقْتَدِرُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ  
 الْبَاعِثُ الشَّهِيدُ الْحَقُّ الْوَكِيلُ الْقَوِيُّ الْمَتِينُ الْوَلِيُّ الْحَمِيدُ الْمُحْصِي الْمُبْدِي  
 الْمُعِيدُ الْمُخَيُّ الْمُمِيتُ الْحَيُّ الْقَيُّومُ الْوَاجِدُ الْمَاجِدُ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الْقَادِرُ  
 الْمُقْتَدِرُ الْمُقَدِّمُ الْمُؤَخَّرُ الْأَوَّلُ الْآخِرُ الظَّاهِرُ الْبَاطِنُ الْوَالِي الْمُتَعَالَى الْبَرُّ التَّوَّابُ  
 الْمُتَّقِمُ الْغَفُورُ الرَّؤُوفُ مَالِكُ الْمَلِكِ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ الْمُقْسِطُ الْجَامِعُ الْغَنِيُّ  
 الْمُغْنِي الْمَانِعُ الصَّارُّ النَّافِعُ النَّورُ الْهَادِي الْبَدِيعُ الْبَاقِي الْوَارِثُ الرَّشِيدُ الصَّبُورُ.

رواه الترمذی وقال: هذا حديث غريب، باب حديث في أسماء الله، ٠٠٠٠٠ رقم: ٣٥٠٧

82) Abou Hourairah Raziyallahu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « En vérité, Allah a quatre-vingt-dix-neuf noms, cent moins un, et quiconque les mémorise entrera au Paradis.

Il est Allah en dehors de Qui il n'existe pas de divinité, Il est :

<i>Ar-Rahman</i>	le Tout-Miséricordieux	الرَّحْمَنُ
<i>Ar-Rahim</i>	le Très-Miséricordieux	الرَّحِيمُ
<i>Al-Malik</i>	le Souverain	الْمَلِكُ
<i>Al-Quddus</i>	le Très-Pur	الْقُدُّوسُ
<i>As-Salam</i>	la Paix	السَّلَامُ
<i>Al-Mu'min</i>	Celui qui garantit la sécurité	الْمُؤْمِنُ
<i>Al-Muhaimin</i>	le Digne de confiance	الْمُهَيِّمِ
<i>Al-'Aziz</i>	le Puissant	الْعَزِيزُ
<i>Al-Djabbar</i>	Le Dominateur	الْجَبَّارُ
<i>Al-Mutakabbir</i>	le Sublime	الْمُتَكَبِّرُ
<i>Al-Khaliq</i>	le Créateur	الْخَالِقُ
<i>Al-Bari</i>	Celui qui façonne	الْبَارِي
<i>Al-Musawwir</i>	Celui qui donne la forme	الْمُصَوِّرُ

<i>Al-Ghaffar</i>	Celui qui pardonne	الْغَفَّارُ
<i>Al-Qahhar</i>	Celui qui a l'autorité	الْقَهَّارُ
<i>Al-Wahhab</i>	le Donateur	الْوَهَّابُ
<i>Ar-Razzaq</i>	le Dispensateur	الرَّزَّاقُ
<i>Al-Fattah</i>	Celui qui ouvre la porte de la miséricorde et de la victoire	الْفَتَّاحُ
<i>Al-'Alim</i>	l'Omniscient	الْعَلِيمُ
<i>Al-Qabid</i>	Celui qui retient	الْقَابِضُ
<i>Al-Basit</i>	Celui qui donne avec largesse	الْبَاسِطُ
<i>Al-Khafid</i>	Celui qui abaisse	الْخَافِضُ
<i>Al-Rafi'</i>	Celui qui élève	الرَّافِعُ
<i>Al-Mu'iz</i>	Celui qui accorde la dignité	الْمُعِزُّ
<i>Al-Mudhil</i>	Celui qui humilie	الْمُذِلُّ
<i>As-Sami'</i>	Celui qui entend tout	السَّمِيعُ
<i>Al-Basir</i>	Celui qui voit tout	الْبَصِيرُ
<i>Al-Hakam</i>	le Juge	الْحَكَمُ
<i>Al-'Adl</i>	le Juste	الْعَدْلُ
<i>Al-Latif</i>	le Subtil	اللَّطِيفُ
<i>Al-Khabir</i>	le Bien-Informé	الْخَبِيرُ
<i>Al-Halim</i>	le Magnanime	الْحَلِيمُ
<i>Al-'Azim</i>	l'Infini/l'Immense	الْعَظِيمُ
<i>Al-Ghafour</i>	le Pardonneur	الْغَفُورُ
<i>Ash-Shakour</i>	le Reconnaisant	الشَّكُورُ
<i>Al-'Aliyyo</i>	le Très-Haut	الْعَلِيُّ
<i>Al-Kabir</i>	le Très-Grand	الْكَبِيرُ
<i>Al-Hafiz</i>	le Protecteur	الْحَفِيزُ
<i>Al-Muqit</i>	le Nourricier	الْمُقِيتُ
<i>Al-Hassib</i>	Celui qui tient les comptes	الْحَسِيبُ
<i>Al-Djalil</i>	le Majestueux	الْجَلِيلُ

<i>Al-Karim</i>	le Généreux	الكَرِيمُ
<i>Ar-Raqib</i>	Celui auquel rien n'échappe	الرَّقِيبُ
<i>Al-Mujib</i>	Celui qui exauce les requêtes	الْمُجِيبُ
<i>Al-Wasi'</i>	le Prodiges	الْوَاسِعُ
<i>Al-Hakim</i>	le Sage	الْحَكِيمُ
<i>Al-Wadoud</i>	Celui qui aime Ses serviteurs	الْوَدُودُ
<i>Al-Majid</i>	le Glorieux	الْمَجِيدُ
<i>Al-Ba'iss</i>	Celui qui ressuscite	الْبَاعِثُ
<i>Ash-Shahid</i>	le Témoin	الشَّهِيدُ
<i>Al-Haq</i>	la Vérité	الْحَقُّ
<i>Al-Wakil</i>	le Garant fiable	الْوَكِيلُ
<i>Al-Qawi</i>	le Fort	الْقَوِيُّ
<i>Al-Matin</i>	l'Inébranlable/l'Omnipotent	الْمَتِينُ
<i>Al-Wali</i>	le Protecteur	الْوَالِيُّ
<i>Al-Hamid</i>	Celui qui est digne de louanges	الْحَمِيدُ
<i>Al-Muhsi</i>	Celui qui recense tout	الْمُحْصِي
<i>Al-Mobdi'</i>	le Créateur de la création ex nihilo	الْمُبْدِيُّ
<i>Al-Mo'id</i>	Celui qui cause la renaissance	الْمُعِيدُ
<i>Al-Mohyi</i>	Celui qui donne la vie	الْمُحْيِي
<i>Al-Momit</i>	Celui qui donne la mort	الْمُمِيتُ
<i>Al-Hayy</i>	le Vivant	الْحَيُّ
<i>Al-Qayyoun</i>	le Subsistant	الْقَيُّومُ
<i>Al-Wadjid</i>	le Subsistant par Lui-même	الْوَاجِدُ
<i>Al-Mādjid</i>	le Sublime	الْمَاجِدُ
<i>Al-Wahid</i>	l'Unique	الْوَاحِدُ
<i>Al-Ahad</i>	l'Incomparable	الْأَحَدُ
<i>As-Samad</i>	l'Absolu	الصَّمَدُ

<b>Al-Qadir</b>	le Puissant	الْقَادِرُ
<b>Al-Moqtadir</b>	le Très-Puissant	الْمُقْتَدِرُ
<b>Al-Moqaddim</b>	Celui qui met en avant	الْمُقَدِّمُ
<b>Al-Moakkhir</b>	Celui qui diffère	الْمُؤَخِّرُ
<b>Al-Awwal</b>	le Premier	الْأَوَّلُ
<b>Al-Akhir</b>	le Dernier	الْآخِرُ
<b>Az-Zahir</b>	le Manifeste	الظَّاهِرُ
<b>Al-Batin</b>	le Caché	الْبَاطِنُ
<b>Al-Wāli</b>	le Maître	الْوَالِي
<b>Al-Mota'ali</b>	le Transcendant	الْمُتَعَالَى
<b>Al-Barr</b>	le Bienfaisant	الْبَرُّ
<b>At-Tawwab</b>	Celui qui accepte le repentir	التَّوَّابُ
<b>Al-Muntaqim</b>	le Vengeur	الْمُنْتَقِمُ
<b>Al-'Afwu</b>	l'Indulgent	الْعَفْوُ
<b>Ar-Raouf</b>	le Clément	الرَّؤُوفُ
<b>Malik al Moulk</b>	le Détenteur de la Royauté	مَالِكُ الْمُلْكِ
<b>Zoul Djalali wal Ikram</b>	Celui qui est empreint de Majesté et de Générosité	ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
<b>Al Moqsit</b>	Celui qui juge avec équité	الْمُقْسِطُ
<b>Al Djami'</b>	Celui qui réunit	الْجَامِعُ
<b>Al Ghani</b>	l'Indépendant	الْغَنِيُّ
<b>Al Moghni</b>	Celui qui accorde la richesse	الْمُغْنِي
<b>Al Mani'</b>	Celui qui retient	الْمَانِعُ
<b>Ad Darr</b>	Celui qui peut nuire	الضَّارُّ
<b>An Nafi'</b>	Celui qui est utile à Ses créatures	النَّافِعُ
<b>An Nour</b>	la Lumière	النُّورُ
<b>Al Hadi</b>	Celui qui guide	الْهَادِي
<b>Al Badī'</b>	Celui qui ne crée pas à partir d'un modèle préétabli	الْبَدِيعُ

<b>Al Baqi</b>	le Permanent	الْبَاقِي
<b>Al Wariss</b>	Celui qui hérite de tout	الْوَارِثُ
<b>Ar Rashid</b>	Celui qui guide dans la bonne voie.	الرَّشِيدُ
<b>As Sabour</b>	Celui qui n'agit pas avec précipitation	الصَّبُورُ

(Tirmizi)

**Note :** Allah Sobhaanaho wa Ta'ala possède plusieurs noms qui sont mentionnés dans le Qor'âne et les hadiths dont 99 de Ses noms figurent dans ce hadith. (Mazâhir-e-Haque)

۸۳- عَنْ أَبِي بِنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ الْمُشْرِكِينَ قَالُوا لِلنَّبِيِّ ﷺ: يَا مُحَمَّدُ! انْسُبْ لَنَا رَبَّكَ، فَأَنْزَلَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: ﴿قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ﴾. رواه أحمد ۱۳۴/۵

83) Oubaï Ibn Ka'b Raziya'llaho 'anho rapporte qu'une fois, les *Moushrikines* (polythéistes) demandèrent à Nabi Sallalloho 'Alayhi wasallam : « Ô Mohammed ! Décris-nous la lignée de ton Seigneur ? » Allah Sobhaanaho wa Ta'ala révéla alors (sourate Ikhlass) : « Dis (Ô Mohammed) ! Il est Allah l'Unique. Allah, Le Seul à être imploré pour ce que nous désirons. Il n'a jamais engendré et n'a pas été engendré. Et Il n'a point d'égal. » » (Musnad Ahmad)

۸۴- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: (قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ): كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، أَمَا تَكْذِبُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: إِنِّي لَنْ أُعِيدَهُ كَمَا بَدَأْتُهُ، وَأَمَا شَتَمُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفُوًا أَحَدٌ. رواه البخاري، باب قوله الله الصمد، رقم: ۴۹۷۵

84) Abou Houraïrah Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit en citant un hadith Qoudsi qu'Allah Sobhaanaho wa Ta'ala déclare : « Le fils d'Adam M'a accusé de mensonge sans en avoir le droit. Il M'a injurié bien qu'il n'en ait pas le droit. Il M'a accusé de mensonge en disant : « Allah ne peut me redonner la vie comme Il m'a créé. » Quant à son injure, elle consiste à dire qu'Allah a un fils alors que Je suis indépendant, Je n'ai jamais été engendré et n'ai jamais engendré et Je suis l'Incomparable. »

(Bukhâri)

٨٥- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا: خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهُ؟ فَإِذَا قَالُوا ذَلِكَ فَقُولُوا: اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدٌ، ثُمَّ لِيَتَمَلَّ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلِيَسْتَعِذَّ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ. رواه أبو داود، مشكوة المصابيح، رقم: ٧٥

85) Abou Hourairah Raziyallaho 'anho rapporte avoir entendu

Rasoulollahi Sallallaho 'Alayhi wasalam dire : « Les hommes ne cesseront de s'interroger (sur Allah) jusqu'à devenir arrogants en disant : « Allah a créé les créatures. Qui donc a créé Allah ? » Lorsqu'ils disent ce genre de choses, dites :

اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفْوًا أَحَدٌ

« Allah est Unique. Allah est Indépendant. Il n'engendre pas et Il n'a pas été engendré et Il est l'Incomparable. »

Puis, crachotez trois fois sur votre gauche et cherchez refuge auprès d'Allah contre Satan, le maudit. » (Abu Dawoud, Michkât-ul-Maḡabih)

٨٦- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: قَالَ اللَّهُ تَعَالَى: يُؤْذِنِي ابْنُ آدَمَ، يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الْأَمْرُ، أَلْقَبُ اللَّيْلَ وَالنَّهَارَ. رواه البخاري، باب قول الله تعالى يريدون ان يدلوا كلام الله، رقم: ٧٤٩١

86) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho

'Alayhi wasalam cite dans un hadith Qoudsi Allah Sobhaanaho wa Ta'ala disant : « Le fils d'Adam Me cause du tort en insultant le Temps (époque). Or, Je suis le Temps. Je détiens en ma Main la Puissance sur toute chose. Et c'est Moi qui fait le jour et la nuit. »

(Bukhâri)

٨٧- عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَا أَحَدٌ أَصْبَرَ عَلَى أَدَى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدْعُونَ لَهُ الْوَلَدَ ثُمَّ يُعَافِيهِمْ وَيُرْزُقُهُمْ. رواه البخاري، باب قول الله تعالى ان الله هو الرزاق، رقم: ٧٣٧٨

87) Abou Moussa Al Ach'ari Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasalam a dit : « Nul n'est plus patient qu'Allah face à des paroles blessantes. Bien que les hommes (*Mouchrikines*) Lui attribuent un fils, Il leur accorde la santé et la subsistance. »

(Bukhâri)

٨٨- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْخَلْقَ، كَتَبَ فِي كِتَابِهِ، فَهُوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ: إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي. رواه مسلم، باب في سعة رحمة الله تعالى، ٠٠٠٠، رقم: ٦٩٦٩

88) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam cite dans un hadith Qoudsi : « Lorsqu' Allah a créé l'Univers, Il a écrit sur la Table Gardée qui se trouve avec Lui au-dessus du Trône : « Ma Miséricorde l'emporte sur Ma colère. »  
(Muslim)

٨٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ، مَا طَمَعَ بِجَنَّتِهِ أَحَدٌ، وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ، مَا قَطَعَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ. رواه مسلم، باب في سعة رحمة الله تعالى، ٠٠٠٠، رقم: ٦٩٧٩

89) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Si le Croyant avait la notion des châtiments qu'Allah réserve (aux transgresseurs), nul n'espérerait plus entrer dans Son Paradis. Et si le Mécréant avait la notion de la Miséricorde d'Allah, nul ne désespérerait plus d'entrer dans Son Paradis. »  
(Muslim)

٩٠- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلَّهِ مِائَةَ رَحْمَةٍ، أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الْجِنَّ وَالْإِنْسِ وَالْبَهَائِمِ وَالْهَوَامِّ، فِيهَا يَتَعَاطَفُونَ، وَبِهَا يَتَرَاحِمُونَ، وَبِهَا تَعَطَّفُ الْوَحْشُ عَلَى وَلَدَيْهَا، وَأَخَّرَ اللَّهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً، يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ. رواه مسلم، باب في سعة رحمة الله تعالى، ٠٠٠٠، رقم: ٦٩٧٤

وفي رواية لمسلم: فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَكْمَلَهَا بِهَذِهِ الرَّحْمَةِ. رقم: ٦٩٧٧

90) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam a dit : « En vérité, Allah détient cent Miséricordes et Il a gratifié d'une seule d'entre elles les génies, les hommes, les bêtes et les insectes rampants. C'est par elle qu'ils s'aiment entre eux, qu'ils éprouvent de la miséricorde les uns envers les autres et que la bête sauvage est bienveillante envers son petit. Allah a réservé quatre-vingt-dix-neuf miséricordes qu'Il accordera à Ses serviteurs le Jour de la Résurrection. »

Selon une autre version de Muslim, il est dit : « Le Jour de la Résurrection, Allah ajoutera cette Miséricorde aux quatre-vingt-dix-neuf autres et accordera ainsi à Ses serviteurs les cent

Miséricordes.»

(Muslim)

٩١- عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ: قَدِمَ عَلَيَّ رَسُولُ اللَّهِ ﷺ بِسَنِي. فَإِذَا امْرَأَةٌ مِنَ السَّنِيِّ، تَبْتَعُنِي، إِذَا وَجَدْتُ صَبِيًّا فِي السَّنِيِّ، أَخَذْتُهُ فَأَلْصَقْتُهُ بِبَطْنِهَا وَأَرْضَعْتُهُ، فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ ﷺ: أَتُرُونَ هَذِهِ الْمَرْأَةَ طَارِحَةً وَلَدَهَا فِي النَّارِ؟ قُلْنَا: لَا وَاللَّهِ! وَهِيَ تَفْدِرُ عَلَيَّ أَنْ لَا تَطْرَحَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: اللَّهُ أَرْحَمُ بِعِبَادِهِ مِنْ هَذِهِ بَوْلَدِهَا. رواه مسلم، باب في سعة رحمة الله تعالى: ٠٠٠٠، رقم: ٦٩٧٨

91) 'Omar Ibn Al-Khattâb Raziya'llahou 'anhou rapporte qu'on amena des prisonniers (de guerre) auprès de Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam et parmi eux se trouvait une prisonnière qui cherchait son enfant. Dès qu'elle le trouva parmi les prisonniers, elle le serra contre sa poitrine et l'allaita. Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam s'adressa à nous : «Pouvez-vous concevoir que cette femme jette son enfant dans le feu ? » Nous répondîmes : « Par Allah, certes non ! À moins qu'elle y soit contrainte.» Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam énonça alors : « Allah est certes plus Miséricordieux envers Ses serviteurs que cette femme envers son enfant. » (Muslim)

٩٢- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ ﷺ فِي صَلَاةٍ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ وَهُوَ فِي الصَّلَاةِ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْنَا مَعًا أَحَدًا. فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ ﷺ قَالَ لِلْأَعْرَابِيِّ: لَقَدْ حَجَرْتِ وَإِسْعَاءُ يُرِيدُ رَحْمَةَ اللَّهِ. رواه البخاري، باب رحمة الناس والبهائم، رقم: ٦٠١٠

92) Abou Hourairah Raziya'llahou 'anhou rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam se leva pour la Salat et nous fîmes de même. Un bédouin implora à haute voix pendant la prière: « Ô Allah ! Fais-moi miséricorde ainsi qu'à Mohammed et à personne d'autre. » Lorsque Nabi Sallallahou 'Alayhi wasallam eut terminé la Salat et prononcé le Salam, il dit au bédouin : « Tu as certainement réduit une chose infinie, à savoir la Miséricorde d'Allah. » (Bukhâri)

٩٣- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُ قَالَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ! لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٍّ وَلَا نَصْرَانِيٍّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ. رواه مسلم، باب وجوب الإيمان: ٠٠٠٠، رقم: ٣٨٦



93) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Par Celui qui détient l'âme de Mohammed, quiconque de cette communauté, Juif ou Chrétien, entend mon message puis meurt sans adhérer à cette révélation, fera certes partie des habitants de l'Enfer. » (Muslimo)

٩٤- عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: جَاءَتْ مَلَائِكَةٌ إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ نَائِمٌ فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا، قَالَ: فَاضْرِبُوا لَهُ مَثَلًا، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا، فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَآكَلَ مِنَ الْمَأْدُبَةِ، وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ الْمَأْدُبَةِ، فَقَالُوا: أَوْلَوْهَا لَهُ يَفْقَهُهَا، فَقَالَ بَعْضُهُمْ: إِنَّهُ نَائِمٌ، وَقَالَ بَعْضُهُمْ: إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ، فَقَالُوا: فَالدَّارُ الْجَنَّةُ، وَالدَّاعِيَ مُحَمَّدٌ ﷺ، فَمَنْ أَطَاعَ مُحَمَّدًا ﷺ فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَى مُحَمَّدًا ﷺ فَقَدْ عَصَى اللَّهَ، وَمُحَمَّدٌ ﷺ فَرَّقَ بَيْنَ النَّاسِ. رواه البخاري، باب الإقضاء.

بِسْمِ رَسُولِ اللَّهِ. رقم: ٧٢٨١

94) Djâbir Ibn 'Abdullah Raziyallaho 'anhoma rapporte que des anges vinrent auprès de Nabi Sallallaho 'Alayhi wasallam alors qu'il dormait. Certains anges firent la remarque: « Il dort vraiment. » D'autres : « Ses yeux dorment, mais son cœur est éveillé. » Ils se dirent ensuite : « Votre compagnon est assurément un exemple. » L'un d'eux dit : « Faites donc de lui un modèle. » Certains dirent : « Il dort. » D'autres dirent : « Ses yeux dorment, mais son cœur est éveillé. » Puis ils se dirent : « Son cas est semblable à celui qui a construit une maison, y a préparé un festin et dépêché un messenger pour inviter. Aussi quiconque accepte l'invitation, pénètre donc dans la maison et prend part au festin. Et quiconque refuse l'invitation, n'entre pas dans la maison et ne prend pas part au festin. » Les anges dirent : « Expliquez cette comparaison afin qu'il comprenne. » Certains dirent : « Il dort. » D'autres dirent : « Ses yeux dorment, mais son cœur est éveillé. » Puis ils dirent : « La maison représente le Paradis, celui qui invite est Mohammed Sallallaho 'Alayhi wasallam, quiconque obéit à Mohammed Sallallaho 'Alayhi wasallam obéit à Allah et quiconque désobéit à Mohammed Sallallaho 'Alayhi wasallam, désobéit à Allah. Et Mohammed Sallallaho 'Alayhi wasallam a donc fait la part entre les gens (en

d'autres mots à travers son message, il a établi la distinction entre le bien et le mal ainsi qu'entre les croyants et les mécréants). » (Bukhâri)  
**Note :** C'est là une des particularités du sommeil des Prophètes 'Alayhimos Salam qui diffère de celui du commun des mortels. Ces derniers sont inconscients de leur environnement et des événements pendant leur sommeil, tandis qu'il en va différemment pour les Prophètes. Leur sommeil n'affecte que leurs yeux et leurs cœurs demeurent en état de dévotion envers Allah Sobhaanaho wa Ta'ala.  
 (Bazlul Madjhud)

٩٥- عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّمَا مَثَلِي وَمَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمًا فَقَالَ: يَا قَوْمِ، إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بَعِيْنِي، وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ، فَالْتَجَاءُ، فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ فَأَذَلُّوهُ فَأَنْطَلَقُوا عَلَى مَهْلِهِمْ فَجَازُوا، وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ، فَصَبَّحَهُمُ الْجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاخَهُمْ، فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي فَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ، وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ بِمَا جِئْتُ مِنَ الْحَقِّ. رواه البخاري، باب الإقتداء بسنن رسول الله ﷺ

رقم: ٧٢٨٣

95) Abou Moussa Raziya'llaho 'anho rapporte Nabi Salla'llaho

'Alayhi wasallam a dit : « En vérité, mon exemple et l'exemple de ce qu'Allah a envoyé avec moi sont à l'instar d'un homme qui annonce à son peuple : « Ô mon peuple ! J'ai vu de mes propres yeux l'armée ennemie et je suis pour vous un avertisseur véridique, aussi assurez votre protection ! » D'aucuns de son peuple se rallièrent à son conseil et s'enfuirent subrepticement à la tombée de la nuit jusqu'à ce qu'ils fussent saufs. Les autres le traitèrent de menteur et passèrent la nuit dans leurs maisons. L'armée lança l'assaut à l'aube et les anéantit. Cette parabole illustre celui qui m'obéit et adhère à ce qui m'a été révélé (Qor'ane et Sunnah) et celui qui me désobéit en traitant de mensonge la Vérité que j'ai apportée. » (Bukhâri)

**Note :** les arabes avaient coutume d'attaquer à l'aube. Ceux qui étaient désireux de se sauvegarder du danger, s'échappaient dans la première partie de la nuit.

٩٦- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! إِنِّي مَرَرْتُ بِأَخٍ لِي مِنْ قَرِيْبَةٍ فَكَتَبَ لِي جَوَامِعَ مِنَ التَّوْرَةِ، أَلَا أَعْرِضُهَا عَلَيْكَ؟ قَالَ: فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ ﷺ، قَالَ عَبْدُ اللَّهِ يُعْنِي ابْنُ ثَابِتٍ، فَقُلْتُ لَهُ: أَلَا تَرَى مَا يُوْجِهُ رَسُولَ

اللَّهُ ﷻ؟ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: رَضِينَا بِاللَّهِ تَعَالَى رَبَّنَا وَبِالإِسْلَامِ دِينَنَا وَبِمُحَمَّدٍ ﷺ رَسُولَنَا، قَالَ: فَسُرِّيَ عَنِ النَّبِيِّ ﷺ وَقَالَ: وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ أَصْبَحَ لِيَكْمُ مَوْسَى لَمْ أَتَّبَعْتُمُوهُ وَتَرَكْتُمُونِي لَضَلَلْتُمْ، إِنَّكُمْ حَقَقْتُمْ مِنَ الأُمَّمِ وَأَنَا حَقَقْتُكُمْ مِنَ النَّبِيِّينَ. رواه احمد ٤/٢٦٥

96) 'Abdullah Ibn Thâbit Raziya'llahou 'anhou rapporte que 'Omar Ibn Khattâb vint trouver Nabi Sallallahou 'Alayhi wasallam et lui dit : « Ô Rasoulallah ! Je suis passé chez un de mes frères de la tribu de Banou Qouraïzah et il m'a écrit quelques paroles concises de la Torah. Puis-je te les montrer ! » À la suite de quoi le visage de Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam changea de couleur. 'Abdullah Ibn Thâbit dit alors à 'Omar : « Ne remarques-tu pas les signes de la colère sur le visage de Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam ? » 'Omar Raziya'llahou 'anhou conscient de son erreur déclara :

رَضِينَا بِاللَّهِ تَعَالَى رَبَّنَا وَبِالإِسْلَامِ دِينَنَا وَبِمُحَمَّدٍ ﷺ رَسُولَنَا

**Nous sommes satisfaits avec Allah Ta'ala comme Seigneur et  
l'islam comme religion et Mohammed Sallallahou 'Alayhi  
wasallam en tant que Son Messenger**

'Abdullah poursuit : « Après quoi la colère disparut du visage de Nabi Sallallahou 'Alayhi wasallam qui dit : « Par Celui qui détient l'âme de Mohammed dans Sa main, s'il advenait que Moussa apparaisse parmi vous et que vous le suiviez en vous détournant de moi, vous seriez certes égarés. En vérité, vous êtes ma part parmi les communautés et je suis votre part parmi les prophètes (votre succès est tributaire de votre adhésion à mes enseignements). » (Musnad Ahmad)

٩٧ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أْبَى، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَمَنْ يَأْبَى؟ قَالَ: مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أْبَى. رواه

البخارى، باب الإقتداء بسنن رسول الله ﷺ، رقم: ٧٢٨٠

97) Abou Houraïrah Raziya'llahou 'anhou rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam a dit : « Ma communauté entrera au Paradis sauf celui qui s'y refuse. » Les Sahabas demandèrent : « Ô Rasoulallah ! Qui pourrait s'y refuser ? » Il répondit : « Celui qui m'aura obéi, entrera au Paradis et celui qui m'aura désobéi, s'y sera refusé. » (Bukhâri)

٩٨ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى

يَكُونُ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ. رواه البغوي في شرح السنة ١/٢١٣، قال النووي: حديث صحيح، رواه في كتاب الحجة بإسناد صحيح، جامع العلوم والحكم ص ٣٦٤

98) 'Abdullah Ibn 'Amr Raziya'llahu 'anhoma rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Aucun d'entre vous n'atteindra la perfection dans la foi tant qu'il ne soumet pas ses passions à la religion qui m'a été révélée. »

(Sharh-us-Sunnah lil Baghawi, Jami-ul-'Ulul wal Hukum)

٩٩- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ: يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ عِشْرٌ لِأَحَدٍ فافعل، ثُمَّ قَالَ لِي: يَا بُنَيَّ وَذَلِكَ مِنْ سُنَّتِي، وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحْيَى حَبَّتِي وَمَنْ أَحْيَى حَبَّتِي كَانَ مَعِيَ فِي الْجَنَّةِ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء

في الأخذ بالسنة ٠٠٠٠، رقم: ٢٦٧٨

99) Anas Ibn Mâlik Raziya'llahu 'anho rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam lui a dit : « Fiston ! Si tu es capable de conserver ton cœur dépourvu de malveillance et de fourberie du matin au soir envers autrui, fais-le. » Puis il me dit : « Fiston ! Cela fait partie de ma Sounnah. Quiconque fait revivre ma Sounnah m'aime et quiconque m'aime sera avec moi dans le Paradis. » (Tirmizi)

١٠٠- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: جَاءَ ثَلَاثَةٌ رَهْطًا إِلَى بَيْتِ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ ﷺ، فَلَمَّا أُخْبِرُوا كَانَتْهُمْ تَقَالُوبًا فَقَالُوا: وَأَيْنَ نَحْنُ مِنَ النَّبِيِّ ﷺ؟ قَدْ غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَقَالَ أَحَدُهُمْ: أَمَا أَنَا فَإِنَّا أَصَلَى اللَّيْلَ أَبَدًا، وَقَالَ آخَرُ: أَنَا أَصُومُ النَّهْرَ وَلَا أَفْطِرُ، وَقَالَ آخَرُ: أَنَا أَعْتَرِلُ النَّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا، فَجَاءَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ: أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا؟ أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتَقَاكُمْ لَهُ، لِكَيْتِي أَصُومُ وَأَفْطِرُ، وَأَصَلَى وَأَرْقُدُ، وَأَتَزَوَّجُ النَّسَاءَ، فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي. رواه البخاري، باب الرعب في

النكاح، رقم: ٥٠٦٣

100) Anas Ibn Malik Raziya'llahu 'anho rapporte que trois personnes vinrent chez les femmes de Nabi Sallallahu 'Alayhi wasallam pour les interroger sur la façon dont Nabi Sallallahu 'Alayhi wasallam adorait Allah. Après avoir obtenu les informations, ces personnes les jugèrent moindres (par rapport à leurs attentes). Elles dirent : « Que sommes-nous par rapport à Nabi Sallallahu 'Alayhi wasallam alors qu'Allah lui a pardonné ses péchés passés et futurs. » L'une d'elles dit : « Pour ma part, je m'engage à passer chaque nuit en prière. »

L'autre dit : « Et moi je m'engage à jeûner chaque jour de ma vie sans rompre le jeûne. » L'autre enfin dit : « Quant à moi, je m'engage à ne jamais me marier. » Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam arriva et leur dit : « Est-ce bien vous qui avez dit ceci et cela ? En vérité, par Allah, je crains Allah bien plus que vous et je suis le plus pieux d'entre vous. Toutefois, je jeûne un jour et je mange le lendemain. Je prie une partie de la nuit et je dors pendant l'autre et je suis un adepte du mariage. Et celui qui se détourne de ma voie ne fait pas partie de ma communauté.» (Bukhâri)

١٠١- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ

أَجْرُ شَهِيدٍ. رواه الطبراني بإسناد لا بأس به، الترغيب ٨٠/١

101) Abou Hourairah Raziyallahu 'anho rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Quiconque se cramponnera à ma Sounnah lorsque le désordre règnera dans ma communauté, recevra la récompense d'un martyr. » (Tabarâni, Targhib)

١٠٢- عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ رَحِمَهُ اللَّهُ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: تَوَكَّأْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ

تَضِلُّوْا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابُ اللَّهِ وَسُنَّةُ نَبِيِّهِ. رواه الإمام مالك في الموطأ، النهي عن القول في

القدرص ٧٠٢

102) On rapporta à Mâlik Ibn Anas Rahimahullah que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Je vous laisse deux choses ; vous ne serez jamais égarés si vous vous y cramponnez fermement : le Livre d'Allah et la Sounnah de Son Prophète.» (Muattâ Imam Malik)

١٠٣- عَنِ الْعُرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: وَعَظَّنَا رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا بَعْدَ صَلَاةِ

الْعَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجَلَّتْ مِنْهَا الْقُلُوبُ، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ مَوْعِظَةٌ

مَوْدَعٍ فِيمَاذَا تَعَاهَدُوا إِلَيْنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: أَوْصِيكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدٌ

حَبَشِيٌّ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرِ اخْتِلَافًا كَثِيرًا، وَإِيَّاكُمْ وَمُحَدَّثَاتِ الْأُمُورِ فَإِنَّهَا ضَلَالَةٌ فَمَنْ

أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمُهَدِّدِينَ، عَضُّوا عَلَيْهَا بِالتَّوَّاجِدِ. رواه

الترمذى، وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في الأخذ بالسنة، الجامع الترمذى ٥٢/٢ طبع

فاروقى كتب خانہ، ملتان

103) Irbâd Ibn Sâriyah Raziyallahu 'anho a dit qu'un jour après la Salat du matin, Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam nous fit un

sermon éloquent qui fit couler nos larmes et remplit nos cœurs de crainte. Quelqu'un lui dit : « Ô Rasoulallah ! Cela ressemble fort à un sermon d'adieu, aussi que nous conseilles-tu ? » Il répondit : « Je vous recommande la Taqwa (la crainte pieuse et l'obéissance) envers Allah ainsi que la fidélité à votre dirigeant même s'il est un esclave éthiopien ! Celui d'entre vous qui vivra, sera le témoin de désaccords et d'une grande confusion. Et je vous avertis : méfiez-vous des innovations en matière de religion car chaque innovation est cause d'égarement. Quiconque d'entre vous vivra en ces temps, qu'il s'accroche avec fermeté à ma façon d'être et à celle des califes sages et bien-guidés. » (Tirmizi)

١٠٤ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَأَى خَاتَمًا مِنْ ذَهَبٍ فِي يَدِ رَجُلٍ، فَتَزَعَهُ فَطَرَحَهُ وَقَالَ: يَغْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْمَعُهَا فِي يَدِهِ فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَ مَا ذَهَبَ رَسُولُ اللَّهِ ﷺ: خُذْ خَاتَمَكَ انْتَضِعْ بِهِ، قَالَ: لَا، وَاللَّهِ! لَا آخِذُهُ أَبَدًا، وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ ﷺ. رواه مسلم، باب تحريم خاتم الذهب، ١٠٠٠، رقم: ٥٤٧٢.

104) 'Abdullah Ibn 'Abbâs Raziya'llaho 'anhoma rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam remarqua qu'un homme portait une bague en or au doigt. Il la lui ôta, la jeta par terre et dit : « Comment se peut-il que l'un de vous place une braise dans sa main ? » On dit à l'homme après le départ de Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam: « Prends ta bague et tire profit d'elle ! » Il répondit : « Non, par Allah, comment le pourrais-je après que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam l'ait jetée. » (Muslim)

Note: il n'est pas permis aux hommes de porter des bijoux or.

١٠٥ - قَالَتْ زَيْنَبُ: دَخَلْتُ عَلَى أُمِّ حَبِيبَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ حِينَ تُوُفِّيَ أَبُوهَا أَبُو سَفْيَانَ بْنِ حَرْبٍ فَدَعَتْ أُمَّ حَبِيبَةَ بِطِيبٍ فِيهِ صُفْرَةٌ خَلُوقٌ أَوْ غَيْرُهُ فَدَهَنْتُ مِنْهُ جَارِيَةً ثُمَّ مَسَّتْ بِعَارِضِيهَا ثُمَّ قَالَتْ: وَاللَّهِ مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ غَيْرَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: لَا يَحِلُّ لِمَرْأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُجِدَّ عَلَى مَتَبٍ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا. رواه البخاري، باب تحذ المعرفي عنها أربعة أشهر وعشرا، رقم: ٥٣٣٤.

105) Zainab Raziya'llaho 'anha rapporte : « Je rendis visite à Oummé-Habibah Raziya'llaho 'anha, l'épouse de Nabi Sallallahô 'Alayhi wasallam après le décès de son père Abu Soufyâne Ibn Harb. Oummé Habibah se fit apporter du parfum composé d'une substance

de couleur jaune *Khalouq* ou autre. Elle en appliqua sur une servante puis s'en frotta les deux joues en disant : « Par Allah, je n'éprouve aucun désir de me parfumer sinon que j'ai entendu Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam dire : « Il n'est pas permis à une femme qui croit en Allah et au Jour Dernier de porter le deuil plus de trois jours sauf à l'égard de son mari et qui, dans ce cas, durera quatre mois et dix jours. »

(Bukhâri)

Note : *Khalouq* est une composition parfumée à base de safran.

١٠٦- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ ﷺ: مَتَى السَّاعَةُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: مَا أَعَدَدْتُ لَهَا؟ قَالَ: مَا أَعَدَدْتُ لَهَا مِنْ كَثِيرٍ صَلَاةٍ وَلَا صَوْمٍ وَلَا صَدَقَةٍ، وَلَكِنِّي أَحَبُّ إِلَيْهِ وَرَسُولُهُ، قَالَ: أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتِ. رواه البخاري، باب علامة الحب في الله، رقم: ٦١٧١

106) Anas Ibn Malik Raziyallahoh 'anho rapporte qu'un homme demanda à Nabi Sallallahoh 'Alayhi wasallam : « Ô Rasoulallah ! Quand aura lieu l'Heure Dernière ? » Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam répondit : « As-tu préparé des provisions à cet égard ? » Il dit : « Je n'ai d'autres provisions qu'un nombre limité de Salat, de jeûnes et d'aumônes, mais j'aime Allah et Son Messager. » Il lui dit: « Tu seras (le Jour de la Résurrection) avec ceux que tu auras aimés (ici-bas). »

(Bukhâri)

١٠٧- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لِأَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، وَإِنَّكَ لِأَحَبُّ إِلَيَّ مِنْ أَهْلِي وَمَالِي، وَإِنَّكَ لِأَحَبُّ إِلَيَّ مِنْ وَلَدِي، وَإِنِّي لِأَكُونُ فِي النَّيْتِ فَأَذْكُرُكَ فَمَا أَصْبِرُ حَتَّى آتِي لَأَنْظُرَ إِلَيْكَ، وَإِذَا ذَكَرْتُ مَوْتِي وَمَوْتَكَ، عَرَفْتُ أَنَّكَ إِذَا دَخَلْتَ الْجَنَّةَ رُفِعَتْ مَعَ النَّبِيِّينَ، وَإِنِّي إِذَا دَخَلْتُ الْجَنَّةَ خَشِيتُ أَنْ لَا أَرَكَ، فَلَمْ يَزِدْ عَلَيْهِ النَّبِيُّ ﷺ شَيْئًا حَتَّى نَزَلَ جِبْرَائِيلُ عَلَيْهِ السَّلَامُ بِهَذِهِ الْآيَةِ: ﴿وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصَّادِقِينَ وَالشَّهَدَاءِ وَالصَّالِحِينَ﴾. رواه الطبرانی في الصغير والأوسط ورجال الصالح غير عبد الله بن عمران الغامدي وهو ثقة مجمع الزوائد ٦٣/٧

107) 'Aïcha Raziyallahoh 'anha rapporte qu'un homme vint voir Nabi Sallallahoh 'Alayhi wasallam et lui dit : « Ô Rasoulallah ! Je t'aime plus que moi-même, ma femme, mes enfants et mes biens. Il m'arrive souvent de te mentionner chez moi et j'éprouve une certaine impatience à venir te voir. Lorsque j'anticipe ta mort et ma

mort, je sais que tu iras au Paradis avec les autres Prophètes, si jamais je suis admis au Paradis, je crains de ne pas te voir. » Nabi Sallallaho 'Alayhi wasallam garda le silence jusqu'à ce que Djibrail 'Alayhis Salam révèle ce verset :

وَمَنْ يُطِيعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ  
وَالصَّالِحِينَ

« Ceux qui obéissent à Allah et à Son Messager, Allah leur donnera pour compagnons les élus de Sa grâce : les Prophètes, les *Siddiqines*, les Martyrs et les pieux. Il n'y a pas de plus belle société. »

(Tabarani, Madjma-us-Zawaid)

Note : *Siddiq* signifie celui qui possède un degré d'*Imâne* (foi) élevé et de *Yaqin* (certitude).

١٠٨ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: مِنْ أَشَدِّ أُمَّتِي إِلَيَّ حُبًّا، نَاسٌ يَكُونُونَ بَعْدِي، يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَأَى بِأَهْلِيهِ وَمَالِهِ. رواه مسلم، باب فيمن يود رؤية النبي ﷺ

رقم: ٧١٤٥

108) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « D'aucuns de ma Oummah qui m'aiment avec ferveur, sont ceux qui viendront après moi. Chacun d'eux désirera ardemment me voir quand bien même il devrait pour cela sacrifier sa famille et ses biens. »

(Muslim)

١٠٩ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: فَضَّلْتُ عَلَى الْأَنْبِيَاءِ بِسِتٍّ: أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ، وَنَصِرْتُ بِالرُّعْبِ، وَأُجِلَّتْ لِي الْمَغَانِمُ، وَجُعِلَتْ لِي الْأَرْضُ طَهْرًا وَمَسْجِدًا، وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً، وَخْتِمَ بِي النَّبِيُّونَ. رواه مسلم، باب المساجد ومواضع

الصلوة، رقم: ١١٦٧

109) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Il m'a été attribué la prééminence sur les autres prophètes par rapport à six choses. Il m'a été donné des paroles concises mais claires quant à leur signification ; j'ai reçu l'appui de la crainte (inspirée dans le cœur de l'ennemi) ; la prise de butin de l'ennemi m'a été rendue licite ; la terre a été proclamée pour moi un lieu de prière et rituellement pure ; j'ai été envoyé à l'humanité entière ; et je scelle définitivement la prophétie. »

(Muslim)



١١٠- عَنْ عِرْبَاضِ بْنِ سَارِيَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ صَاحِبِ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنِّي عَبْدُ اللَّهِ وَخَاتَمُ النَّبِيِّينَ. (الحديث) رواه الحاكم وقال: هذا حديث صحيح الإسناد ولم يخرجاه ووافقه الذهبي ٤١٨/٢

110) 'Irbâdh Ibn Sâriyah Raziya'llaho 'anho, compagnon de Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam rapporte avoir entendu Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam dire : « Je suis certes le serviteur d'Allah et le sceau des prophètes. » (Mustadrak Hakime)

١١١- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: إِنَّ مَثَلِي وَمَثَلَ الْأَنْبِيَاءِ مِنْ قَبْلِي كَمَثَلِ رَجُلٍ بَنَى بَيْتًا فَأَحْسَنَهُ وَأَجْمَلَهُ إِلَّا مَوْضِعَ لَبْتَةٍ مِنْ زَاوِيَةِ فَجَعَلَ النَّاسُ يَطُوفُونَ بِهِ وَيَعْجَبُونَ لَهُ وَيَقُولُونَ: هَلَّا وُضِعَتْ هَذِهِ اللَّبْتَةُ؟ قَالَ: فَأَنَا اللَّبْتَةُ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ. رواه البخاري، باب خاتم النبيين، رقم: ٣٥٣٥

111) Abou Hourairah Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « Mon exemple et celui des prophètes qui m'ont précédés illustrent un homme qui a bâti une maison, l'a parachevée et ornée mais a laissé vacant l'espace d'une brique à l'un des angles. Or, les gens se mettent à tourner autour de cette maison et s'émerveillent de sa beauté tout en faisant la remarque : « Pourquoi manque-t-il une brique ? » Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « Je suis cette brique et je suis le sceau des prophètes. » (Bukhârî)

١١٢- عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنْتُ خَلْفَ النَّبِيِّ ﷺ يَوْمًا، فَقَالَ: يَا عَلَّامُ! إِنِّي أَعْلَمُكَ كَلِمَاتٍ، أَحْفَظُ اللَّهُ يَحْفَظُكَ، أَحْفَظُ اللَّهُ تَجِدُهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعْنَيْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَأَعْلَمُ أَنَّ الْأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَإِنْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ، رُفِعَتِ الْأَقْلَامُ وَجَفَّتِ الصُّحُفُ. رواه الترمذی وقال: هذا حديث حسن صحيح، باب حديث حنظلة، رقم: ٢٥١٦

112) Ibn 'Abbâs Raziya'llaho 'anhoma rapporte qu'un jour, alors qu'il était assis en croupe derrière Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam, il lui dit : « Ô jeune homme ! Je vais te confier quelques paroles de sagesse : observe les injonctions d'Allah et Il te protégera ! Observe les injonctions d'Allah et tu Le trouveras à tes

côtés (Allah t'aidera). Quand tu demandes, ne demande qu'à Lui seul ; et si tu as besoin d'aide, ne sollicite que Son aide et sache que si tous les hommes se réunissaient pour te faire du bien, ils ne pourraient t'être bénéfiques ni plus ni moins que ce qu'Allah t'a destiné ! S'ils se réunissaient pour te causer du tort, ils ne pourraient t'en causer ni plus ni moins que ce qu'Allah t'a destiné. Les calames du destin se sont depuis longtemps arrêtés d'écrire et sèche est désormais l'encre des parchemins. » (Tirmizi)

**Note :** les arrêts du destin sont irrévocables et immuables.

١١٣ - عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لِكُلِّ شَيْءٍ حَقِيقَةٌ، وَمَا بَلَغَ عَبْدٌ حَقِيقَةَ الْإِيمَانِ حَتَّى يَعْلَمَ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَمَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ. رواه أحمد والطبراني ورجاله ثقات، ورواه الطبراني في الأوسط، مجمع الزوائد ٤/٧٤٤

113) Abou Dardâ Raziyallahô 'anhu rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Chaque chose renferme une réalité. Aucun serviteur d'Allah ne peut atteindre la réalité de l'Imâne tant qu'il n'est pas convaincu que ce qui lui arrive lui est destiné et que ce qui lui échappe ne fait pas partie de son lot. »

(Musnad Ahmad, Tabarâni, Madjma-uz-Zawâid)

**Note :** l'homme doit être convaincu que ce qui lui arrive lui est prédestiné par Allah, quoiqu'il ignore ce que cela recèle de bien à son égard. Croire au destin constitue une protection de l'Imâne contre les suggestions sataniques.

١١٤ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ، قَالَ: وَعَرْشُهُ عَلَى الْمَاءِ. رواه مسلم، باب حجاج آدم وموسى صلى الله عليهما وسلم، رقم: ٦٧٤٨

114) 'Abdullah Ibn 'Amr Ibn Ass Raziyallahô 'anhoma rapporte avoir entendu Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam dire : « Allah avait écrit la destinée de l'univers cinquante mille ans avant qu'Il ne crée l'empyrée et la terre. Le Trône d'Allah se dressait alors sur l'eau. » (Muslim)

١١٥ - عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللَّهَ عَزَّوَجَلَّ فَرَّغَ إِلَى كُلِّ عَبْدٍ مِنْ خَلْقِهِ مِنْ خَمْسٍ: مِنْ أَجَلِهِ وَعَمَلِهِ وَمَصْجَعِهِ وَأَثَرِهِ وَرِزْقِهِ. رواه أحمد ١٩٧/٥

115) Abou Dardâ Raziyallahô 'anhu rapporte avoir entendu

Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dire : « Allah 'Azza wa Djali a prédéterminé cinq choses à propos de chaque serviteur : l'heure de sa mort, ses actions (bonnes ou mauvaises), le lieu de sa sépulture, la durée de sa vie et sa subsistance. » (Musnad Ahmad)

١١٦- عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَا يُؤْمِنُ الْمَرْءُ حَتَّى يُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ. رواه أحمد ١٨١/٢

116) 'Amr Ibn Chouaib Raziyallahoh 'anhoma tient de son père qui relate de son grand-père que Nabi Sallallahoh 'Alayhi wasallam a dit : « Personne ne peut être un croyant sincère tant qu'il ne croit pas à la prédestination d'Allah, bonne ou mauvaise. » (Musnad Ahmad)

١١٧- عَنْ عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِالْمَوْتِ، وَيُؤْمِنَ بِالْقَدْرِ. رواه الترمذى، باب ما جاء أن الإيمان بالقدر، رقم: ٢١٤٥

117) 'Ali Raziyallahoh 'anho rapporte que Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam a dit : « Aucun serviteur d'Allah ne peut être un croyant sincère à moins qu'il ne croie en ces quatre articles : 1) Qu'il n'y a pas de divinité en dehors d'Allah et que je suis le Messager d'Allah envoyé avec la vérité. 2) À la mort. 3) À la résurrection après la mort. 4) À la prédestination. » (Timizi)

١١٨- عَنْ أَبِي حَفْصَةَ رَجِمَهُ اللَّهُ قَالَ: قَالَ عَبَادَةُ بْنُ الصَّامِتِ لِأَبِيهِ: يَا بَنِي! إِنَّكَ لَنْ تَجِدَ طَعْمَ حَقِيقَةِ الْإِيمَانِ حَتَّى تَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَاكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِنْ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ تَعَالَى الْقَلَمَ فَقَالَ لَهُ: اكْتُبْ، فَقَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ؟ قَالَ: اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ، يَا بَنِي! إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ مَاتَ عَلَى غَيْرِ هَذَا فَلَيْسَ مِنِّي. رواه أبو داود، باب في القدر، رقم: ٤٧٠٠

118) Abou Hafçah Rahimahullah rapporte qu'Oubâdah Ibn Samit a avisé son fils ainsi : « Ô mon fils ! Tu ne goûteras jamais la douceur de la réalité de l'Imâne (foi) tant que tu ne seras pas convaincu que ce qui t'advient, t'est destiné et que ce qui t'échappe, ne l'est pas. J'ai entendu Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam citer un hadith Qoudsi : « La première chose qu'Allah créa fut certes la plume, puis Il lui ordonna : « Écris ! » Elle Lui dit : « Ô mon Seigneur ! Que dois-je écrire ? » Il dit : « Écris la destinée de chaque chose jusqu'au

Jour de la Résurrection » « Ô mon fils ! J'ai entendu Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam dire : « Quiconque meurt sans y croire, ne fait pas partie des nôtres. »  
(Abu Dawoud)

١١٩- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: وَكَلَّ اللَّهُ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ: أَيْ رَبِّ نُطْفَةٍ، أَيْ رَبِّ عَلَقَةٍ، أَيْ رَبِّ مُضْغَةٍ، فَإِذَا أَرَادَ اللَّهُ أَنْ يَقْضِيَ خَلْقَهَا، قَالَ: أَيْ رَبِّ ذَكَرٍ أَمْ أُنْثَى؟ أَمْ سَعِيدٌ؟ فَمَا الرِّزْقُ؟ فَمَا الأَجَلُ؟ فَيُكْتَبُ كَذَلِكَ لِي بَطْنٍ أُمَّةٍ. رواه البخاري، كتاب القدر، رقم: ٦٥٩٥

119) Anas Ibn Mâlik Raziya'llahô 'anho rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Allah a affecté à chaque utérus un ange qui annonce : « Ô Seigneur ! C'est une goutte de sperme (ovule fécondé) ; Ô Seigneur ! C'est maintenant une cellule adhérente ; Ô Seigneur ! C'est devenu maintenant un embryon. Puis lorsqu'Allah décide de parachever la formation, l'ange demande : « Ô Seigneur ! Que dois-je écrire : garçon ou fille ? Mauvais ou bon ? Quelle quantité de subsistance ? Quelle durée de vie ? » Tout cela est inscrit alors que le fœtus séjourne encore dans la matrice de la mère. »  
(Bukhâri)

١٢٠- عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ عِظَمَ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلَاءِ، وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ، فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا وَمَنْ سَخَطَ فَلَهُ السَّخَطُ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في الصبر على البلاء، رقم: ٢٣٩٦

120) Anas Raziya'llahô 'anho rapporte que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « L'ampleur de la récompense est certes proportionnelle à l'ampleur de l'épreuve. Quand Allah aime des gens, Il les éprouve. Celui qui se soumet volontiers à l'épreuve, obtient la satisfaction d'Allah et celui qui la récuse, subit le déplaisir d'Allah. »  
(Tirmizi)

١٢١- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ ﷺ قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ عَنِ الطَّاعُونَ فَأَخْبَرَنِي أَنَّهُ عَذَابٌ يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، وَأَنَّ اللَّهَ جَعَلَهُ رَحْمَةً لِّلْمُؤْمِنِينَ، لَيْسَ مِنْ أَحَدٍ يَفْعُ الطَّاعُونَ فَيَمَكْتُ فِي بَلَدِهِ صَابِرًا مُحْتَسِبًا يَتْلُمُ أَنَّهُ لَا يَبِينُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ إِذَا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ سَهْبٍ. رواه البخاري، كتاب أحاديث الأنبياء، رقم: ٣٤٧٤

121) 'Aïcha Raziya'llahô 'anha, l'épouse de Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam rapporte qu'elle questionna au sujet de la

peste Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam qui lui répondit : « C'est un châtement dont Allah afflige qui Il veut ; et Allah en a fait une source de miséricorde pour les croyants. Quiconque demeure en son lieu et fait preuve de patience lorsque survient une épidémie de peste tout en anticipant (une récompense d'Allah) et croyant que rien ne l'affligera à l'exclusion de ce qu'Allah lui a destiné, (que le destin l'afflige de la peste et qu'il en meure ou non), il recevra alors la récompense du martyr. (Bukhari)

**Note :** un autre hadith jette la lumière sur l'injonction de la Charia qui, lorsque la peste se déclare dans une région, enjoint à quiconque se trouvant dans cette région de ne pas en sortir et de ne pas y entrer à quiconque se trouvant à l'extérieur. Ce hadith procure donc un soulagement à celui qui demeure avec constance dans le lieu où la peste s'est déclarée. Cette maladie est de nature contagieuse et cause une turgescence des ganglions lymphatiques notamment dans les régions du cou, des aisselles ou de l'aîne. La victime meurt en général le deuxième ou le troisième jour. (Fathul-Bari)

D'aucuns Oulémas ont donné à toute maladie épidémique l'appellation de peste. (Takmilah Fathul Mukhim)

١٢٢ - عَنْ أَنَسِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَدَمْتُ رَسُولَ اللَّهِ ﷺ وَأَنَا ابْنُ ثَمَانَ سِتِينَ خَدَمْتُهُ عَشْرَ سِتِينَ فَمَا لَأَمِنِي عَلَى شَيْءٍ قَطُّ أَبَى فِيهِ عَلَى يَدَيَّ فَإِنِ لَأَمِنِي لِأَنِّي لَأَتِمُّ مِنْ أَهْلِهِ قَالَ: دَعْوَةٌ فَإِنَّهُ لَوْ قُضِيَ شَيْءٌ كَانَ. مصابيح السنة للبهوي وعده من الحسان ٥٧/٤

122) Anas Raziyallaho 'anho rapporte qu'il est resté au service de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam pour une période de dix ans après avoir commencé à l'âge de huit ans. Il précise que tout au long de ces dix ans, Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam ne lui a jamais adressé un reproche quand il lui arrivait de causer quelque dommage. Au cas où un des membres de sa famille lui en adressait, Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam disait : « Laissez-le, car ce qui est prédestiné se produit inexorablement. » (Maçâbih-us-Sunnah)

١٢٣ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْرُ وَالْكَيْسُ. رواه مسلم، باب كل شيء بقدر، رقم: ٦٧٥١

123) 'Abdullah Ibn 'Omar Raziyallaho 'anhoma rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Toute chose est prédestinée, même la débilite et l'intelligence. » (Muslim)

١٢٤- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلِّ خَيْرٍ، أَحْرَصٌ عَلَيَّ مَا يَنْفَعُكَ وَاسْتَعِينُ بِاللَّهِ، وَلَا تَعْجِزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ فَلَا تَقُحْ: لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ، وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ. رواه مسلم، باب الإيمان بالقدر، ٠٠٠٠ رقم: ١٧٧٤

124) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Le croyant fervent est meilleur et plus aimé d'Allah que le croyant médiocre quoique les deux fassent preuve de bonté. Aspire à ce qui t'es bénéfique, sollicite auprès d'Allah son aide et ne te décourage pas. S'il t'arrive un malheur, ne dis pas « Si j'avais agi comme ei ou comme ça, cela ne serait pas arrive » mais dis plutôt: «Allah l'avait prédestiné et Il a agi selon Sa volonté», car le mot « si » ouvre certes la voie à l'œuvre de Satan. » (Muslim)

Note : il est interdit de tenir des propos tels que : « Si j'avais fait telle chose, le malheur ne m'aurait pas touché » et ce dans le but de réfuter la destinée ; de même, soutenir que la destinée n'est autre que le fait de se fier uniquement à ses propres plans et efforts revient à laisser le champ libre à Satan pour abolir en soi la foi en la destinée.

(Mazâhirou'l-Haq)

١٢٥- عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَلَا وَإِنَّ الرُّوحَ الْأَمِينِ نَفْسٌ فِي رُوعِي أَنَّهُ لَيْسَ مِنْ نَفْسٍ تَمُوتُ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا، فَاتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ وَلَا يَحْمِلَنَّكُمْ اسْتِبْطَاءُ الرِّزْقِ أَنْ تَطْلُبُوا بِمَعَاصِي اللَّهِ فَإِنَّهُ لَا يُدْرِكُ مَا عِنْدَ اللَّهِ إِلَّا بِطَاعَتِهِ. (وهو طرف من الحديث) شرح السنة للبخاري ١٤/٣٠٥، قال المحشي: رجاله ثقات وهو مرسل

125) 'Abdullah Ibn Mas'oud Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Sachez que Djibraïl 'Alayhi Salam, « l'Esprit de vérité », m'a insufflé que nulle âme ne mourra avant d'avoir consommé entièrement la subsistance qui lui a été allouée. Craignez donc Allah et recherchez votre subsistance avec honnêteté et dignité. Que le sursis de l'échéance de votre subsistance ne vous incite pas à recourir à des moyens illicites en vue de l'obtenir. Car ce qui se trouve auprès d'Allah, ne s'obtient qu'en Lui obéissant. » (Charh-us-Sounnah lil Bagawi)

١٢٦- عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ قَضَى بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ الْمُقْضِي

عَلَيْهِ لَمَّا أَدْبَرَ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، فَقَالَ النَّبِيُّ ﷺ: إِنَّ اللَّهَ تَعَالَى يَلُومُ عَلَى الْعَجْزِ  
وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ. رواه أبو داود، باب الرجل

يحلف على حقه، رقم: ٣٦٢٧

126) 'Awf Ibn Mâlik Raziyallohu 'anhu rapporte que Nabi Sallallohu 'Alayhi wasallam trancha une fois un différent entre deux personnes. Lorsque la personne, au détriment de qui le jugement avait été prononcé, s'en fut en disant : **« Allah me suffit et Il n'y a pas meilleur garant que Lui »** Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam fit la remarque : **« Allah Ta'ala blâme les efforts déloyaux. Aussi traitez vos affaires avec diligence et intelligence. Toutefois, si d'aventure vous vous trouvez confronter à une situation déconcertante, récitez alors :**

حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

**« Allah me suffit et Il n'y a pas meilleur garant que Lui. »**

(Abou Dawoud)

## CROIRE À L'AU-DELÀ

## VERSETS CORANIQUES

قال الله تعالى: يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ﴿١﴾  
يَوْمَ تَرَوُنَّهَا تُذْهِلُ كُلَّ مَرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ  
حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾

[الحج: ١-٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Ô Hommes ! Craignez votre Seigneur. Le séisme (qui précédera) l'Heure est une chose terrible. Le jour où vous le verrez, toute nourrice oubliera ce qu'elle allaitait, et toute femelle enceinte avortera de ce qu'elle portait. Et tu verras les gens ivres, alors qu'ils ne le seront pas. Mais le châtimement d'Allah est dur.

(Sourate (22) Al-Hadj/le pèlerinage, Versets 1-2)

وقال تعالى: وَلَا يَسْتَلْ حَمِيمٌ حَمِيمًا \* يَبْصُرُونَهُم بِوُدِّ الْمَجْرُمِ لَوْ يَفْتَدِي مِنْ  
عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ \* وَصَنْجَبِيئِهِ وَأَخِيهِ \* وَفَصِيلَتِهِ الَّتِي تُؤَيِّدُ \* وَمَنْ فِي الْأَرْضِ  
جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ \* كَلَّا ﴿المعارج: ١٠-١٥﴾

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« (Le jour de la Résurrection) où nul ami dévoué ne s'enquerra d'un ami bien qu'ils se voient l'un l'autre. Le criminel aimerait pouvoir se racheter du châtimement de ce jour, en livrant ses enfants, sa compagne, son frère, même son clan qui lui donnait asile, et tout ce qui est sur la terre, tout, ce qui pourrait le sauver. Mais rien ne le sauvera.»

(Sourate (70) Al-Ma'arij/les voies d'ascension, Versets 10-15)

وقال تعالى: وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ  
تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ ﴿٤٢﴾ مُهْطِعِينَ مُقْنِعِي رُءُوسِهِمْ لَا يَرْتَدُّ إِلَيْهِمْ طَرْفُهُمْ وَأَفِئْتُهُمْ  
هُوَءًا ﴿٤٣﴾ [إبراهيم: ٤٢-٤٣]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et ne pense pas qu'Allah soit inattentif à ce que font les injustes. Il



leur accordera un délai jusqu'au jour où leurs regards se figeront. (de terreur). Ils courront suppliant, levant la tête, les yeux hagards et les cœurs vides (de tout espoir d'amélioration en raison de la peur extrême qui régnera le Jour du Jugement).»

(Sourate (14) Ibrahim, Versets 42-43)

وقال تعالى: وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٩﴾  
وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ يَمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ ﴿١٠﴾

[الأعراف: ٨-٩]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et la pesée (dans la Balance), ce jour-là, sera équitable. Donc, celui dont les bonnes actions pèseront lourd... voilà ceux qui réussiront ! Et quant à celui dont les bonnes œuvres pèseront léger... voilà ceux qui auront causé la perte de leurs âmes parce qu'ils étaient injustes envers Nos enseignements.»

(Sourate (7) Al-A'raf, Versets 8-9)

وقال تعالى: يُحَلَّوْنَ جَنَّاتٍ عَدْنٍ يَدْخُلُونَهَا فِيهَا مِنْ أَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَلُؤْلُؤًا وَلِبَاسُهُمْ فِيهَا حَرِيرٌ ﴿٢٢﴾ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزْنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ ﴿٢٣﴾  
الَّذِي أَحَلَّنَا دَارَ الْمَقَامَةِ مِنْ فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ ﴿٢٤﴾

[فاطر: ٢٢-٢٤]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« (Ceux qui auront fait de bonnes œuvres) Les jardins d'Eden où ils entreront, parés de bracelets en or ainsi que de perles et là leurs vêtements seront de soie. Et ils diront : « Louange à Allah qui a écarté de nous l'affliction. Notre Seigneur est certes Pardonneur et Reconnaissant. C'est Lui qui nous a installés, par Sa Grâce, dans la Demeure de la stabilité, où nulle fatigue, nulle lassitude ne nous touchent. »

(Sourate (35) Fاطر/Le Créateur, Versets 33-35)

وقال تعالى: إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ ﴿٥١﴾ فِي جَنَّاتٍ وَعُيُوتٍ ﴿٥٢﴾ يَلْبَسُونَ  
مِنْ سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ ﴿٥٣﴾ كَذَلِكَ وَرَوَّجْتُهُمْ بِحُورٍ عِينٍ ﴿٥٤﴾  
يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَلَكَهَةٍ آمِينٍ ﴿٥٥﴾ لَا يَدُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا  
الْمَوْتَ الْأُولَىٰ وَوَقَّعَتْهُمْ عَذَابَ الْجَحِيمِ ﴿٥٦﴾ فَضَلَّ مِنْ رَبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْرُ

الْعَظِيمِ ﴿الدُّخَانُ: ٥١-٥٧﴾

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Les pieux seront dans une demeure sûre, parmi des jardins et des sources. Ils porteront des vêtements de satin et de brocard et seront placés face à face. C'est ainsi ! Et nous leur donnerons pour épouses des Houris aux grands yeux. Ils y demanderont en toute quiétude toutes sortes de fruits. Ils n'y goûteront pas à la mort sauf leur première mort et Allah les protégera du châtimement de la Fournaise. C'est là une grâce de ton Seigneur et c'est là l'énorme succès. »

(Sourate (44) Ad-Dukhan/la fumée, Versets 51-57)

وقال تعالى: إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا \* عَيْنًا يَشْرَبُ بِهَا عِبَادُ اللَّهِ يُفَجِّرُونَهَا تَفْجِيرًا \* يُوفُونَ بِالنَّذْرِ وَيَخَافُونَ يَوْمًا كَانَ شَرُّهُ مُسْتَطِيرًا \* وَيُطْعَمُونَ أَلْطَمَامَ عَلَى حَيْدٍ وَمِسْكِينَ وَنِيعًا وَأَسِيرًا \* إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُزِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكْرًا \* إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَطَطِيرًا \* فَوَقْنَهُمْ اللَّهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا \* وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا \* مُتَّكِنِينَ فِيهَا عَلَى الْأَرْبَابِ لَا يَرُونَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا \* وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلَّتْ قُطُوفُهَا نَدِيلًا \* وَيُطَافُ عَلَيْهِمْ بِدَانِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرًا \* قَوَارِيرًا مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا \* وَسُقُونَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَهْرِبِيلًا \* عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا \* وَيُطَافُ عَلَيْهِمْ وَلَدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنشُورًا \* وَإِذَا رَأَيْتَ نَعِيمًا وَمَلَكًا كَبِيرًا \* عَلَيْهِمْ ثِيَابٌ مِنْ سُنْدُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُوعٌ أَسْوَدٌ مِنْ فِضَّةٍ وَسَقَنَهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا \* إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيَكُمْ مَشْكُورًا [الإنسان: ٥ - ٢٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit:

« Les vertueux boiront d'une coupe dont le mélange sera de camphre d'une source apelée Kafur de laquelle boiront les serviteurs d'Allah

et ils la feront jaillir en abondance Ils l'utiliseront à leur convenance). Ils accomplissent leurs vœux et ils redoutent un jour dont le mal s'étendra partout et offrent la nourriture, malgré son amour pour celle-ci, au pauvre, à l'orphelin et au prisonnier (disant) : « C'est pour le visage d'Allah que nous vous nourrissons : nous ne voulons de vous ni récompense ni gratitude. Nous redoutons, de notre Seigneur, un jour terrible et catastrophique ». Allah les

protègera donc du mal de ce jour-là, et leur fera rencontrer la splendeur et la joie, et les rétribuera pour ce qu'ils auront enduré, en leur donnant le Paradis et des (vêtements) de soie. Ils y seront accoudés sur des divans, n'y voyant ni soleil, ni froid glacial. Ses ombrages les couvriront de près, et ses fruits inclinés bien-bas (à portée de leurs mains). Et l'on fera circuler parmi eux des récipients d'argent et des coupes cristallines, en cristal d'argent, dont le contenu a été savamment dosé. Et là, ils seront abreuvés d'une coupe dont le mélange sera de gingembre, puisé là-dedans à une source qui s'appelle Salsabil. Et parmi eux, circuleront des enfants éternellement jeunes. Quand tu les verras, tu les prendras pour des perles éparpillées. Et quand tu regarderas là-bas, tu y verras un délice et un vaste royaume. Ils porteront des vêtements verts de satin et de brocard. Et ils seront parés de bracelets d'argent. Et leur Seigneur les abreuvera d'une boisson très pure. Cela sera pour vous une récompense, et votre effort sera reconnu.»

(Sourate (76) Al-Insan/l'homme, Versets 5-22)

وقال تعالى: وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ ﴿٥٥﴾ فِي سِدْرٍ مَّخْضُودٍ ﴿٥٦﴾ وَطَلْحٍ  
 مَّنْضُودٍ ﴿٥٧﴾ وَظِلِّ مَمْدُودٍ ﴿٥٨﴾ وَمَاءٍ مَّسْكُوبٍ ﴿٥٩﴾ وَفِكَهٍ كَثِيرٍ ﴿٦٠﴾ لَا مَقْطُوعَةٍ وَلَا  
 مَمْنُوعَةٍ ﴿٦١﴾ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ﴿٦٢﴾ إِنَّا أَنشَأْنَهُمْ إِنثَاءً ﴿٦٣﴾ جَعَلْنَهُمْ آيَاتًا ﴿٦٤﴾ عُرُوبًا  
 أَرْبَابًا ﴿٦٥﴾ لِأَصْحَابِ الْيَمِينِ ﴿٦٦﴾ ثَلَاثَةٌ ﴿٦٧﴾ مِنَ الْأُولَىٰ ﴿٦٨﴾ وَثَلَاثَةٌ ﴿٦٩﴾ مِنَ الْآخِرِينَ ﴿٧٠﴾

[الواقعة: ٢٧-٤٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et les gens de la droite, que sont les gens de la droite ? (Ils seront parmi) des jujubiers sans épines, et parmi des bananiers aux régimes bien fournis, dans une ombre étendue près d'une eau coulant continuellement, et des fruits abondants, ni interrompus ni défendus, sur des lits surélevés. C'est nous qui les avons créées à la perfection, et Nous les avons faites vierges, gracieuses, toutes de même âge, pour les gens de la droite, une multitude d'élus parmi les premières (générations) et une multitude d'élus parmi les dernières (générations).»

(Sourate (56) Al-Waqi'a/l'événement, Versets 27-40)

**Note :** selon une autre interprétation, « les premières générations » désignent les nations antérieures et « les dernières générations » désignent la nation de cette Oummah.

وقال تعالى: **وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهُنَّ أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدْعُونَ ﴿٣١﴾ تُولَّوْنَ مِنْ عَقُوبٍ رَحِيمٍ ﴿٣٢﴾** [فصلت: ٣١-٣٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et vous aurez dans le Paradis ce que vos âmes désireront et ce que vous réclamerez, un lieu d'accueil de la part d'un Très Grand Pardonneur, d'un Très-Miséricordieux. »

(Sourate (41) Fussilat/les versets détaillés, Versets 31-32)

وقال تعالى: **وَأَنَّ لِلظَّالِمِينَ لَشَرَّ مَنَابٍ ﴿٥٥﴾ جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَيَنْسَأَلُهَا الْإِنهَادُ ﴿٥٦﴾ هَذَا قَلِيدُ مَوْجِهِ جَيْدٌ وَعَسَاقٌ ﴿٥٧﴾ وَءَاخِرُ مِنْ شَجَلِهِ أَرْوَاحٌ ﴿٥٨﴾** [ص: ٥٥-٥٨]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Voilà ! Alors que les rebelles auront certes la pire retraite, l'Enfer où ils brûleront. Et quel affreux lit ! Voilà ! Qu'ils y goûtent : eau bouillante et eau purulente, et d'autres punitions du même genre. »

(Sourate (38) Sad, Versets 55-58)

وقال تعالى: **أَنْطَلِقُوا إِلَى مَا كُنْتُمْ بِهِ تَكذِبُونَ ﴿٢٩﴾ أَنْطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ﴿٣٠﴾ لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ الْهَبِّ ﴿٣١﴾ إِنهَّا تَرَى إِشكِرًا كَالْقَصْرِ ﴿٣٢﴾ كَأَنَّهَ جِبَلٌ مِّنْ صَفْرٍ ﴿٣٣﴾** [المرسلات: ٢٩-٣٣]

Allah Sobhaanaho wa Ta'ala dira aux habitants de l'Enfer :

« Allez vers ce que vous traitiez alors de mensonge ! Allez vers une ombre (fumée de l'Enfer) à trois branches ; qui n'est ni ombreuse ni capable de protéger contre la flamme ; car (le Feu) jette des étincelles volumineuses comme des châteaux, et qu'on prendrait pour des chameaux jaunes. »

(Sourate (77) Al-Mursalat/les envoyés, Versets 29-33)

وقال تعالى: **لَهُمْ مِنْ قَوْفِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ذَلِكَ يُخَوِّفُ اللَّهَ بِهِ عِبَادَهُمْ يَبْعَادُونَ فَاتَّقُونَ ﴿١٦﴾** [الزمر: ١٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Ils (les habitants de l'Enfer) auront au-dessus d'eux des couches de feu et des couches au-dessous d'eux. Voilà ce dont Allah menace Ses esclaves : « Ô Mes esclaves, craignez-Moi donc !. »

(Sourate (39) Az-Zumar/les groupes, Verset 16)

وقال تعالى: إِنَّ سَجْرَةَ الزَّقُّومِ ﴿٤٣﴾ طَعَامُ الْأَشِيمِ ﴿٤٤﴾ كَالْمُهْلِ يَغْلِي فِي  
الْبُطُونِ ﴿٤٥﴾ كَغَلْيِ الْحَمِيمِ ﴿٤٦﴾ خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ﴿٤٧﴾ ثُمَّ صُبُّوا  
فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ﴿٤٨﴾ ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ ﴿٤٩﴾ إِنَّ هَذَا  
مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ ﴿٥٠﴾ [الدخان: ٤٣-٥٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Certes l'Arbre de Zaqqoume sera la nourriture du grand pécheur. Comme du métal en fusion ; il bouillonnera dans les ventres comme le bouillonnement de l'eau surchauffée. (On dira aux anges) « Qu'on le saisisse et qu'on l'emporte en plein dans la fournaise ; qu'on verse ensuite sur sa tête de l'eau bouillante comme châtiment. Goûte ! Toi (qui prétendais être) le puissant, le noble. Voilà ce dont vous doutiez. »  
(Sourate (44). Ad-Dukhan/la fumée, Versets 43-50)

وقال تعالى: مِّنْ وَّرَائِهِ جَهَنَّمُ وَتُسْقَىٰ مِنْ مَّاءٍ صٰكِدٍ ﴿١٦﴾ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ  
يُسِغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَّرَائِهِ عَذَابٌ  
غَلِيظٌ ﴿١٧﴾ [إبراهيم: ١٦-١٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« L'Enfer est sa destination et il sera abreuvé d'une eau purulente qu'il tentera d'avaler à petites gorgées. Mais c'est à peine s'il peut l'avaler. La mort lui viendra de toutes parts, mais il ne mourra pas ; et il aura un châtiment terrible ».

(Sourate (14) Ibrahim/Abraham, Versets 16-17)

## HADITHS PROPHÉTIQUES

١٢٧- عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا رَسُولَ اللَّهِ! قَدْ  
شِئْتُ قَالَ: شَيْئَيْنِ هُوَذَا وَالْوَاقِعَةُ وَالْمُرْسَلَاتُ وَعَمَّ يَتَسَاءَلُونَ وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ. رواه

الترمذى وقال: هذا حديث حسن غريب، باب ومن سورة الواقعة، رقم: ٣٢٩٧

127) Ibn 'Abbâs Raziya'llaho 'anhoma rapporte qu'Abou Bakr Raziya'llaho 'anho fit cette remarque : « Ô Rasoulallah ! Tu as vieilli. » Il répondit : « Ce sont les sourates : *Houd, Al-Waqi'ah, Al-Mursalat, 'Ammâ Yata Sa'alaoun* et *Izâch Chamsu Kowwirate* qui m'ont vieilli. »  
(Tirmizi)

١٢٨ - عَنْ خَالِدِ بْنِ عَمِيرٍ الْعَدَوِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَطَبَنَا عُبَيْدُ بْنُ عَزْوَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَحَمِدَ اللَّهَ وَأَثَمَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: أَمَا بَعْدُ، فَإِنَّ الدُّنْيَا قَدْ آذَنْتَ بِصُرْمٍ، وَوَلَّتْ حَدَاءً، وَلَمْ يَبْقَ مِنْهَا إِلَّا صُبَابَةٌ كَصُبَابَةِ الْإِنَاءِ يَتَصَانُهَا صَاحِبُهَا، وَإِنَّكُمْ مُنْتَقِلُونَ مِنْهَا إِلَى دَارٍ لَا زَوَالَ لَهَا، فَانْتَقِلُوا بِخَيْرٍ مَا بِحَضْرَتِكُمْ، فَإِنَّهُ قَدْ ذُكِرَ لَنَا أَنَّ الْحَجَرَ يُلْقَى مِنْ شَفَةِ جَهَنَّمَ فَيَهْرَى فِيهَا سَبْعِينَ عَامًا، لَا يُدْرِكُ لَهَا قَعْرًا، وَاللَّهُ لَشَمْلَانٌ، أَفَعَجِبْتُمْ؟ وَلَقَدْ ذُكِرَ لَنَا أَنَّ مَا بَيْنَ مِصْرَاعَيْنِ مِنْ مِصْرَاعِ الْجَنَّةِ مَسِيرَةٌ أَرْبَعِينَ سَنَةً، وَلَيَأْتِيَنَّ عَلَيْهَا يَوْمٌ وَهُوَ كَطَلِيطٍ مِنَ الرَّحَامِ، وَلَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ، مَا لَنَا طَعَامٌ إِلَّا وَرَقُ الشَّجَرِ، حَتَّى قَرَحَتْ أَشْدَاقُنَا فَالْتَقَطْتُ بُرْدَةً فَشَقَقْتُهَا بَيْنِي وَبَيْنَ سَعْدِ بْنِ مَالِكٍ، فَاتَّرَزْتُ بِبِضْفِهَا، وَاتَّرَزَ سَعْدٌ بِبِضْفِهَا، فَمَا أَصْبَحَ الْيَوْمَ مِنَّا أَحَدٌ إِلَّا أَصْبَحَ أَمِيرًا عَلَى مِصْرٍ مِنَ الْأَمْصَارِ، وَإِنِّي أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ لِي نَفْسِي عَظِيمًا وَعِنْدَ اللَّهِ صَغِيرًا، وَإِنِّي لَمْ تَكُنْ نُبُوَّةَ قَطُّ إِلَّا تَنَاسَخَتْ، حَتَّى تَكُونَ آخِرُ عَاقِبَتِهَا مَلَكًا، فَسْتَخْبِرُونَ وَتُجْرَبُونَ الْأُمَرَاءَ بَعْدَنَا. رواه مسلم، باب الدنيا سجن للمؤمن وجنة للكافر، رقم: ٧٤٣٥

128) Khâlid Ibn 'Oumair Al 'Adawi Raziyalloho 'anho rapporte que lors d'un sermon, 'Outbah Ibn Ghazwâne Raziyalloho 'anho nous déclara après avoir glorifié et loué Allah : « Ce monde arrive inexorablement à son terme ; et il a fait volte-face et laissé échapper dans son mouvement quelques miettes à l'instar des miettes restant au fond d'un bol et que le mangeur lèche. Certes vous allez être tous déportés (au moment de la mort) de ce monde à destination d'une demeure éternelle. Aussi partez avec comme provisions vos meilleures actions. Car nous avons été avertis qu'une pierre, lancée depuis la margelle de l'Enfer, ne cesse de chuter pendant une durée de soixante-dix ans sans en atteindre pour autant le fond. Par Allah, l'Enfer sera comblé d'hommes et de génies. Cela vous surprend-il ? Et nous avons également été instruits que la distance entre les deux battants de la porte du Paradis couvre l'équivalent de quarante années de voyage et un jour viendra où cet intervalle sera obstrué par des foules de gens. En vérité, j'en ai été le témoin lorsque je représentais le septième parmi les sept (Sahabas) avec Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam. Nous n'avions pour tout aliment que des feuilles d'arbre à un point tel que nos bouches étaient ravagées par les aphtes. Je réussis à dénicher une large pièce de tissu que je divisais en deux entre Sa'd Ibn Malik et moi de manière à ce que nous pussions nous couvrir la moitié du corps. Aujourd'hui, chacun de nous est nommé Amir (gouverneur) d'une ville. Je cherche

protection auprès d'Allah contre le fait de me considérer important alors que je ne suis qu'un moins que rien aux yeux d'Allah. En vérité, toute prophétie (et ses voies) tombe dans l'oubli et le règne matérialiste finit par la supplanter. Aussi, vous connaîtrez et subirez des gouverneurs d'une autre trempe » (Muslim)

**Note :** les caractéristiques des voies de la prophétie préconisent la justice et les êtres développent une indifférence aux jouissances de ce monde et l'amour pour l'Au-delà prédomine. En contrepartie, dans les règnes matérialistes, ces caractéristiques font défaut.

(Takmalah, Fathul Mulhim)

١٢٩- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ كُلَّمَا كَانَ لَيْلَتَهَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ يَخْرُجُ مِنْ آخِرِ اللَّيْلِ إِلَى الْبَقِيعِ فَيَقُولُ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَأَنَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ، وَإِنَّا- إِنْ شَاءَ اللَّهُ- بِكُمْ لَاحِقُونَ»، اللَّهُمَّ! اغْفِرْ لِأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ. رواه مسلم، باب ما يقال عند دخول القبور، ٠٠٠٠٠، رقم: ٢٢٥٥

129) 'Aïcha Raziya'llaho 'anha rapporte que lorsque venait son tour, Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam passait la nuit chez elle et en ces occasions il sortait à la fin de la nuit pour se rendre au cimetière d'Al-Baquï et disait : « Que la Paix soit sur vous ! Ô habitants de la demeure des croyants ! Le lendemain dont vous aviez reçu la promesse, est arrivé à échéance ; et par la Volonté d'Allah, nous vous rejoindrons. Ô Allah ! Pardonne les habitants d'Al-Baquï ». (Muslim)

١٣٠- عَنْ مُسْتَوْرِيدِ بْنِ شَدَّادٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: وَاللَّهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هَذِهِ فِي الْيَمِّ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ بِمِ تَرْجِعُ؟. رواه مسلم، باب فناء الدنيا، ٠٠٠٠٠، رقم: ٧١٩٧

130) Moustawrid Ibn Chaddad Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Par Allah ! Ce bas-monde en comparaison avec l'Au-delà ressemble à l'un d'entre vous qui, après avoir plongé son doigt dans la mer, le ressort et observe la quantité d'eau qui le recouvre. » (Muslim)

١٣١- عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْكَيْسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ، وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ. رواه الترمذى وقال: هذا حديث حسن،

باب حديث الكيس من دان نفسه ٠٠٠٠٠، رقم: ٢٤٥٩ .

131) Chaddâd Ibn Aws Raziya'llahu 'anhu rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam a dit : « Il est sage et perspicace celui qui se demande des comptes à lui-même et s'apprête pour ce qui vient après la mort. Et il est faible et incapable celui qui se laisse guider par ses passions et nourrit des espoirs quant à la Miséricorde d'Allah. » (Tirmizi)

١٣٢- عَنِ ابْنِ عَمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَتَيْتُ النَّبِيَّ ﷺ عَاشِرَ عَشْرَةِ فَقَامَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ! مَنْ أَكْبَسَ النَّاسَ، وَأَخْزَمَ النَّاسَ؟ قَالَ: أَكْثَرُهُمْ ذِكْرًا لِلْمَوْتِ، وَأَكْثَرُهُمْ اسْتِعْدَادًا لِلْمَوْتِ قَبْلَ نُزُولِ الْمَوْتِ، أُولَئِكَ هُمُ الْأَكْيَاسُ، ذَهَبُوا بِشَرَفِ الدُّنْيَا

وَكِرَامَةِ الْآخِرَةِ. قلت: رواه ابن ماجه باختصار، رواه الطبراني في الصغير وسناده حسن، مجمع

الزوائد ١٠/٥٥٦ .

132) 'Abdullah Ibn 'Omar Raziya'llahu 'anhoma rapporte qu'il vint auprès de Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam en compagnie de dix Sahabas dont il était le dixième. Un homme des Ançars se leva et dit : « Ô Nabi Allah ! Quel est l'homme le plus sage et le plus déterminé ? » Il répondit : « Celui qui évoque la mort le plus et s'apprête sans délai à la rencontrer avant qu'elle ne le surprenne. Il est certes le plus sage car il a acquis la noblesse de ce monde et la dignité de l'Au-delà. » (Ibn Madjah, Tabarâni, Madjma-uz-Zawâid)

١٣٣- عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: خَطَّ النَّبِيُّ ﷺ خَطًّا مُرَبَّعًا، وَخَطَّ خَطًّا فِي الْوَسْطِ خَارِجًا مِنْهُ، وَخَطَّ خَطًّا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِي الْوَسْطِ مِنْ جَانِبِ الَّذِي فِي الْوَسْطِ، فَقَالَ: هَذَا الْإِنْسَانُ، وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ - أَوْ قَدْ أَحَاطَ بِهِ - وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ، وَهَذِهِ الْخُطُّطُ الصِّغَارُ الْأَعْرَاضُ، فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا، وَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا، وَهَذَا صُورَةٌ.

رواه البخاري، باب في الأمل وطوله، رقم: ٦٤١ .

133) 'Abdullah Raziya'llahu 'anhu rapporte que Nabi Sallallahu 'Alayhi wasallam traça un rectangle puis le divisa en deux sections par une ligne médiane protubérante. Puis il esquaissa des petits traits formant de petites cases et dit : « Cette ligne médiane représente l'homme et le périmètre du rectangle la mort qui l'entoure (la durée de sa vie), la ligne en saillie reflète ses espoirs et ces petits traits sont les incidents qui jalonnent sa vie. Si l'un d'eux le manque, l'autre le saisit dans ses mâchoires. » (Bukhari)



بَيْتُ الْوَحْدَةِ وَأَنَا بَيْتُ التُّرَابِ وَأَنَا بَيْتُ الدَّوْدِ، فَإِذَا دُفِنَ الْعَبْدُ الْمُؤْمِنُ قَالَ لَهُ الْقَبْرُ: مَرْحَبًا وَأَهْلًا، أَمَا إِنْ كُنْتَ لِأَحَبِّ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَى إِذًا وَلَيْتَكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَرَى صَنِيعِي بِكَ، قَالَ: فَتَسَبَّحُ لَهُ مَدَّ بَصَرِهِ وَيُفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ، وَإِذَا دُفِنَ الْعَبْدُ الْفَاجِرُ أَوْ الْكَافِرُ قَالَ لَهُ الْقَبْرُ لَا مَرْحَبًا وَلَا أَهْلًا أَمَا إِنْ كُنْتَ لِأَبْغَضِّ مَنْ يَمْشِي عَلَى ظَهْرِي إِلَى إِذًا وَلَيْتَكَ الْيَوْمَ وَصِرْتَ إِلَيَّ فَسَرَى صَنِيعِي بِكَ، قَالَ: فَيَلْتَمِسُ عَلَيْهِ حَتَّى يَلْتَقِيَ عَلَيْهِ وَيَخْتَلِفُ أَضْلَاعُهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ بِأَصَابِعِهِ فَأَدْخَلَ بَعْضَهَا فِي جَوْفِ بَعْضٍ قَالَ: وَيُقَيِّضُ اللَّهُ لَهُ سَبْعِينَ نَيْبًا لَوْ أَنَّ وَاحِدًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَ شَيْئًا مَا بَقِيَتِ الدُّنْيَا، فَيَهْشِنُهُ وَيَخْدِشُنُهُ حَتَّى يُفْطِئَ بِهِ إِلَى الْحِسَابِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّمَا الْقَبْرُ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، أَوْ حُفْرَةٌ مِنْ حُفْرِ النَّارِ. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب، باب حديث أكثروا ذكر هادم اللذات،

رقم: ٢٤٦٠

139) Abou Sa'ïd Raziya'llahou 'anhou rapporte qu'alors qu'il entraît dans sa Masjid, Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam vit un groupe de personnes qui riaient à tel point que leurs dents étaient visibles. Il leur dit: « Gare à vous ! Si vous pensiez un peu plus souvent à la destructrice de plaisirs, j'entends par là : la mort, vous ne me donneriez pas le spectacle que je vois. Car il ne se passe pas un jour sans que la tombe n'avertisse : « Je suis la demeure de l'exil, de la solitude, de la poussière et des vers. » Lorsqu'un serviteur croyant est enterré, la tombe lui dit : « Sois le bienvenu ! Tu es celui que je chérissais le plus parmi ceux qui marchaient sur moi. Or, maintenant tu te trouves à ma merci et je vais te montrer un échantillon de ce que je te réserve. » Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam poursuivit : la tombe s'élargit à perte de vue et une porte du Paradis s'ouvre à lui.

Lorsqu'un serviteur d'Allah, corrompu ou mécréant, est enterré, la tombe lui dit : « Tu n'es pas le bienvenu ! Tu es en fait celui que je détestais le plus parmi ceux qui marchaient sur moi. Or, aujourd'hui, tu te trouves à ma merci et je vais te faire une démonstration de ce que je te réserve. » Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam dit alors : la tombe se rétrécit jusqu'à ce que ses côtes s'entrecroisent ; Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam entrecroisa, à titre d'illustration, les doigts de ses deux mains. Puis il ajouta : Allah jette sur lui soixante-dix serpents et si l'haleine de l'un d'eux se répandait sur la terre, elle la rendrait stérile jusqu'à la fin du monde ; ils le mordent jusqu'au Jour du Jugement lorsqu'il sera amené pour être

jugé. » Puis Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam déclara : « En vérité, la tombe est soit un jardin du Paradis, soit une fosse de l'Enfer. » (Tirmizi)

١٤٠ - عَنِ الْبِرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي جَنَازَةِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ فَأَنْتَهَيْنَا إِلَى الْقَبْرِ وَلَمَّا يَلْحَدُ فَجَلَسَ رَسُولُ اللَّهِ ﷺ وَجَلَسْنَا حَوْلَهُ كَمَا نَمَّا عَلَى رُؤُوسِنَا الطَّيْرُ وَفِي يَدِهِ عُوْدٌ يَنْكُتُ بِهِ فِي الْأَرْضِ، فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ: اسْتَعِيدُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ: وَيَأْتِيهِ مَلَكَانِ فَيَجْلِسَانِهِ يَقُولَانِ لَهُ: مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: رَبِّي اللَّهُ، فَيَقُولَانِ لَهُ: مَا دِينُكَ؟ فَيَقُولُ: دِينِي الْإِسْلَامُ، يَقُولَانِ لَهُ: مَا هَذَا الرَّجُلُ الَّذِي بَعَثَ فِيكُمْ؟ قَالَ فَيَقُولُ: هُوَ رَسُولُ اللَّهِ ﷺ، فَيَقُولَانِ: وَمَا يُدْرِيكَ؟ فَيَقُولُ: قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَأَمَنْتُ بِهِ وَعَدَدْتُ قَالَ: فَيَنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ أَنْ قَدْ صَدَّقَ عَبْدِي فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ وَالْبَسُوهُ مِنَ الْجَنَّةِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ قَالَ: فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيْبِهَا قَالَ: وَيُفْتَحُ لَهُ فِيهَا مَدَبَصْرِهِ قَالَ: وَإِنَّ الْكَافِرَ، فَذَكَرَ مَوْتَهُ قَالَ: وَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ وَيَأْتِيهِ مَلَكَانِ فَيَجْلِسَانِهِ، فَيَقُولَانِ لَهُ: مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: هَاهُ هَاهُ لَا أَدْرِي، فَيَقُولَانِ لَهُ: مَا دِينُكَ؟ فَيَقُولُ: هَاهُ هَاهُ لَا أَدْرِي، فَيَقُولَانِ لَهُ: مَا هَذَا الرَّجُلُ الَّذِي بَعَثَ فِيكُمْ؟ فَيَقُولُ: هَاهُ هَاهُ لَا أَدْرِي، فَيَنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ أَنْ كَذَبَ فَأَفْرِشُوهُ مِنَ النَّارِ وَالْبَسُوهُ مِنَ النَّارِ وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ قَالَ: فَيَأْتِيهِ مِنْ حَرِّهَا وَسُمُومِهَا قَالَ: وَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرَهُ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ. رواه أبو داود، باب المسألة في

القبر ٠٠٠٠٠، رقم: ٤٧٥٣

140) Barâ Ibn 'Azib Raziya'llahou 'anhoma rapporte : « Nous accompagnions avec Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam le cortège funèbre d'un homme des Ançars et quand nous arrivâmes au lieu de la tombe, celle-ci n'était pas finie d'être creusée. Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam s'assit sur le sol, nous prîmes place autour de lui, silencieux et immobiles comme si des oiseaux étaient posés sur nos têtes et il gribouillait la terre avec une baguette. Il leva ensuite la tête et dit deux ou trois fois : « Demandez refuge auprès d'Allah contre le supplice de la tombe. » Puis il ajouta : « (Lorsqu'un Croyant est inhumé dans la tombe) deux anges viennent à lui, le font asseoir et lui demandent : « Qui est ton Seigneur ? Ce à quoi il répond : Mon Seigneur est Allah ! Ils lui demandent ensuite : « Quelle est ta religion ? » Il répond : « Ma religion est l'Islam ! Ils demandent encore : « Qu'as-tu à dire de cet homme qui fut envoyé

vers vous ? » Il déclare : « Il est le Messager d'Allah. » Ils poursuivent leurs questions : « Comment peux-tu en être certain ? » Il répond : « J'ai lu le Livre d'Allah, y ai cru et adhéré. »

Puis un héraut proclame du haut des cieux : « Mon serviteur a dit la vérité, apprêtez sa couche au Paradis, habillez-le avec les vêtements du Paradis et ouvrez une fenêtre qui donne sur le Paradis de manière à ce qu'il ressente la joie, sa brise agréable et ses effluves paradisiaques, et les parois de sa tombe s'écartent à perte de vue.

Puis Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam évoqua la mort du mécréant : son âme est réintroduite dans son corps. Deux anges viennent à lui, le font asseoir et lui demandent : « Qui est ton Seigneur ? » Il répond : « Hélas ! Je ne sais pas. » Ils lui demandent : « Quelle est ta religion ? » Il répond : « Hélas ! Je ne sais pas. » Ils lui demandent : « Que sais-tu de cet homme qui fut envoyé vers vous ? » Il dira : « Malheur ! Je ne sais pas. » Un héraut annonce alors du haut des cieux : « Il a menti, préparez sa couche en Enfer, habillez-le de Feu et ouvrez une fenêtre qui donne sur l'Enfer de manière à ce qu'il éprouve sa chaleur brûlante, et sa tombe se rétrécira jusqu'à ce que ses côtes s'entrecroisent. » (Abou Dawoud)

**Note :** L'annonce provenant des cieux au regard de l'infidèle « il a menti » implique qu'il prétend l'ignorance alors qu'il avait en fait renié l'Unicité d'Allah, Son Prophète et l'Islam.

١٤١ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنْ الْعَبْدَ إِذَا وُضِعَ فِي قَبْرِهِ وَتَوَلَّى عَنْهُ أَصْحَابُهُ، وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ، أَنَاهُ مَلَكَانِ فَيَقْعِدَانِهِ فَيَقُولَانِ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ لِمُحَمَّدٍ ﷺ؟ فَأَمَّا الْمُؤْمِنُ فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ، فَيَقَالُ لَهُ: انْظُرْ إِلَى مَقْعِدِكَ مِنَ النَّارِ قَدْ أَبْدَلَكَ اللَّهُ بِهِ مَقْعِدًا مِنَ الْجَنَّةِ، فَيَرَاهُمَا جَمِيعًا وَأَمَّا الْمُنَافِقُ وَالْكَافِرُ فَيَقَالُ لَهُ: مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: لَا أَدْرِي، كُنْتُ أَقُولُ مَا يَقُولُهُ النَّاسُ، فَيَقَالُ: لَا دَرَيْتَ وَلَا تَلَيْتَ، وَيُضْرَبُ بِمَطَارِقٍ مِنْ حَدِيدٍ صَرْبَةً فَيَصْبِحُ صَبِيحَةً يَسْمَعُهَا مَنْ يَلِيهِ غَيْرَ الثَّقَلَيْنِ. رواه البخاري، باب ما جاء في عذاب القبر، رقم: ١٣٧٤

141) Anas Ibn Mâlik Raziya'llahou 'anhou rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « En vérité, lorsque le serviteur d'Allah est enseveli dans sa tombe et que ses compagnons s'en vont, il entend le martèlement de leurs pas, puis deux anges viennent à lui, le font asseoir et l'interrogent : « Que disais-tu de cet homme, Mohammed Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam ? » Le

Mo'mine (croyant) dira : « Je témoigne qu'il est le serviteur d'Allah et Son Messager. » On lui dira alors : « Regarde ta demeure en Enfer, mais Allah l'a substituée à une demeure du Paradis. » Il verra ainsi les deux demeures.

S'il s'agit d'un Monafiq (hypocrite) ou d'un Kafir (un mécréant), on lui demandera : « Que disais-tu de cet homme ? » Il répondra : « Je ne sais pas. Je disais de lui ce que disaient les gens. » On lui dira alors : « Tu ne savais pas en fait et tu n'a pas suivi ceux qui savaient. » Des marteaux en fer le frapperont et ses hurlements seront entendus par toutes les créatures autour de lui à l'exclusion des humains et des Djinns. » (Bukhâri)

١٤٢- عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ: اللَّهُ اللَّهُ. وَفِي رِوَايَةٍ: لَا تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ: اللَّهُ اللَّهُ. رواه مسلم، باب ذهاب الإيمان آخر الزمان، رقم: ٣٧٦، ٣٧٥

142) Anas Raziyallahu 'anhu rapporte que Rasoulollahi Sallahallo 'Alayhi wasallam a dit : « L'heure du Jour de la Résurrection n'arrivera pas avant qu'il ne reste sur terre un seul être qui professe Allah, Allah... »

Selon une autre version, il est rapporté : « L'heure du Jour de la Résurrection n'aura pas lieu tant que quelqu'un prononcera : Allah, Allah. » (Muslim)

Note : autrement dit le Jour de la Résurrection aura lieu dès lors que le monde sera vide du souvenir d'Allah. Ce hadith peut signifier aussi que le Jour de la Résurrection n'aura pas lieu aussi longtemps qu'il y aura quelqu'un pour proclamer : « Craignez et adorez Allah. » (Mirqât)

١٤٣- عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ. رواه مسلم، باب قرب الساعة، رقم: ٧٤٠٢

143) 'Abdullah Raziyallahu 'anhu rapporte que Nabi Sallahallo 'Alayhi wasallam a dit : « L'Heure Dernière n'arrivera que sur les méchants. » (Muslim)

١٤٤- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَخْرُجُ الدَّجَالُ فِي أُمَّتِي فَيَمُكُّتُ أَرْبَعِينَ: لَا أَدْرِي أَرْبَعِينَ يَوْمًا، أَوْ أَرْبَعِينَ شَهْرًا، أَوْ أَرْبَعِينَ عَامًا، فَيَبْعَثُ اللَّهُ عِيسَى

بَن مَرْيَمَ كَأَنَّهُ عَزْوَةٌ بِنُ مَسْعُودٍ، فَيَطْلُبُهُ فَيَهْلِكُهُ ثُمَّ يَمُكُّ النَّاسُ سَبْعَ سِنِينَ، لَيْسَ بَيْنَ اثْنَيْنِ عِدَاوَةٌ، ثُمَّ يُرْسِلُ اللَّهُ رِيحًا بَارِدَةً مِنْ قِبَلِ الشَّامِ، فَلَا يَتَّقَى عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَدٌ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ أَوْ إِيمَانٍ إِلَّا قَبِضَتْهُ، حَتَّى لَوْ أَنَّ أَحَدَكُمْ دَخَلَ فِي كَيْدِ جَبَلٍ لَدَخَلْتَهُ عَلَيْهِ، حَتَّى تَقْبِضَهُ قَالَ: فَيَتَّقَى شِرَارُ النَّاسِ فِي خِيفَةِ الطَّيْرِ وَأَحْلَامِ السَّبَاعِ لَا يَعْرِفُونَ مَعْرُوفًا وَلَا يَنْكُرُونَ مُنْكَرًا، فَيَتَمَثَّلُ لَهُمُ الشَّيْطَانُ فَيَقُولُ: أَلَا تَسْتَحْيُونَ؟ فَيَقُولُونَ: فَمَا تَأْمُرُنَا؟ فَيَأْمُرُهُمْ بِعِبَادَةِ الْأَوْثَانِ، وَهُمْ فِي ذَلِكَ دَارَ رِزْقِهِمْ، حَسَنَ عَيْشِهِمْ، ثُمَّ يَنْفُخُ فِي الصُّورِ، فَلَا يَسْمَعُهُ أَحَدٌ إِلَّا أَصْفَى لَيْتًا وَرَفَعَ لَيْتًا، قَالَ: وَأَوَّلُ مَنْ يَسْمَعُهُ رَجُلٌ يَلُوطُ حَوْضِ إِبِلِهِ قَالَ: فَيَضَعُ وَيَضَعُ النَّاسُ، ثُمَّ يُرْسِلُ اللَّهُ مَطَرًا كَأَنَّهُ الطَّلُّ فَتَنْبَتُ مِنْهُ أَجْسَادُ النَّاسِ، ثُمَّ يَنْفُخُ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ، ثُمَّ يَقَالُ: يَا أَيُّهَا النَّاسُ! هَلُمُّوا إِلَى رَبِّكُمْ، وَقِفُّوهُمْ إِنَّهُمْ مُسْتَوْلُونَ، ثُمَّ يَقَالُ: أَخْرِجُوا بَعَثَ النَّارِ، يَقَالُ: مِنْ كَمْ؟ فَيَقَالُ: مِنْ كُلِّ أَلْفٍ، تِسْعِمِائَةٍ وَتِسْعَةَ وَتِسْعِينَ قَالَ: فَذَلِكَ يَوْمٌ يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا، وَذَلِكَ يَوْمٌ يُكْشَفُ عَنْ سَاقٍ. رواه مسلم، باب في خروج الدجال . . . . .

رقم: ٧٣٨١

وفي رواية: فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ حَتَّى تَغَيَّرَتْ وَجُوهُهُمْ، فَقَالَ النَّبِيُّ ﷺ: مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ تِسْعِمِائَةٍ وَتِسْعَةَ وَتِسْعِينَ وَمِنْكُمْ وَاحِدٌ. (الحدِيث) رواه البخاري، باب قوله: وترى الناس سكارى،

رقم: ٤٧٤١

144) 'Abdullah Ibn 'Amr Raziyyallohu 'anhoma rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Le *Dadjal* fera son apparition au sein de ma Oummah et y demeurera quarante ; je ne sais pas s'il s'agit de quarante jours, quarante mois ou quarante ans. Puis Allah enverra 'Isaa Ibn Maryam, à qui ressemble 'Orwa Ibn Mas'oud, et il donnera la chasse au Dadjal et l'exterminera. Puis sept ans passeront sans qu'aucune inimitié n'ait lieu même entre deux personnes. Puis Allah suscitera de la Syrie une brise fraîche; après quoi il ne subsistera plus, sur la surface de la terre, aucun être ayant dans le cœur la moindre particule d'Imâne ou sans que cette brise ne laisse un seul être sans lui ôter la vie. Quand bien même l'un de vous entrerait dans le sein d'une montagne, elle vous y trouverait et vous déroberait votre âme.

Il ne restera alors que les rênégats qui sont aussi versatiles que des oiseaux (facilement effarouchés) et enclins à la vilénie. Ils s'assimilent à des bêtes de proie (dotées de peu d'intelligence et portées à la violence et à l'agressivité), ignorant le bien et

souscrivant au mal. Puis Satan se manifestera et leur dira : « **Avez vous enfin vous plier à mes ordres ?** » Ils demanderont : « **Et que sont tes ordres ?** » Il leur enjoindra alors d'adorer les idoles (et ils obéiront). Ils jouiront d'une subsistance abondante et en apparence d'une vie agréable et luxueuse.

C'est alors que résonnera la Trompe ; et chaque être qui l'entendra, inclinera une épaule d'un côté tout en haussant l'autre en écoutant attentivement. Le premier à l'entendre sera un homme occupé à colmater les parois de l'abreuvoir de ses chameaux. Il s'écroulera inanimé et mourra et il en sera ainsi pour tous les gens. Puis Allah déclenchera une pluie pareille à de la rosée qui causera la renaissance des corps à l'instar de jeunes pousses qui germent. Puis on soufflera une deuxième fois dans la Trompe et les êtres se lèveront en lançant des regards furtifs autour d'eux. Puis on annoncera : « **Ô Humains ! Hâtez-vous vers votre Seigneur !** » Les anges recevront l'ordre de les contenir car ils devront être questionnés. L'ordre sera alors lancé de faire avancer ceux destinés à l'Enfer et lorsque les anges demanderont selon quelle proportion, il leur sera répondu dans la proportion de neuf cent quatre vingt dix neuf de chaque millier. Ce sera vraiment un jour où les cheveux des enfants blanchiront et ce sera le jour où le *Shin* sera mis à nu. » (Muslim)

Selon une autre version, il est établi : « À l'annonce de neuf cent quatre vingt dix neuf de chaque millier destinés au Feu (de la Géhenne), les Sahabas en furent tellement peiné que leurs visages se décomposèrent. Ce à quoi, Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam ajouta : « Les neuf cent quatre vingt dix neuf appartiendront à Yajoudj et Madjoudj (Gog et Magog) et le restant sera l'un de vous. » (Bukhâri)

**Note :** *Shin* représente une des allégories employées dans le Saint Coran au même titre que la main et la face. Il constitue un attribut d'Allah d'une nature particulière auquel nous devons croire tout comme nous croyons à l'existence à la vie, à l'ouïe et à la vue d'Allah. (Tafsir Usmani)

Dans un hadith du Sahih Bukhari et Muslim que rapporte Abu Sa'ïd Khudri Raziyyallahô 'anho, Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam cite : Allah 'Azza wa Djall dévoilera son *Shin* et l'ensemble des croyants, hommes et femmes, se prosterneront devant Lui ; toutefois ceux qui se prosternaient en ce monde par pure comédie et dans l'intention de gagner une bonne réputation tenteront en vain de se prosterner le Jour de la Résurrection mais il adviendra que leurs dos demeureront aussi raides qu'un piquet.

Dadjal est le Grand Charlatan (Anti-Christ) qui apparaîtra à la fin des temps en revendiquant être Dieu mais que 'Issa 'Alayhis Salam exterminera lors de sa seconde venue.

١٤٥ - عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: كَيْفَ أَنْعَمَ وَصَاحِبُ الْقُرْنِ قَدِ  
النِّعَمَ الْقُرْنُ وَاسْتَمَعَ الْأُذُنُ مَتَى يُؤْمَرُ بِالنَّفْحِ فَيَنْفُخُ فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ ﷺ،  
فَقَالَ لَهُمْ: قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا. رواه الترمذی وقال: هذا حديث

حسن، باب ما جاء في شأن الصور، رقم: ٢٤٣١

145) Abou Sa'id Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Comment puis-je jouir de la vie et me sentir rempli d'aise alors que celui chargé de souffler dans la Trompe a déjà appliqué ses lèvres sur l'embouchure et prête une oreille attentive dans l'attente de la sommation de souffler. Cette déclaration semblant faire une forte impression sur les Sahabas de Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam, il leur conseilla de réciter:

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا

« Allah nous suffit ! Il est le Sublime en Qui nous mettons notre confiance. »

(Tirmizi)

١٤٦ - عَنِ الْمِقْدَادِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: تُدْنِي الشَّمْسُ يَوْمَ  
الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ، حَتَّى تَكُونَ مِنْهُ كَمِقْدَارِ مِثْلِ فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ،  
فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَفْتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ، وَمِنْهُمْ  
مَنْ يَلْجِئُهُ الْعَرَقُ إِلَى جَامَا قَالَ: وَأَشَارَ رَسُولُ اللَّهِ ﷺ بِيَدِهِ إِلَى فِيهِ. رواه مسلم، باب في صفة يوم

القيامة، رقم: ٧٢٠٦

146) Miqdad Raziya'llaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dire : « Le Jour de la Résurrection, le soleil sera rapproché de l'humanité jusqu'à un mille de distance. Les humains exsuderont leur sueur qui atteindra leurs chevilles, leurs genoux, leur taille et leurs bouches selon leurs œuvres. Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam éleva alors sa main à hauteur de sa bouche. »

(Muslim)

١٤٧ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةَ

أَصْنَافٍ: صِنْفًا مَشَاةً وَصِنْفًا رُكْبَانًا وَصِنْفًا عَلَىٰ وَجُوهِهِمْ قِيلَ: يَا رَسُولَ اللَّهِ! وَكَيْفَ يَمْشُونَ عَلَىٰ وَجُوهِهِمْ؟ قَالَ: إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَىٰ أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَىٰ أَنْ يَمْشِيَهُمْ عَلَىٰ وَجُوهِهِمْ، أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَذَبٍ وَشَوْكَةٍ. رواه الترمذى وقال. هذا حديث حسن. باب ومن سورة

بنى اسرائيل، رقم: ٣١٤٢

147) Abou Houraïrah Raziyallahu 'anho rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Au Jour de la Résurrection, les hommes seront rassemblés en trois catégories dont l'une marchera, l'autre chevauchera et ceux de la troisième marcheront sur leurs visages. » On lui demanda : « Ô Rasoulallah ! Comment se peut-il qu'ils marchent sur leurs visages ? » Il répondit : « Celui qui les fait marcher sur leurs pieds est capable de les faire marcher sur leurs visages. Et sachez qu'ils éviteront avec leurs visages les épines et les tortuosités. » (Tirmizi)

١٤٨- عَنْ عَبْدِ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيَكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجَمَانٌ، فَيَنْظُرُ أَيَّمَنْ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشَأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تَلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ

تَمْرَةٍ. رواه البخارى، باب كلام الرب تعالى، ٠٠٠٠، رقم: ٧٥١٢

148) Adi Ibn Hâtime Raziyallahu 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam dire : «Allah s'adressera directement à chacun d'entre vous sans l'intermédiaire d'un interprète. Le serviteur regardera à sa droite et ne verra rien d'autre que les actions qu'il aura présentées. Il regardera à sa gauche et ne verra rien d'autre que les actions qu'il aura présentées. Il regardera devant lui et ne verra rien d'autre que le feu de l'Enfer en face de son visage. Aussi préservez-vous du Feu, ne serait-ce que par la moitié d'une datte. » (Bukhâri)

١٤٩- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ: اللَّهُمَّ حَاسِبِي حِسَابًا يَسِيرًا، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ! مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ قَالَ: أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزَ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَوْمَئِذٍ يَا عَائِشَةُ هَلَكَ. (الحديث) رواه أحمد ٤٨/٦

149) 'Aïcha Raziyallahu 'anha rapporte avoir entendu Nabi Sallallahu 'Alayhi wasallam prier ainsi dans une de ses Salat:

اللَّهُمَّ حَاسِبِي حِسَابًا يَسِيرًا



« Ô Allah ! Facilite mon jugement. »

Quand il termina sa Salat, je lui demandai : « Ô Nabiyallah ! Qu'entends-tu par : jugement facile ? » Il répondit : « Le fait d'examiner le livre des comptes du serviteur et de lui accorder le pardon. Car, Ô 'Aïcha, celui qui sera interrogé ce jour-là, courra à sa perte. »  
(Musnad Ahmad)

١٥٠ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ: أَخْبِرْنِي مَنْ يَتَّقَى عَلَى الْقِيَامِ يَوْمَ الْقِيَامَةِ الَّذِي قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴿يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ﴾ فَقَالَ: يُخَفَّفُ عَلَى الْمُؤْمِنِ حَتَّى يَكُونَ عَلَيْهِ كَالصَّلَاةِ الْمَكْتُوبَةِ. رواه البيهقي في كتاب البعث والنشور، مشكوة المصابيح، رقم: ٥٥٦٣

150) Abou Sa'ïd Al Khoudri Raziya'llaho 'anho rapporte qu'il vint auprès de Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam et lui demanda : «Dis-moi lesquels des gens seront assez résistants pour se tenir debout le Jour de la Résurrection et au sujet desquels Allah 'Azza wa Djall a révélé : **« Le jour où les gens se tiendront debout pour comparaître devant le Seigneur, le Dispensateur des mondes. »** Il répondit : « Ce Jour sera écourté pour le croyant proportionnellement à la durée de la Salat obligatoire.»

(Baïhaqui, Michkâte)

١٥١ - عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أَنَا بِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيْرِي بَيْنَ أَنْ يُدْخَلَ بِنْفِ أُمَّتِي الْجَنَّةَ وَيَبِينَ الشَّفَاعَةَ، فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا. رواه الترمذی، باب منه حديث تخيير النبي ﷺ، رقم: ٢٤٤١

151) 'Auwf Ibn Mâlik Al Achdja'i Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam a dit : « Un ange est venu à moi de la part de mon Seigneur et m'a demandé de choisir entre l'admission au Paradis de la moitié de ma Oummah et mon droit d'intercession. J'ai opté pour l'intercession (de manière à ce que la Oummah entière en bénéficie et qu'aucun ne s'en trouve privé) et elle concerne ceux qui meurent sans rien associer à Allah. » (Tirmizi)

١٥٢ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: شَفَاعَتِي لِأَهْلِ الْكِبَائِرِ مِنْ أُمَّتِي. رواه الترمذی وقال: هذا حديث حسن صحيح غريب، باب منه حديث شفاعتي، رقم: ٢٤٣٥

152) Anas Ibn Mâlik Raziya'llaho 'anho rapporte que Rasoulallah Sallallah 'Alayhi wasallam a dit : « Mon intercession visera ceux de ma Ummah qui auront commis des péchés majeurs. » (Tirmizi)

١٥٣- عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله ﷺ: إذا كان يوم القيامة حاج الناس بعضهم في بعض، فيكون آدم فيقولون: ادفع لنا إلى ربك، فيقول: لست بها، ولكن عليكم يا إبراهيم فإنه خير من الرحمن، فيكون إبراهيم فيقول: لست بها، ولكن عليكم يعني فإنه رزق الله وكلمته، فيكون موسى فيقول: لست بها، ولكن عليكم يعني، فيقول: لست بها، فاستأذن علي ربي فيؤذن لي ويهبني مائة ألف أحمده بها لا تحضرنني إلا أن، فأخذه يملك المتحابين، وأجر له ساجدا، فيقول: يا محمدا ارفع رأسك وقل يسمع لك، ورسن فقط، واشفع شفيع، فأقول: يا رب! أمي أئسي، فيقول: أطلق فأخرج منها من كان في قلبه يقال ضعيف من إيمان، فأطلق فأقول ثم أعوذ فأخذه يملك المتحابين، ثم أجر له ساجدا فيقول: يا محمدا ارفع رأسك وقل يسمع لك، ورسن فقط، واشفع شفيع، فأقول: يا رب! أمي أئسي، فيقول: أطلق فأخرج من كان في قلبه أجره أدنى يقال حبة من خردل من إيمان فأخرج من النار، فأطلق فأقول، ثم أعوذ الربيعة فأخذه يملك، ثم أجر له ساجدا فيقول: يا محمدا ارفع رأسك، وقل يسمع، ورسن فقط، واشفع شفيع، فأقول: يا رب! اللذان لي يمتن قال: لا إله إلا الله، فيقول: ورسن وجلالي وكبريائي وعظمي لأخرجن منها من قال: لا إله إلا الله. رواه البخاري، باب كلام الرب تعالى، ٧٥١٠٠، رقم: ٧٥١٠٠

(وفي حديث طويل) عن أبي سعيد الخدري رضي الله عنه فيقول الله تعالى: شفعت الملائكة وشفعت النبيون وشفعت المؤمنون، ولم يبق إلا أرحم الراحمين، فيقبض قبضة من النار فيخرج منها قوما لم يمتلوا خيرا قط، قد عادوا حنما فلبثهم في نهر في أوراها الجنة يقال له نهر الحساق، فيخرجون كما تخرج الحبة في حصيل السيل قال: فيخرجون كاللؤلؤ في رقابهم الخمرانهم، يعرفهم أهل الجنة، هؤلاء حفظة الله الذين أدخلهم الله الجنة يعرف عملهم ولا

خَيْرٍ قَدَمُوهُ، ثُمَّ يَقُولُ: ادْخُلُوا الْجَنَّةَ فَمَا رَأَيْتُمُوهُ فَهِيَ لَكُمْ، فَيَقُولُونَ: رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ نُعْطِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ، فَيَقُولُ: لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هَذَا، فَيَقُولُونَ: يَا رَبَّنَا! أَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ هَذَا؟ فَيَقُولُ: رِضَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا. رواه مسلم، باب معرفة طريق الرؤية، رقم: ٤٥٤

153) Anas Ibn Mâlik Raziya'llahu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Le Jour de la Résurrection, l'humanité se trouvera dans un désarroi total. Les gens iront trouver Adam 'Alayhis Salam pour le solliciter : « Intercède pour nous auprès de ton Seigneur. » Il leur dira : « Je ne suis pas apte à cela, aller plutôt consulter Ibrâhim, car il est le Khalil (l'ami intime) d'Ar-Rahmane. » Ils iront donc trouver Ibrâhim 'Alayhis Salam qui du reste leur dira : « Je ne suis pas apte à cela, allez et présentez votre requête à Moussa car il est le Kalimullah (celui qui parle à Allah). » Ils se dirigeront vers Moussa 'Alayhis Salam qui leur dira à son tour : « Je ne suis pas apte à cela aussi adressez-vous à 'Issa car il est Ruhullah et Kalimatullah (l'esprit et le Verbe d'Allah). » Ils iront trouver 'Issa 'Alayhis Salam qui leur conseillera : « Je ne suis pas apte à cela, vous devriez approcher Mohammed Sallallahu 'Alayhi wasallam. » « Ils viendront alors me trouver et je leur dirai : Je suis certes habilité à intercèder.

Je solliciterai auprès de mon Seigneur une audience qu'Il m'accordera. Il m'inspirera les mots conventionnels de bienséance par lesquels je Le louerai et que j'ignore au moment où je parle. Je Le louerai donc par ces mots et tomberai en prosternation. Puis une voix intimerà : « Ô Mohammed ! Relève-toi. Parle car tu seras entendu ; demande car ta demande sera agréée ; intercède car ton intercession sera exaucée. » Je supplierai alors : « Ô mon Seigneur ! Ma Oummah, ma Oummah ! (Fais-lui Miséricorde). » On me dira : « Va et extirpe du Feu quiconque possède dans son cœur l'équivalent d'un grain d'orge de foi. » J'irai donc et exécuterai l'ordre donné.

Puis je reviendrai et louerai de nouveau mon Seigneur par les mots identiques qu'Il m'a inspirés et tomberai en prosternation. Puis une voix intimerà : « Ô Mohammed ! Relève-toi. Parle car tu seras entendu ; demande car ta demande sera agréée ; intercède car ton intercession sera exaucée. » Je supplierai alors : « Ô mon Seigneur ! Ma Oummah, ma Oummah ! » On me dira : « Va et enlève du Feu quiconque possède dans son cœur l'équivalent d'une poussière ou d'un grain de moutarde de foi. » J'irai donc et exécuterai l'ordre donné.

Puis je reviendrai et louerai de nouveau mon Seigneur par les mots

identiques qu'Il m'a inspirés et tomberai en prosternation. Puis une voix intimera : « Ô Mohammed ! Relève-toi. Parle car tu seras entendu ; demande car ta demande sera agréée ; intercède car ton intercession sera exaucée. » Je supplierai alors : « Ô mon Seigneur ! Ma Oummah, ma Oummah ! » On me dira : « Va et enlève du Feu quiconque possède dans son cœur l'équivalent du plus minuscule grain de moutarde de foi. » J'irai donc et exécuterai l'ordre donné. Puis je reviendrai pour la quatrième fois. Et louerai de nouveau mon Seigneur par les mots identiques qu'Il m'a inspirés et tomberai en prosternation. Puis une voix intimera : « Ô Mohammed ! Relève-toi. Parle car tu seras entendu ; demande car ta demande sera agréée ; intercède car ton intercession sera exaucée. » Je supplierai alors : « Ô mon Seigneur ! Permits-moi d'intercéder en faveur de quiconque aura professé *La ilaha illallah*. Allah Sobhaanaho wa Ta'ala dira : « Par Mon Honneur, Ma Majesté, Ma Grandeur et Ma Sublimité, Je vais certes tirer du Feu quiconque aura professé *La ilaha illallah*. »

(Bukhâri)

Selon la version d'Abou Sa'ïd Al Khoudri Raziya'llaho 'anho, il est rapporté (en réponse à la quatrième requête pressante de Rasoulollahi Sallallah 'Alayhi wasallam), qu'Allah Sobhaanaho wa Ta'ala dira : « Les anges ont intercédé et les Prophètes ont intercédé et les croyants ont intercédé. Il ne reste donc que le plus Miséricordieux des Miséricordieux. » Il plongera alors Sa Main dans le Feu et en ressortira une poignée de gens n'ayant aucune action vertueuse à leur crédit et qui seront calcinés et noirs comme du charbon. Il les immergera dans une rivière de vie qui porte le nom de *Nahar-ul-Hayat* (la Rivière de Vie) et qui coule à l'entrée du Paradis. Ils seront régénérés à l'instar de jeunes pousses écloses du limon déposé par le courant. Ils surgiront avec l'apparence de perles et le cou orné de guipures d'or. Les habitants du Paradis les identifieront par ces guipures en tant que ceux qu'Allah aura libérés du Feu et admis au Paradis sans pour autant avoir accompli d'œuvres vertueuses. Allah leur dira : « Entrez dans le Paradis, tout ce qui s'offre à votre vue vous appartient. » Ils s'exclameront alors : « Ô notre Seigneur ! Tu nous donnes des choses que Tu n'as données à personne au monde. » Allah dira : « J'ai pour vous en réserve quelque chose de meilleur encore. » Ils diront : « Ô notre Seigneur ! Et que peut-il y avoir de meilleur ? » Allah répondra : « Ma satisfaction. Je ne me fâcherai jamais contre vous ! »

(Muslim)

**Note :** 'Issa 'Alayhis Salam a été qualifié de Ruhullah et Kalimatallah dans ce hadith pour la simple raison qu'il est né sans

père suite à l'Ordre Divin : *Kon !* (Sois) et Djibraïl 'Alayhis Salam insuffla, par ordre d'Allah, dans le sein de la mère de 'Issa 'Alayhis Salam qui devint une âme et un être animé. (Ibn Khathir)

١٥٤- عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يَخْرُجُ قَوْمٌ مِنَ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ ﷺ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ. رواه البخارى، باب صفة الجنة والنار،

رقم: ٦٥٦٦

154) 'Imrâne Ibn Hussain Raziyalloho 'anhoma rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wassallam a dit : « Des individus appelés *Djahannamine* (gens de l'Enfer) sortiront de l'Enfer grâce à l'intercession de Mohammed Sallalloho 'Alayhi wassallam et entreront au Paradis. » (Bukhâri)

١٥٥- عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: إِنَّ مِنْ أُمَّتِي مَنْ يَشْفَعُ لِلْفِتَامِ مِنَ النَّاسِ، مِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلْقَبِيلَةِ، وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلْعُصْبَةِ، وَمِنْهُمْ مَنْ يَشْفَعُ لِلرَّجُلِ حَتَّى يَدْخُلُوا الْجَنَّةَ. رواه الترمذى وقال: هذا حديث حسن، باب منه دخول سبعين الفا ٠٠٠٠٠، رقم: ٢٤٤٠

155) Abou Sa'id Raziyalloho'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wassallam a dit : « En vérité, d'aucunes personnes de ma Oummah intercéderont pour toute une nation, d'autres pour une tribu, d'autres encore pour une famille et d'autres enfin intercéderont pour un seul homme et ce jusqu'à ce qu'ils entrent tous au Paradis. » (Firmizi)

١٥٦- عَنْ حُدَيْفَةَ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا (فِي حَدِيثِ طَوِيلٍ) قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: وَتُرْسَلُ الْأَمَانَةُ وَالرَّحِمُ لِقَوْمَانِ جَنَّتِي الصَّرَاطِ يَمِينًا وَشِمَالًا، فَيَمُرُّ أَوْلَاكُمْ كَالْبُرْقِ قَالَ قُلْتُ: يَا أَبَى أَنْتَ وَأُمِّي أَى شَيْءٍ كَمَرَ الْبُرْقِ؟ قَالَ: أَلَمْ تَرَوْا إِلَى الْبُرْقِ كَيْفَ يَمُرُّ وَيَرْجِعُ فِي طَرْفَةِ عَيْنٍ؟ ثُمَّ كَمَرَ الرِّيحِ، ثُمَّ كَمَرَ الطَّيْرِ وَشَدَّ الرَّجَالِ، تَجْرِي بِهِمْ أَعْمَالُهُمْ، وَبَيْنَكُمْ قَائِمٌ عَلَى الصَّرَاطِ يَقُولُ: رَبِّ سَلِّمْ سَلِّمْ، حَتَّى تَعْبُرَ أَعْمَالَ الْعِبَادِ، حَتَّى يَجِيءَ الرَّجُلُ فَلَا يَسْتَطِيعُ السَّيْرَ إِلَّا رَحْفًا قَالَ: وَفِي حَافَتِي الصَّرَاطِ كَلَابِيبٌ مُعَلَّقَةٌ مَأْمُورَةٌ تَأْخُذُ مَنْ أَمْرَتْ بِهِ فَمَخْدُوشِ نَاجٍ وَمَخْدُوشِ فِي النَّارِ وَالَّذِي نَفْسُ أَبِي هُرَيْرَةَ بِيَدِهِ! إِنْ قَعَرَتْ جَهَنَّمَ لَسَبْعِينَ خَرِيْفًا. رواه مسلم،

باب ادنى اهل الجنة منزلة فيها، رقم: ٤٨٢

156) Houzaïfah et Abou Hourairah Raziyalloho 'anhoma rapportent que Rasoulollahi Sallalloho 'Alayhi wassallam a dit : « Les qualités, la loyauté et le respect des liens de parenté, seront présentées et se

tiendront des deux côtés du pont Sirate (le pont qui surplombe l'Enfer), à droite et à gauche (de manière à plaider en faveur ou au détriment de ceux qui les respectaient ou les négligeaient). Les premiers d'entre vous traverseront ce pont à la vitesse de l'éclair. » Le rapporteur s'enquit : « Que mon père et ma mère te servent de rançon ! Que signifie : traverseront à la vitesse de l'éclair. » Il répondit : « Ne voyez-vous pas comment l'éclair traverse le ciel de part en part en un clin d'oeil ! Puis (les suivants) le traverseront respectivement à la vitesse du vent, à la vitesse d'un oiseau rapide et à la vitesse d'un coureur. Ou en d'autres mots, chacun le traversera en fonction de ses œuvres.

Et votre Nabi Sallallaho 'Alayhi wassallam se tiendra sur le *Sirate* en disant : « Ô mon Seigneur ! Sauve-les, sauve-les ! Jusqu'à ce que viennent des gens qui, en raison de la médiocrité de leurs œuvres, ne pourront que ramper. De chaque côté du *Sirate*, seront suspendus des gaffes prêtes à happer ceux qui leur sont désignés. Il adviendra que certains, quoique mutilés, réussiront à s'esquiver, mais d'autres chuteront et iront s'entasser et alimenter le Feu. » Et par Celui qui tient l'âme d'Abou Houraïrah dans Sa main ! La profondeur de l'Enfer équivaut effectivement à soixante-dix années. » (Muslim)

١٥٧ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: بَيْنَمَا أَنَا أُسِيرُ فِي الْجَنَّةِ إِذَا أَنَا بِنَهْرٍ حَافَتَاهُ قَبَابُ الدَّرِّ الْمَجْرُوفِ، قُلْتُ: مَا هَذَا يَا جِبْرَيْلُ؟ قَالَ: هَذَا الْكَوْثَرُ الَّذِي أُعْطَاكَ رَبُّكَ، فَإِذَا طِينَتُهُ مَسَكَ أَذْفَرُ. رواه البخاري، باب في الحوض، رقم: ٦٥٨١

157) Anas Ibn Malik Raziyalloho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wassallam a dit : « Lors de mon séjour au Paradis, je me suis trouvé au bord d'une rivière sur les deux rives de laquelle se dressaient des coupoles édifiées avec des perles précieuses ciselées. Je demandai : « Ô Djibrail ! Qu'est-ce donc que cela ? » Il répondit : « C'est le *Kawsar* que ton Seigneur t'a dédié. » Le sol en était composé d'un musc nec plus ultra. (Bukhâri)

١٥٨ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: حَوْضِي مَسِيرَةٌ شَهْرٍ، وَرَوَايَاهُ سَوَاءٌ. وَمَاؤُهُ أَيْضٌ مِنَ الْوَرِيِّ، وَرِيحُهُ أَطْيَبُ مِنَ الْمَسْكَ. وَكَبِيرَانُهُ كَنْجُومِ السَّمَاءِ، فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَا يَظْمَأُ بَعْدَهُ أَبَدًا. رواه مسلم، باب إنبات حوض نبينا، رقم: ٥٩٧١

158) 'Abdullah Ibn 'Amr Ibn Ass Raziyalloho 'anhoma rapporte que

Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam a dit : « Mon bassin (Al-Kawsar) s'étend sur une distance d'un mois de voyage et ses extrémités sont égales. Son eau est plus blanche que la blancheur de l'argent, sa fragrance plus exquise que le musc et ses coupes aussi nombreuses que les étoiles dans le ciel. Quiconque en boira n'aura plus jamais soif. » (Muslim)

**Note :** la distance d'un mois de voyage implique que l'ampleur de Al-Kawsar est si grande que cela prendrait un mois pour le parcourir.

١٥٩ - عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوْضًا وَإِنَّهُمْ يَتْبَاهُونَ أَيُّهُمْ أَكْثَرُ وَارِدَةٌ وَإِنِّي أَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ وَارِدَةً. رواه الترمذی وقال: هذا حديث حسن غريب، باب ما جاء في صفة الحوض، رقم: ٢٤٤٣

159) Samourah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam a dit : « En vérité, il y a un bassin pour chaque prophète et ils rivaliseront du reste entre eux quant à celui qui attirera le plus grand nombre d'élus. J'espère que mon bassin sera le plus fréquenté. » (Tirmizi)

١٦٠ - عَنْ عَبْدِ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ. زَادَ جُنَادَةُ: مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الشَّمَانِيَةِ أَيُّهَا شَاءَ. رواه البخارى، باب قوله تعالى يا أهل الكتاب، رقم: ٣٤٣٥

160) 'Oubâdah Ibn Sâmite Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam a dit : « Quiconque atteste qu'il n'y a pas de divinité en dehors d'Allah, l'Unique et sans associé ; que Mohammed est Son serviteur et Son Messager ; que 'Issâ 'Alayhis Salam est le serviteur d'Allah, le Messager d'Allah, Son verbe qu'Il a insufflé à Maryam et un Esprit de Lui ; que le Paradis est une réalité ; que le Feu est une réalité, Allah le fera alors entrer au Paradis, quelle que soit la nature de ses actions. » Djounâdah Raziyallaho 'anho a ajouté ceci : « Il entrera au Paradis par l'une des huit portes de son choix. » (Bukhâri)

١٦١ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: قَالَ اللَّهُ تَعَالَى: أَعَدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ، وَلَا أُذُنٌ سَمِعَتْ، وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، فَأَقْرَأُ وَإِنْ شِئْتُمْ ﴿قُلَّا

تَعْلَمُ نَفْسٌ مَّا أَخْفَى لَهُمْ مِّن قُرْءٍ أَعْيُنٌ ﴿١٠٠٠﴾. رواه البخارى، باب ما جاء فى صفة الجنة . . . . .

رقم: ٣٢٤٤

161) Abou Hourairah Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam citant un hadith Qoudsi dans lequel Allah Ta'ala a dit : « J'ai préparé pour Mes pieux serviteurs ce qu'aucun œil n'a jamais vu, aucune oreille entendu et aucun cœur humain conçu. » Récitez, si vous le souhaitez :

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أَخْفَى لَهُمْ مِّن قُرْءٍ أَعْيُنٍ

«Aucun être ne sait ce qu'on a réservé pour eux comme réjouissances pour les yeux.»

(Sourate (32) As-Sajda/la prosternation, verset 17)

(Bukhâri)

١٦٢ - عَنْ سَهْلِ بْنِ سَعْدِ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَوْضِعٌ سَوَّطٌ فِي

الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا. رواه البخارى، باب ما جاء فى صفة الجنة . . . . . رقم: ٣٢٥٠

162) Sahl Ibn Sa'd Al Sâ'idi Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam a dit : « L'espace occupé par un fouet au Paradis est meilleur que ce monde et tout ce qu'il contient. »

(Bukhâri)

١٦٣ - عَنْ أَنَسِ بْنِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: وَلَقَابٌ قَوْسٍ أَحَدِكُمْ أَوْ مَوْضِعٌ قَدِمَ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ أَطْلَعَتْ إِلَى الْأَرْضِ لِأَصْدَاءَتِ مَا بَيْنَهُمَا، وَلَمَلَأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا، وَلَنَصِيفُهَا يَعْنِي الْخِمَارَ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.

رواه البخارى، باب صفة الجنة والنار، رقم: ٦٥٦٨

163) Anas Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam a dit : « La longueur de l'un de vos arcs ou la surface d'un pied au Paradis est bien meilleur que ce monde et tout ce qu'il contient. Et si une femme parmi les femmes du Paradis dirigeait son regard vers la terre, l'étendue entre le Paradis et la terre serait illuminée et inondée de fragrance et son haïk vaut mieux que ce monde et ce tout ce qu'il renferme. »

(Bukhâri)

١٦٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَنْبَلُغُ بِهِ النَّبِيُّ ﷺ قَالَ: إِنْ فِي الْجَنَّةِ شَجْرَةٌ، يَسِيرُ

الرَّكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ، لَا يَقْطَعُهَا، وَأَقْرَأُ وَإِنْ شِئْتُمْ ﴿وَظِلُّ مَمْدُودٍ﴾. رواه البخارى، باب



قوله وظل مملود، رقم: ٤٨٨١

164) Abou Houraïrah Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wassallam a dit : « Au Paradis existe un arbre et si un cavalier parcourait son ombre durant cent ans, il ne parviendrait pas à en couvrir l'étendue. Récitez ce verset si vous le souhaitez:

وِظِلِّ مَمْدُودٍ

« (Et les gens de la droite seront) dans une ombre étendue. »

(Sourate (56) Al-Waqi' a/l'événement, verset 30)

(Bukhâri)

١٦٥- عَنْ جَابِرِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ: إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَأْكُلُونَ فِيهَا وَيَشْرَبُونَ، وَلَا يَتَغَلَّبُونَ وَلَا يَبُولُونَ، وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ قَالُوا: فَمَا بَالُ الطَّعَامِ؟ قَالَ: جِشَاءٌ وَرِشْحٌ كَرِشْحِ الْمِسْكِ، يُلْهَمُونَ التَّسْنِيحَ وَالتَّحْمِيدَ، كَمَا يُلْهَمُونَ النَّفْسَ. رواه مسلم،

باب في صفات الجنة وأهلها، رقم: ٧١٥٢

165) Djabir Raziyallaho 'anho rapporte avoir entendu Nabi Sallallaho 'Alayhi wassallam dire : « En vérité, les élus du Paradis mangeront et boiront et ils ne cracheront pas, n'urineront pas, ne déféqueront pas et ne se moucheront pas. Les Sahabas demandèrent : « Qu'advient-il des aliments absorbés ? » Il répondit : « Ils causeront des rots et des sueurs exhalant la senteur du musc. Ils seront inspirés et glorifieront et loueront Allah au rythme de leur respiration.»

(Muslim)

١٦٦- عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: يُنَادَى مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقُمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيُوا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشَبَّهُوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا. فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: ﴿هُوَ نُودُودٌ﴾ أَنْ تَلْجَمُ الْجَنَّةُ أُرْرْتَمَوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ﴾. رواه مسلم، باب في دوام نعيم أهل الجنة، رقم: ٧١٥٧

166) Abou Sa'id Al Khudri et Abou Houraïrah Raziyallaho 'anhoma rapportent que Nabi Sallallaho 'Alayhi wassallam a dit : « Un héraut proclamera (au Paradis) : « En vérité ! Il a été décrété à votre endroit que vous jouirez désormais d'une bonne santé et que vous ne souffrirez plus d'aucune maladie. Il a été décrété que vous vivrez désormais éternellement et que vous ne connaîtrez plus la mort. Il a été décrété que vous demeurerez désormais jeunes et ne connaîtrez plus la décrépitude. Il a été décrété que vous mènerez dorénavant une

vie de plaisir et ne serez jamais plus ni misérables, ni affligés.»  
Ce Hadith est le commentaire du verset coranique où Allah Ta'ala dit:

وَنُودُوا أَنْ تِلْكَ الْجَنَّةُ الَّتِي ارْتَمَوْهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

« Et on leur lancera cet appel : « Ce Paradis que vous avez hérité est en échange de ce que vous avez œuvré. » (Muslim)

١٦٧- عَنْ صُهَيْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، قَالَ يَقُولُ اللَّهُ تَعَالَى: تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ؟ فَيَقُولُونَ: أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا؟ أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ قَالَ: فَيُكْشِفُ الْحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ. رواه مسلم، باب إثبات رؤية المؤمنين في الآخرة، رقم: ٤٤٩

167) Sohaïb Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wassallam a dit dans un hadith Qoudsi: « Une fois que les gens du Paradis y seront entrés, Allah Ta'ala leur demandera : « Souhaitez-vous que Je vous accorde d'autres bienfaits ? » Ils répondront : « N'as-Tu pas illuminé nos visages ! Ne nous as-Tu pas admis au Paradis et sauvés du Feu ? » Rasoulollahi Sallalloho 'Alayhi wassallam dit ensuite : « Allah ôtera alors le voile (entre Lui et eux) ; et ils seront alors gratifiés du plus grand hommage, ils jouiront de la vision de leur Dispensateur, le Tout-Puissant et le Glorieux.» (Muslim)

١٦٨- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَا تَغْطُوا قَاجِرًا بِبِعْمَةٍ، إِنَّكَ لَا تَدْرِي مَا هُوَ لَاقٍ بَعْدَ مَوْتِهِ، إِنْ لَهُ عِنْدَ اللَّهِ قَاتِلًا لَا يَمُوتُ. رواه الطبراني في الأوسط ورجاله ثقات، مجمع الزوائد ٦٤٣/١ القاتل: التار (شرح السنة ١٤ / ٢٩٥)

168) Abou Houraïrah Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wassallam a dit : « N'enviez pas le bien-être d'un pervers, car vous ignorez le sort qui lui est réservé après sa mort. En effet, Allah possède, en ce qui le concerne, un tueur (le Feu de l'Enfer) qui n'aura jamais de fin.»

(Tabarâni, Madjma-uz-Zawâid, Sharh-us Sunnah)

١٦٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ: يَا رَسُولَ اللَّهِ! إِنْ كَانَتْ لِكَافِيَةٍ، قَالَ: فَصَلَّتْ عَلَيْهِنَّ بِتِسْعَةِ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ

مِثْلَ حَرِّهَا. رواه البخارى، باب صفة النار وأنها مخلوقة، رقم: ٣٢٦٥

169) Abou Hourairah Raziyallahu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wassallam a dit : « Votre feu ne représente que le soixante-dixième du Feu de l'Enfer. » On lui dit : « Ô Rasoulallah ! Même notre feu terrestre aurait amplement suffi ! » Il répondit : « Il est soixante-dix-neuf fois plus ardent que les feux d'ici-bas et chacun de ses degrés équivaut à leur intensité. (Bukhâri)

١٧٠- عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يُؤْتَى بِأَنعَمِ أَهْلِ الدُّنْيَا، مِنْ أَهْلِ النَّارِ، يَوْمَ الْقِيَامَةِ، فَيَصْبَغُ فِي النَّارِ صَبْغَةً، ثُمَّ يُقَالُ: يَا ابْنَ آدَمَ! هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ؟ هَلْ مَرَّبِكَ نَعِيمٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا، وَاللَّهِ يَا رَبِّ! وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا، مِنْ أَهْلِ الْجَنَّةِ، فَيَصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ، فَيُقَالُ لَهُ: يَا ابْنَ آدَمَ! هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ؟ هَلْ مَرَّبِكَ شِدَّةٌ قَطُّ؟ فَيَقُولُ: لَا، وَاللَّهِ يَا رَبِّ! مَا مَرَّبِي بُؤْسٌ قَطُّ، وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ. رواه مسلم، باب صبغ أنعم أهل

الدنيا في النار، رقم: ٧٠٨٨

170) Anas Raziyallahu 'anhu rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wassallam a dit : « Le Jour de la Résurrection, sera amené de l'Enfer un des damnés qui aura joui ici-bas d'une vie oisive et luxueuse. Il sera précipité une fois dans le Feu. Il lui sera alors demandé : « Ô fils d'Adam ! As-tu souvenir de quelque bien, de quelque opulence ou luxe ? » Il répondra : « Non, par Allah, Ô mon Seigneur ! »

Puis on amènera un des élus du Paradis qui aura connu une vie de souffrances dans ce bas-monde et il sera introduit une fois dans le Paradis. On lui dira alors : « Ô fils d'Adam ! As-tu souvenir de quelque misère, de quelque tourment ? » Il répondra : « Non, par Allah, Ô mon Seigneur ! Je n'ai jamais connu la misère ni le tourment. » (Muslim)

١٧١- عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ قَالَ: مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى حُجْرَتِهِ، وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى تَرَاقُوتِهِ. رواه مسلم، باب جهنم، رقم: ٧١٧٠

171) Samourah Ibn Djoundoub Raziyallahu 'anhu rapporte que Nabi Sallallahu 'Alayhi wassallam a dit : « Des habitants de l'Enfer, le Feu atteindra les chevilles des uns, les genoux des autres, la taille de certains autres et la clavicule d'autres encore. » (Muslim)

١٧٢ - عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَرَأَ هَذِهِ الْآيَةَ ﴿اتَّقُوا اللَّهَ حَقَّ تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ﴾ (البقرة: ١٣٢) قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: لَوْ أَنَّ قَطْرَةً مِنَ الرَّقُومِ قَطَرَتْ فِي دَارِ الدُّنْيَا لَأَفْسَدَتْ عَلَى أَهْلِ الدُّنْيَا مَعَايِشَهُمْ، فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامَهُ. رواه

الترمذى وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في صفة شراب أهل النار، رقم: ٢٥٨٥

172) Ibn 'Abbâs Raziya'llahou 'anhoma rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wassallam récita ce verset :

اتَّقُوا اللَّهَ حَقَّ تَقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

« Craignez Allah comme il se doit, et ne mourrez qu'en  
Musulmans (véritables). »

Rasoulollahi Sallallahou 'Alayhi wassallam (tout en instruisant sur la crainte d'Allah et le châtement de l'Au-delà) a dit : « Si une seule goutte de Az-Zuqqoum (arbre de l'Enfer) venait à atterrir dans ce monde, les moyens d'existence s'en trouveraient avariés, aussi que penser de ceux qui s'en nourriront ? » (Tirmizi)

١٧٣ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ قَالَ لِجِبْرِيلَ: اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ! لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا، ثُمَّ حَفَّهَا بِالْمَكَارِهِ، ثُمَّ قَالَ: يَا جِبْرِيلُ! اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ! لَقَدْ حَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ، قَالَ: فَلَمَّا خَلَقَ اللَّهُ تَعَالَى النَّارَ قَالَ: يَا جِبْرِيلُ! اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا، فَذَهَبَ فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ! لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلَهَا، فَحَفَّهَا بِالشَّهَوَاتِ، ثُمَّ قَالَ: يَا جِبْرِيلُ! اذْهَبْ فَانظُرْ إِلَيْهَا فَذَهَبَ فَانظَرَ إِلَيْهَا ثُمَّ جَاءَ فَقَالَ: أَيُّ رَبِّ وَعِزَّتِكَ وحلالك! لَقَدْ حَشِيتُ أَنْ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا دَخَلَهَا. رواه أبو داود.

باب في خلق الجنة والنار: ٤٧٤٤

173) Abou Hourairah Raziya'llahou 'anho rapporte que Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam, citant un hadith Qoudsi, dit : « Lors qu'Allah créa le Paradis, Il dit à Djibrail 'Alayhis Salam : « Va et visite-le ! Il y alla donc, le visita, s'en retourna et déclara : « Ô mon Seigneur, par Ta Puissance et Ton Honneur ! À son évocation, personne ne pourra y résister et s'évertuera à y entrer. Puis, Allah l'entoura de désagréments (le respect de la Charia qui réprime éventuellement les désirs de l'âme) puis Il invita Djibrail à s'y rendre de nouveau : « Va et visite-le. » Il y alla, en fit le tour, s'en retourna et déclara : « Ô mon Seigneur ! Par Ta toute Puissance

et Ton Honneur ! Je crains fort que personne ne puisse désormais y entrer.»

Puis Rasoulollahi Sallallaho 'Alayhi wassallam poursuivit : « Lorsqu'Allah créa le Feu (de l'Enfer), Il dit à Djibrail : « Va et visite-le. » Il y alla donc, le visita, s'en retourna et déclara : « Ô mon Seigneur ! Par Ta toute Puissance et Ton Honneur ! À son évocation, chacun s'efforcera de l'éviter ! Puis, Allah l'entoura de passions charnelles et dit à Djibrail de s'y rendre une nouvelle fois : « Va et visite-le. » Il y alla, le visita, s'en retourna et déclara : « Ô mon Seigneur ! Par Ta toute Puissance ! Je crains que personne ne puisse désormais s'en préserver.»

(Abou Dawoud)

## LA FÉLICITÉ REPOSE SUR L'OBÉISSANCE AUX INJONCTIONS D'ALLAH TA'ALA

*Le fait de se concilier directement les bienfaits d'Allah Ta'ala implique la conviction que la félicité dans ce monde et dans l'au-delà repose uniquement sur l'obéissance aux injonctions d'Allah Ta'ala en se calquant sur l'exemple de Rasoulollahi Sallallah 'Alayhi wassallam*

### VERSETS CORANIQUES

قال الله تعالى: وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا لِمُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا ﴿٣٦﴾ [الأحزاب: ٣٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Il n'appartient pas à un croyant ou à une croyante, une fois qu'Allah et Son messager ont décidé d'une chose d'avoir encore le choix dans leur façon d'agir. Et quiconque désobéit à Allah et à Son messager, s'est égaré certes, d'un égarement évident. »

(Sourate (33) Al-Ahzab/les coalisés, Verset 36)

وقال تعالى: وَمَا أَرْسَلْنَا مِنْ رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ [النساء: ٦٤]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Nous n'avons envoyé de Messager que pour qu'il soit obéi par la permission d'Allah. »

(Sourate (4) An-Nisa/les femmes, Verset 64)

وقال تعالى: وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا [الحشر: ٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Prenez ce que le Messager vous donne ; et ce qu'il vous interdit, abstenez-vous en. »

(Sourate (59) Al-Hachr/l'exode, Verset 7)

وقال تعالى: لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ  
الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا ﴿٢١﴾ [الأحزاب: ٢١]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« En effet, vous avez dans le Messager d'Allah un excellent modèle (à suivre), pour quiconque espère en Allah et au Jour dernier et

invoque Allah fréquemment. » (Sourate (33) Al-Ahzab/les coalisés, Verset 21)

وقال تعالى: فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٦٣﴾ [البور: ٦٣]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Que ceux, donc, qui s'opposent à son commandement prennent garde qu'une épreuve ne les atteigne ou que ne les atteigne un châtiment douloureux. » (Sourate (24) An-Nur/la lumière, Verset 63)

وقال تعالى: مَنْ عَمِلَ صَالِحًا مِّنْ ذَكَرٍ أَوْ أُنْثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّاهُ حَيٰوةً طَيِّبَةً وَنَجْعِزَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ﴿٩٧﴾ [النحل: ٩٧]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Quiconque, mâle ou femelle, fait une bonne œuvre tout en étant croyant, Nous lui ferons vivre une bonne vie (dans ce monde). Et (dans l'Au-delà) Nous les récompenserons certes, en fonction des meilleures de leurs actions. » (Sourate (16) An-Nahl/les abeilles, Verset 97)

وقال تعالى: وَمَنْ يُطِيعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ﴿٧١﴾ [الأحزاب: ٧١]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Quiconque obéit à Allah et à Son messager obtient certes une grande réussite. » (Sourate (33) Al-Ahzab/les coalisés, Verset 71)

وقال تعالى: قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٣١﴾ [آل عمران: ٣١]

S'adressant à Son Prophète Sallallahu 'Alayhi wassallam, Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Dis : « Si vous aimez vraiment Allah, suivez-moi, Allah vous aimera alors et vous pardonnera vos péchés. Allah est Pardonneur et Miséricordieux. » (Sourate (3) Al-Imran/la famille d'Imran, Verset 31)

وقال تعالى: إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا ﴿٩٦﴾ [البقرة: ٩٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« À ceux qui croient et font de bonnes œuvres, le Tout

Miséricordieux accordera Son Amour. »

(Sourate (19) Maryam/Marie, Verset 96)

وقال تعالى: وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمًا وَلَا هَضْمًا ﴿١١٢﴾

[طه: ١١٢]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et quiconque aura fait de bonnes œuvres tout en étant croyant, ne craindra ni injustice ni oppression. » (Sourate (20) Ta-Ha, Verset 112)

وقال تعالى: وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ﴿٢﴾ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ﴿٣﴾ [الطلاق: ٢-٣]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Et quiconque craint Allah, Il Lui donnera une issue favorable, et lui accordera Ses dons par des moyens sur lesquels il ne comptait pas. »

(Sourate (65) At-Talaq/le divorce, Versets 2-3)

وقال تعالى: أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِنْ قَرْنٍ مَكَّنْتَهُمْ فِي الْأَرْضِ مَا لَمْ يُمْكِنُوا لَكُمْ وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا

مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ ﴿٦﴾ [الأنعام: ٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« N'ont-ils pas vu combien de générations, avant eux, Nous avons détruites, auxquelles Nous avons donné pouvoir sur terre, bien plus que ce que Nous vous avons donné (force physique, abondance de richesses, noble descendance, longévité, autorité grandiose ...) ? Nous avons envoyé, sur eux, du ciel, la pluie en abondance, et Nous avons fait couler des rivières à leurs pieds. Puis Nous les avons détruites, pour leurs péchés ; et Nous avons créé après eux, une nouvelle génération. » (Sourate (6) Al-An'am/les bestiaux, Verset 6)

وقال تعالى: أَلَمْ تَرَ أَنَّ الْمَالَ وَالْبَنُونَ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا

وَخَيْرٌ أَمَلًا ﴿١١﴾ [الكهف: ٤٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Les biens et les enfants sont l'ornement de la vie de ce monde. Cependant, les bonnes œuvres qui persistent ont auprès de ton Seigneur (dans l'au-delà) une meilleure récompense et (suscitent) une belle espérance. » (Sourate (18) Al-Kahf/la cavene, Verset 46)



وقال تعالى: مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ وَلَنَجْزِيَنَ الَّذِينَ صَبَرُوا أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا  
كَانُوا يَعْمَلُونَ ﴿٩٦﴾ [الحل: ٩٦]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Tout ce que vous possédez s'épuisera, tandis que ce qui est auprès d'Allah durera. Et Nous récompenserons ceux qui ont été constants en fonction du meilleur de ce qu'ils faisaient. »

(Sourate (16) An-Nahl/les abeilles, Verset 96)

وقال تعالى: وَمَا أوتِيتُمْ مِنْ شَيْءٍ فَمَتَّعُ الْحَيَوةِ الدُّنْيَا وَزِينَتِهَا وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى  
أَعْلَى تَعْمَلُونَ ﴿٦٠﴾ [القصر: ٦٠]

Allah Sobhaanaho wa Ta'ala dit :

« Tout ce qui vous a été donné est la jouissance éphémère de la vie d'ici-bas et sa parure, alors que ce qui est auprès d'Allah est meilleur et plus durable. Ne comprenez-vous donc pas ? »

(Sourate (28) Al-Qasas/le récit, Verset 60)

## HADITHS PROPHÉTIQUES

١٧٤- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: بَادِرُوا بِالْأَعْمَالِ سَبْعًا، هَلْ تَنْتَظِرُونَ إِلَّا فَقْرًا مَنَسِيًّا، أَوْ غِنًى مُطْعِيًّا، أَوْ مَرَضًا مُفْسِدًا، أَوْ هَرَمًا مُفْنِدًا، أَوْ مَوْتًا مُجْهَرًا أَوْ الدَّجَالَ فَشَرُّ غَائِبٍ يُنْتَظَرُ أَوْ السَّاعَةَ؟ فَالسَّاعَةُ أَذْهَى وَأَمْرٌ. رواه الترمذى وقال: هذا حديث حسن

غريب، باب ما جاء في المبادرة بالعمل، رقم: ٢٣٠٦، الجامع الصحيح وهو سنن الترمذى، طبع دار الباز

174) Abou Houraïrah Raziyallahoh 'anho rapporte que Rasoulollahi Sallallahoh 'Alayhi wasallam a dit : « Hâtez-vous de faire de bonnes actions avant que l'une de ces sept choses ne vous en empêche: qu'attendez-vous 1. Une pauvreté propre à vous rendre oublieux. 2. Une richesse qui vous incite à devenir un renégat. 3. Une maladie qui fasse de vous un invalide. 4. Une vieillesse porteuse de sénilité. 5. Une mort soudaine (vous ôtant la possibilité de vous repentir) ou 6. Le Dajjal, le pire des maux que vous réserve le destin ou encore 7 L'Heure ? L'Heure représente une affaire sérieuse et douloureuse.»

(Tirmizi)

**Note :** Ce qui signifie qu'il incombe à l'homme de s'apprêter pour l'au-delà en accomplissant des œuvres louables avant que l'une des sept situations mentionnées ci-dessus n'intervienne et ne constitue un obstacle insurmontable.

١٧٥ - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَتَّبِعُ الْمَيِّتَ ثَلَاثَةٌ: فَيَرْجِعُ اثْنَانِ وَيَبْقَى وَاحِدٌ، يَتَّبِعُهُ أَهْلُهُ وَمَالُهُ وَعَمَلُهُ، فَيَرْجِعُ أَهْلُهُ وَمَالُهُ وَيَبْقَى عَمَلُهُ. رواه مسلم، كتاب الزهد، رقم: ٧٤٢٤

175) Anas Ibn Malik Raziyallaho 'anho rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Trois choses escortent le mort : deux s'en retournent et une demeure. Sa famille, ses biens et ses œuvres l'escortent alors que sa famille et ses biens s'en retournent, ses œuvres restent avec lui. » (Muslim)

١٧٦ - عَنْ عَمْرِو رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ ﷺ خَطَبَ يَوْمًا فَقَالَ فِي خُطْبَتِهِ: أَلَا إِنَّ الدُّنْيَا عَرْضٌ حَاصِرٌ يَأْكُلُ مِنْهَا النَّبْرُ وَالْفَاجِرُ أَلَا وَإِنَّ الْآخِرَةَ أَجَلٌ صَادِقٌ يَقْضَى فِيهَا مَلِكٌ قَادِرٌ، أَلَا وَإِنَّ الْخَيْرَ كُلَّهُ بِحَدِّ أَفْرِهِ فِي الْجَنَّةِ، أَلَا وَإِنَّ الشَّرَّ كُلَّهُ بِحَدِّ أَفْرِهِ فِي النَّارِ أَلَا فَاعْمَلُوا وَأَنْتُمْ مِنَ اللَّهِ عَلَى حَذَرٍ، وَاعْمَلُوا أَنْكُمْ مَفْرُوضُونَ عَلَى أَعْمَالِكُمْ. فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. مسند الشافعي ١/١٤٨

176) 'Amr Raziyallaho 'anho rapporte que Nabi Sallallaho 'Alayhi wasallam prononça un jour un sermon : « Prenez garde ! Ce bas-monde et son contenu ne sont en fait qu'une marchandise temporaire (dérisoire) que le dévot aussi bien que l'impie se partagent et consomment. L'au-delà est certes une réalité, son avènement inexorable et son échéance fixée donneront lieu au Jugement que présidera un Roi Tout-Puissant. Prenez garde ! Le bien dans son intégralité demeure certes au Paradis. Le mal dans son intégralité demeure certes en Enfer. Prenez garde, œuvrez en craignant Allah comme il se doit et soyez assurés que vous aurez à comparaître avec vos œuvres devant Allah Ta'ala. Et quiconque aura fait un atome de bien le verra et quiconque aura fait un atome de mal le verra. » (Musnad Châfi')

١٧٧ - عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: إِذَا أَسْلِمَ الْعَبْدُ فَحَسَنَ إِسْلَامَهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصِ: الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَلِهَا إِلَى سَبْعِ مِائَةٍ ضِعْفٍ وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا إِلَّا أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا. رواه البخاري، باب حسن إسلام المرء، رقم: ٤١

177) Abou Sa'id Al Khoudri Raziyallaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dire : « Lorsqu'un

servi par d'Allah embrasse l'Islam et pare sa vie de la beauté de l'Islam, Allah efface tous ses péchés antérieurs. Puis, le barème de ses bonnes et mauvaises actions se présente ainsi : la récompense pour une bonne œuvre est multipliée de dix jusqu'à sept cents fois et une mauvaise action demeure telle quelle, à moins qu'Allah n'en tienne pas rigueur. » (Bukhârî)

**Note :** 'pare sa vie de la beauté de l'Islam' implique que la foi illumine son cœur et que son corps se plie à l'obéissance d'Allah Sobhaanaho wa Ta'ala.

١٧٨- عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْإِسْلَامُ أَنْ تَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ﷺ، وَتُقِيمَ الصَّلَاةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَصُومَ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ إِنْ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلًا. (وهو جزء من الحديث) رواه مسلم، باب بيان الإيمان والإسلام، ٠٠٠٠، رقم: ٩٣

178) 'Omar Raziyallohu 'anho rapporte que Nabi Sallallohu 'Alayhi wasallam a dit : « L'Islam comporte cinq articles : professer qu'il n'existe pas de divinité en dehors d'Allah et que Mohammed est Son Messenger, faire la Salat, s'acquitter de la Zakat, jeûner durant le Ramadan et accomplir le Hadj à la Maison d'Allah si l'on possède les moyens. » (Muslim)

١٧٩- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْإِسْلَامُ أَنْ تَعْبُدَ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ، وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ وَتَسْلِيمُكَ عَلَى أَهْلِكَ فَمَنْ انْتَقَصَ شَيْئًا مِنْهُنَّ فَهُوَ سَهْمٌ مِنَ الْإِسْلَامِ يَدْعُهُ وَمَنْ تَرَكَهُنَّ كُلَّهُنَّ فَقَدْ وَلَّى الْإِسْلَامَ ظَهْرَهُ. رواه الحاكم في المستدرک ٢١/١ وقال: هذا الحديث مثل الأول في

الإستقامة

179) Abou Hourairah Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « L'Islam consiste à ce que vous adoriez Allah sans rien Lui associer, que vous établissiez la Salat, que vous vous acquittiez de la Zakat, que vous jeûniez durant le Ramadan, que vous accomplissiez le Hadj à la Maison d'Allah, que vous conseilliez le bien, que vous interdisiez le mal et que vous adressiez le Salam à votre famille. Quiconque néglige une de ces choses aura délaissé une partie de l'Islam et quiconque néglige l'ensemble de ces choses tourne le dos à l'Islam. » (Mustadrak Hakim)

١٨٠ - عَنْ حَدِيثِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْإِسْلَامُ ثَمَانِيَةٌ أَسْهُمٌ، الْإِسْلَامُ سَهْمٌ وَالصَّلَاةُ سَهْمٌ وَالزَّكَاةُ سَهْمٌ وَحَجُّ الْبَيْتِ سَهْمٌ وَالصِّيَامُ سَهْمٌ وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ سَهْمٌ وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرِ سَهْمٌ وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ سَهْمٌ وَقَدْ خَابَ مَنْ لَا سَهْمَ لَهُ. رواه البزار وفيه: يزيد بن

عطاء وثقه أحمد وغيره وضعفه جماعة وبقيته رجاله ثقات، مجمع الزوائد ١/١٩١

180) Houzaïfah Raziyalloho 'anho rapporte que Nabi Sallalloho 'Alayhi wasallam a dit : « L'islam comporte huit éléments : l'Imâne, un élément ; la Salat, un élément ; la Zakat, un élément ; le jeûne, un élément ; le Hadj à la Maison d'Allah, un élément ; conseiller le bien, un élément ; interdire le mal, un élément ; et le Djihâd pour la cause d'Allah, un élément. Malheur à celui qui ne prend pas part à l'un de ces éléments. »  
(Bazzar, Madjma-uz-Zawâid)

١٨١ - عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الْإِسْلَامُ أَنْ تُسَلِّمَ وَجْهَكَ لِلَّهِ وَتَشْهَدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَتُقِيمَ الصَّلَاةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ. (الحديث) رواه

أحمد ١/٣٩٩

181) Ibn 'Abbâs Raziyalloho 'anhoma rapporte que Nabi Sallalloho 'Alayhi wasallam a dit : « L'islam consiste à ce que vous vous soumettiez à Allah (avec une foi et des actes sincères), que vous attestiez verbalement et avec le cœur qu'il n'y a pas de divinité en dehors d'Allah et que Mohammed est Son Serviteur et Son Messager, que vous établissiez la Salat et que vous vous acquittiez de la Zakat. »  
(Musnad Ahmad)

١٨٢ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ: ذَلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمَلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَقْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ! لَا أُرِيدُ عَلَى هَذَا، فَلَمَّا وَلَّى قَالَ النَّبِيُّ ﷺ: مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا. رواه البخاري، باب وجوب

الزكاة، رقم: ١٣٩٧

182) Abou Houraïrah Raziyalloho 'anho rapporte qu'un villageois vint auprès de Nabi Sallalloho 'Alayhi wasallam et lui dit : « Indique-moi une œuvre qui m'ouvre les portes du Paradis. » Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam lui répondit : « Adore Allah sans rien Lui associer, sois régulier quant à offrir les Salat obligatoires, acquitte-toi de la Zakat et jeûne le mois de Ramadan. » Le villageois

déclara : « Par celui qui tient mon âme dans Sa Main, je me contenterai de cela sans rien y ajouter. » Quand il s'en fut, Nabi Sallallaho 'Alayhi wasallam dit : « Celui qui souhaite voir un des élus du Paradis, qu'il regarde cet homme. » (Bukhâri)

١٨٣ - عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ مِنْ أَهْلِ نَجْدٍ تَابِرَ الرَّاسِ نَسَمَحُ دَرِيٍّ صَوْتِهِ وَلَا نَفَقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فِإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ، فَقَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ. قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: وَصِيَامٌ رَمَضَانَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهُ؟ قَالَ: لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ، قَالَ: وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ الزَّكَاةَ، قَالَ: هَلْ عَلَيَّ غَيْرُهَا؟ قَالَ: لَا، إِلَّا أَنْ تَطَوَّعَ، قَالَ: فَأَذْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ: وَاللَّهِ لَا أُرِيدُ عَلَيَّ هَذَا وَلَا أَنْقُصُ، قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: أفلَحَ إِنْ صَدَقَ. رواه البخاري، باب الزكاة من الإسلام، رقم: ٤٦٠

183) Talha Ibn 'Ubaidoullah Raziyallaho 'anho rapporte qu'un homme appartenant aux gens du Najd, les cheveux en broussaille, vint trouver Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam. Sa voix nous parvenait sans que nous puissions pour autant comprendre ce qu'il disait jusqu'à ce qu'il s'approchât de Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam, nous comprîmes alors qu'il désirait se renseigner sur l'Islam. Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam lui dit : « Cinq Salat quotidiennes jour et nuit. » Il demanda : « Faut-il en ajouter d'autres ? » Il répondit : « Non, à moins que tu ne veuilles offrir des Salat surrétrogatoires. » Puis Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam lui dit : « Le jeûne du Ramadan. » Il demanda : « Faut-il jeûner d'autres jours ? Il répondit : « Non, à moins que tu ne veuilles faire des jeûnes surrétrogatoires. » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam lui dit : « Le versement de la Zakat. » Il demanda : « Faut-il effectuer d'autres paiements ? » Il répondit : « Non, à moins que tu ne veuilles donner des aumônes. » Après quoi l'homme s'en alla en disant : « Par Allah ! Je n'en ferai ni plus ni moins. » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dit : « Voilà un homme qui, s'il ne se dédit pas, a récolté le succès. » » (Bukhâri)

١٨٤ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ - وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ -: يَا بَعْضُنِي عَلَى آلَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقُوا، وَلَا تَزْنُوا، وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ، وَلَا تَأْتُوا بِبَهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ

عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَرَّهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَفَا عَنْهُ، وَإِنْ شَاءَ عَاقَبَهُ، فَبَايَعَاهُ عَلَى ذَلِكَ. رواه البخاري، كتاب الإيمان، رقم: ١٨

184) 'Oubadah Ibn Samite Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam s'adressa à un groupe de Sahabas, assis autour de lui, en disant : « Jurez-moi de ne rien associer à Allah, de ne pas voler, de ne pas commettre l'adultère, de ne pas tuer vos enfants, de ne pas porter de fausses accusations et de ne pas vous détourner du bien Quiconque d'entre vous demeure fidèle à ces promesses, son salane incombe à Allah. Quiconque commet un de ces péchés et subit une sanction en ce monde, cette sanction lui tiendra lieu d'expiation. Tandis que celui qui commet un de ces péchés et qu'Allah le dissimule, son affaire relève de la bonne grâce d'Allah, s'Il le veut, Il pardonne et s'Il le veut, Il le châtie. » ('Oubadah Ibn Samite Raziya'llaho 'anho ajouta) À la suite de quoi, nous lui prêtâmes serment d'allégeance. » (Bukhâri)

١٨٥ - عَنْ مُعَاذِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أَوْصَانِي رَسُولُ اللَّهِ ﷺ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ: لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُبِلَتْ وَحُرِّقَتْ، وَلَا تَعْتَنَ وَالْبَدْيِكْ وَإِنْ أَمْرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ. وَلَا تُشْرِكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا، فَإِنْ مِنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرَأَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ، وَلَا تُشْرِبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ، وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطِ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الرَّخْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ، وَإِذَا أَصَابَ النَّاسَ مَوْتٌ وَأَنْتَ فِيهِمْ فَائْتِثْ، وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدْبًا وَأَخْفِهِمْ فِي اللَّهِ. رواه أحمد ٥/٢٣٨

185) Mo'áz Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam m'a recommandé dix choses : « N'attribue en aucun cas d'associé à Allah quand bien même on te tuerait ou brûlerait ; ne désobéis jamais à tes parents quand bien même ils t'ordonneraient de quitter ton épouse et de dilapider tes biens ; ne néglige pas délibérément une Salat obligatoire car celui qui agit ainsi se prive de la protection d'Allah ; ne consomme pas de vin car il constitue la racine de toutes les turpitudes; garde-toi de pécher, car tu provoquerais alors la colère d'Allah ; garde-toi de fir du champ de bataille quand bien même tes compagnons succomberaient ; si une calamité (la peste par exemple) emporte les gens et que tu te trouves parmi eux, demeure là où tu es ; dépense pour ta famille

selon tes moyens ; n'hésite pas à user d'autorité (la trique) pour inculquer aux membres de ta famille des bonnes manières ; et inspire-leur la crainte d'Allah. » (Musnad Ahmad)

**Note :** L'obéissance aux parents citée dans ce hadith met en évidence l'obéissance à son plus haut degré. De même que l'injonction de ne rien associer à Allah quand bien même on risquerait d'être éliminé ou brûlé relève d'un degré de fermeté très élevé ; car, dans de tels cas de contrainte, il est permis d'ailleurs de prononcer verbalement et artificiellement des paroles d'infidélité tandis que le cœur demeure ferme dans la foi. (Mirqât)

١٨٦ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَنْ آمَنَ بِاللَّهِ وَبِرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ، وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، جَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ! أَفَلَا تُبَشِّرُ النَّاسَ؟ قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، فَإِذَا سَأَلْتُمْ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ. رواه نحاري. باب درجات المجاهدين في سبيل الله، رقم: ٢٧٩٠

186) Abou Houraïrah Raziyallahô 'anhô rapporte que Nabi Sallallahô 'Alayhi wasallam a dit : « Celui qui croit en Allah et en Son Messager, accomplit la Salat et jeûne le mois de Ramadan, Allah s'est juré de lui accorder une place au Paradis ; qu'il ait lutté dans le chemin d'Allah ou qu'il soit resté dans sa ville natale. » Les Sahabas demandèrent : « Ô Rasoulallah ! Ne devrions-nous pas répandre cette nouvelle ? » Il dit : « (Non, car) il y a au Paradis cent degrés qu'Allah a préparés pour ceux qui combattent dans le chemin d'Allah et une distance égale du ciel à la terre sépare chacun de ces degrés. Aussi lorsque vous implorez Allah de vous accorder le Paradis, demandez-Lui le Firdauss, car c'est le meilleur et le plus élevé des degrés du Paradis juste au-dessus duquel siège le Trône du Tout-Miséricordieux et d'où coulent les rivières du Paradis. » (Bukhâri)

١٨٧ - عَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: خَمْسٌ مَنْ جَاءَ بِهِنَّ مَعَ إِيْمَانٍ دَخَلَ الْجَنَّةَ. مَنْ حَافِظَ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ عَلَى وَضُوئِهِنَّ وَرُكُوعِهِنَّ وَسُجُودِهِنَّ وَمَوَاقِيِهِنَّ وَصَامَ رَمَضَانَ وَحَجَّ الْبَيْتَ إِنْ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَآتَى الزَّكَاةَ طَيِّبَةً بِهَا نَفْسُهُ وَأَدَّى الْأَمَانَةَ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ! وَمَا آدَاءُ الْأَمَانَةِ؟ قَالَ: الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ إِنَّ اللَّهَ لَمْ يَأْمَنْ ابْنَ آدَمَ

عَلَى شَيْءٍ مِنْ دِينِهِ غَيْرَهَا. رواه الطبراني بإسناد جيد، الترغيب ٢٤١/١

187) Abou Dardâ' Raziya'llaho 'anho rapporte que Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam a dit : « Quiconque se présentera devant Allah avec son Imâne et en ayant observé ces cinq œuvres, entrera au Paradis : la constance quant à offrir ponctuellement les cinq Salat après avoir effectué correctement les ablution, l'inclinaison et la prosternation ; la régularité quant à jeûner durant le mois de Ramadan ; l'accomplissement du Hadj s'il en avait les moyens ; le paiement de la Zakat de son propre gré ; le respect de la confiance mise en lui. » On lui demanda : « Ô Rasoulallah ! Que signifie le respect de la confiance mise en lui ? » Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam répondit : « Se purifier de l'état de *Djanabah* (état consécutif à l'émission de sperme lors de rapports sexuels soit en état d'éveil ou de sommeil) en prenant un bain, car Allah Sobhaanaho wa Ta'ala a confié aux soins du fils d'Adam, en dehors de toute autre obligation religieuse, le respect de cette purification (puisque ce bain constitue un acte intime et secret que seule la crainte d'Allah incite à respecter). » (Tabrâni)

١٨٨- عَنْ فَضَالَةَ بْنِ عَيْبِدِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: أَمَّا زَعِيمٌ لِمَنْ آمَنَ بِي وَأَسْلَمَ زَاهِرٌ بَيْنَ فِي رِضِّ الْجَنَّةِ، وَبَيْنَ فِي وَسْطِ الْجَنَّةِ، وَأَمَّا زَعِيمٌ لِمَنْ آمَنَ بِي وَأَسْلَمَ وَجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ بَيْنَ فِي رِضِّ الْجَنَّةِ، وَبَيْنَ فِي وَسْطِ الْجَنَّةِ، وَبَيْنَ فِي أَعْلَى عَرْفِ الْجَنَّةِ، فَمَنْ فَعَلَ ذَلِكَ لَمْ يَدْعُ لِلنَّخِيرِ مَطْلَبًا وَلَا مِنَ الشَّرِّ مَهْرَبًا يَمُوتُ حَيْثُ شَاءَ أَنْ يَمُوتَ. رواه ابن حبان، قال المحقق: إسناده صحيح ٤٨٠/١٠

188) Fadhâlah Ibn 'Oubaïd Raziya'llaho 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallalloho 'Alayhi wasallam dire : « Quiconque croit en moi, se joint à moi et émigre (Hidjrah), je prends sur moi de lui procurer une demeure dans le périmètre du Paradis et une autre en son milieu. Quiconque croit en moi, se joint à moi de lui procurer une Djihad dans la voie d'Allah, je prends sur moi de lui procurer une demeure dans le périmètre du Paradis, une en son milieu et une autre sur les hauteurs qui dominent Paradis. Quiconque aura agi ainsi, s'est adjugé le bien sous toutes ses formes et s'est préservé du mal sous toutes ses formes et quelle que soit la circonstance de sa mort, il méritera le Paradis. » (Ibn Hibbân)



١٨٩ - عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا يُصَلِّيَ الْخَمْسَ وَيَصُومُ رَمَضَانَ غُفِرَ لَهُ. (الحديث) رواه أحمد ٢٣٢/٥

189) Mo'âz Ibn Djabal Raziyallohu 'anho rapporte avoir entendu Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam dire : « Quiconque rencontrera Allah sans Lui avoir donné d'associé, aura observé les cinq Salat rituelles et aura jeûné le mois de Ramadan, sera pardonné. » (Musnad Ahmad)

١٩٠ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا وَأَدَّى زَكَاةَ مَالِهِ طَيِّبًا بِهَا نَفْسُهُ مُحْتَسِبًا وَسَمِعَ وَأَطَاعَ فَلَهُ الْجَنَّةُ. (الحديث) رواه أحمد ٣٦١/٢

190) Abou Houraïrah Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Quiconque rencontrera Allah sans rien Lui avoir associé, aura déduit sur ses biens et se sera acquitté de la Zakat de bon gré en anticipant une récompense, aura écouté et obéi (à l'Imam, le dirigeant des Musulmans), recevra le Paradis. » (Musnad Ahmad)

١٩١ - عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ. رواه الترمذی وقال: حديث فضالة حديث حسن صحيح، باب ما جاء في فضل من مات مرابطاً، رقم: ١٦٢١

191) Fadhâlah Ibn 'Oubaïd Raziyallohu 'anho rapporte que Nabî Sallallohu 'Alayhi wasallam a dit : « Le Modjâhid (combattant dans la voie d'Allah) est celui qui lutte contre son âme. » (Tirmizi)

١٩٢ - عَنْ عُنْتَةَ بِنْتِ عَبْدِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: لَوْ أَنَّ رَجُلًا يَخِرُّ عَلَيَّ وَجْهَهُ مِنْ يَوْمٍ وُلِدَ إِلَى يَوْمٍ يَمُوتُ فِي مَرَضَةٍ اللَّهُ عَزَّ وَجَلَّ لَحَقَرَهُ يَوْمَ الْقِيَامَةِ. رواه أحمد والطبرانی في الكبير وفيه: بقة وهو مدلس ولكنه صرح بالحديث وبقيه رجاله وثقوا، مجمع الزوائد ٢١٠/١

192) 'Outbah Ibn 'Abd Raziyallohu 'anho rapporte que Rasoulollahi Sallallohu 'Alayhi wasallam a dit : « Si un homme demeurerait dans la position de la prosternation depuis sa naissance jusqu'à sa mort pour rechercher le plaisir d'Allah 'Azza wa Djall, il estimerait néanmoins cette action comme insignifiante le Jour de la Résurrection. » (Musnad Ahmad, Tabarâni, Madjma-uz-Zawâid)

١٩٣ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: خَصَلَتَانِ مِنْ كَانَتَا فِيهِ كَتَبَهُ اللَّهُ شَاكِرًا صَادِقًا، وَمَنْ لَمْ تَكُنْ فِيهِ لَمْ يَكْتَبْهُ اللَّهُ شَاكِرًا وَلَا صَادِقًا مُحَافِظًا

فِي دِينِهِ إِلَى مَنْ هُوَ فَوْقَهُ فَاقْتَدَى بِهِ، وَمَنْ نَظَرَ فِي دُنْيَاةٍ إِلَى مَنْ هُوَ دُونَهُ فَحَمِدَ اللَّهَ عَلَى مَا فَضَّلَهُ بِهِ عَلَيْهِ، كَتَبَهُ اللَّهُ شَاكِرًا وَصَابِرًا؛ وَمَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَى مَنْ هُوَ دُونَهُ وَنَظَرَ فِي دُنْيَاةٍ إِلَى مَنْ هُوَ فَوْقَهُ فَأَسَفَ عَلَى مَا فَاتَهُ مِنْهُ، لَمْ يَكْتُبَهُ اللَّهُ شَاكِرًا وَلَا صَابِرًا. رواه الترمذی وقال: هذا حديث حسن.

غريب، باب انظروا إلى من هو أسفل منكم، رقم: ٢٥١٢

(193) 'Abdullah Ibn 'Omar Raziya'llahu 'anhoma rapporte avoir entendu Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam dire : « Quiconque possède ces deux qualités, Allah le rangera parmi les reconnaissants et les patients. Et quiconque en est dépourvu, Allah ne le reconnaîtra pas parmi les reconnaissants et les patients. Celui qui prend en considération quelqu'un lui étant supérieur en religion et le suit et qui, avisant quelqu'un lui étant inférieur dans le domaine matériel, remercie Allah de l'avoir favorisé par Sa Grâce et Sa Miséricorde, Allah le classe parmi les reconnaissants et les patients. Quant à celui qui avise quelqu'un lui étant inférieur en religion et prend en considération quelqu'un lui étant supérieur en richesses et en ayant le sentiment d'avoir été lésé, sera exclus des reconnaissants et patients par Allah. » (Tirmizi)

١٩٤ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ

الْكَافِرِ. رواه مسلم، باب الدنيا سجن للمؤمن ٠٠٠٠٠، رقم: ٧٤١٧

(194) Abou Hourairah Raziya'llahu 'anho rapporte que Rasoulollahi Sallallahu 'Alayhi wasallam a dit : « Ce bas-monde est la prison du Croyant et le Paradis du Mécréant. » (Muslim)

Note : Par rapport aux bienfaits qui attendent le Croyant au Paradis, ce monde ne représente rien si ce n'est une prison. Et pour l'incroyant à l'intention de qui des châtiments sans fin ont été préparés dans l'Au-delà. Ce monde revêt des allures de Paradis.

١٩٥ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِذَا أُتِحَدَ الْفَيْءُ دُولًا، وَالْأَمَانَةُ

مَغْنَمًا، وَالرِّكَاءَةُ مَغْرَمًا، وَتَعَلَّمَ لِعَبْرِ الدِّينِ، وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ، وَأَذَلَّ صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ، وَسَادَ الْقَبِيلَةَ فَاسْقَهُمْ، وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرَذَلَهُمْ، وَأَكْرَمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ، وَظَهَرَتِ الْفِتْنَاتُ وَالْمَعَارِفُ، وَشَرِبَتِ الْخُمُورُ، وَلَعَنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوْلَهَا فَلْيَبْتَغُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْحًا وَقَذْفًا، وَأَيَّاتِ

تَتَابِعُ كِتَابًا بِأَلِ قُطْعٍ سَلَكُهُ فَتَتَابِعُ. رواه الترمذى وقال: هذا حديث غريب، باب ما جاء فى علامة حلول المسخ والخسف، رقم: ٢٢١١

195) Abou Hourairah rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Lorsque le butin sera considéré comme un bien personnel et les biens confiés en dépôt comme un butin personnel ; lorsque la Zakat sera ressentie comme une amende ; lorsque la science religieuse sera acquise pour des mobiles prosaïques et non Islamiques ; lorsque l'époux obéira à son épouse et désobéira à sa mère ; lorsque l'ami sera vénéré et le père délaissé ; lorsque les voix s'élèveront dans les Masdjids ; lorsque le plus pervers d'une nation sera élu ; lorsque les incapables deviendront des dirigeants ; lorsque autrui sera honoré par crainte du mal qu'il pourrait causer ; lorsque les chanteuses seront au goût du jour ; lorsque la consommation d'alcool deviendra chose commune ; lorsque les nouvelles générations maudiront les anciennes, attendez-vous alors à des vents violents rouges, des séismes, des engloutissements de villes par la terre, à la modification des visages humains, à des pluies torrentielles de pierres et à une chaîne de désastres qui se succèderont à l'instar des perles d'un collier qui déboulent quand le fil est rompu. » (Tirmizi)

١٩٦- عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ مَثَلَ الَّذِي يَعْمَلُ السَّيِّئَاتِ، ثُمَّ يَعْمَلُ الْحَسَنَاتِ، كَمَثَلِ رَجُلٍ كَانَتْ عَلَيْهِ دِرْعٌ ضَيِّقَةٌ قَدْ خَنَقَتْهُ، ثُمَّ عَمِلَ حَسَنَةً فَأَنْفَكَتْ حَلَقَةً ثُمَّ عَمِلَ حَسَنَةً أُخْرَى فَأَنْفَكَتْ حَلَقَةً أُخْرَى، حَتَّى يَخْرُجَ إِلَى الْأَرْضِ. رواه

أحمد ١٤٥/٤

196) 'Oqbah Ibn 'Amir Raziyallahu 'anhu rapporte que Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam a dit : « Celui qui fait suivre le mal par de bonnes actions est comme un homme vêtu d'une armure trop étroite qui le comprime. Dès lors qu'il accomplit une bonne action, un segment se détache et ainsi au fur et à mesure de ses bonnes actions jusqu'à ce que l'armure jonche finalement le sol. »

(Musnad Ahmad)

Note : Cela signifie que le pécheur est assujetti par ses péchés et demeure donc dans un état d'oppression. Au fur et à mesure qu'il accomplit de bonnes actions, ses péchés s'effacent et son oppression s'évanouit.

١٩٧- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ: مَا ظَهَرَ الْعُلُولُ فِي قَوْمٍ قَطُّ إِلَّا أَلْقَى فِي

قُلُوبِهِمُ الرُّغْبَ وَلَا فَنَسَى الزَّنَا فِي قَوْمٍ قَطُّ إِلَّا كَثُرَ فِيهِمُ الْمَوْتُ وَلَا نَقَصَ قَوْمَ الْمِكْيَالِ  
وَالْمِيزَانَ إِلَّا قَطَعَ عَنْهُمْ الرِّزْقُ وَلَا حَكَمَ قَوْمٌ بغيرِ الْحَقِّ إِلَّا فَنَسَى فِيهِمُ الدَّمَّ وَلَا خَتَرَ قَوْمٌ بِالْعَهْدِ  
إِلَّا سَلَطَ عَلَيْهِمُ الْعُدُوَّ. رواه الإمام مالك في الموطأ، باب ما جاء في الغلول ص ٤٧٦

197) 'Abdullah Ibn 'Abbas Raziyyallahu 'anhoma a dit : « Lorsque la malhonnêteté devient manifeste entre les gens à propos du butin saisi à l'ennemi, Allah instille la frayeur (de leurs ennemis) dans leurs cœurs ; et lorsque l'adultère se répand largement chez un peuple, la mort prédomine en son sein ; et lorsque les gens fraudent sur le poids et la mesure, leur subsistance s'en trouve diminuée ; et lorsque les gens pratiquent l'injustice dans leurs décisions, la tuerie se propage parmi eux ; et lorsque les gens trahissent leurs engagements, l'ennemi leur est imposé. »  
(Muattâ Imâm Mâlik)

١٩٨ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقُولُ: إِنَّ الظَّالِمَ لَا يَضُرُّ إِلَّا نَفْسَهُ فَقَالَ  
أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: بَلَى وَاللَّهِ حَتَّى الْحُبَارَى لَتَمُوتَ فِي وَكْرِهَا هَزْلًا لِظُلْمِ الظَّالِمِ. رواه  
البيهقي في شعب الإيمان ٤/٦

198) Abou Hourairah Raziyyallahu 'anho rapporte qu'il entendit un homme dire : « L'injuste ne cause du tort qu'à sa propre personne. » À la suite de quoi, Abou Hourairah Raziyyallahu 'anho déclara : « Par Allah, je jure qu'à cause de la cruauté d'un oppresseur, même une outarde (oiseau échassier) meurt de faim dans son nid. » (Baithaqui)  
Note : le préjudice résultant d'une injustice ne touche pas uniquement celui qui s'en rend coupable car son injustice provoque une réaction de malheurs en chaîne. À titre d'exemple, la sécheresse fait son apparition et cause un manque de graines dont les oiseaux sont victimes et ils finissent par mourir de faim dans leurs nids.

١٩٩ - عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَغْنِي مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ  
لِأَصْحَابِهِ: هَلْ رَأَى أَحَدٌ مِنْكُمْ مِنْ رُؤْيَا؟ قَالَ: فَيَقْصُ عَلَيْهِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقْصُ، وَإِنَّهُ قَالَ ذَاتَ  
عَدَاةٍ إِنَّهُ أَنَابِي اللَّيْلَةَ آتِيَانِ، وَإِنَهُمَا ابْتَعَثَانِي وَإِنَهُمَا قَالَا لِي: انْطَلِقْ، وَإِنِي انْطَلَقْتُ مَعَهُمَا، وَإِنِ  
أَتَيْنَا عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ وَإِذَا آخِرُ قَائِمٍ عَلَيْهِ بِصَخْرَةٍ وَإِذَا هُوَ يَهْوِي بِالصَّخْرَةِ لِرَأْسِهِ فَيَنْتَلِعُ  
رَأْسَهُ فَيَتَدَهَّدُ الْحَجْرُ هَاهُنَا، فَيَتَّبِعُ الْحَجْرَ فَيَأْخُذُهُ فَلَا يَرْجِعُ إِلَيْهِ حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَمَا كَانَ، ثُمَّ  
يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى، قَالَ: قُلْتُ سُبْحَانَ اللَّهِ، مَا هَذَا؟ قَالَ: قَالَ لِي:

انطلق انطلق، فانطلقنا فأتينا على رجلٍ مُستلقٍ لِقَفَاهُ وَإِذَا آخِرُ قَائِمٍ عَلَيْهِ بِكَلْبٍ مِنْ حَدِيدٍ، وَإِذَا هُوَ يَأْتِي أَحَدًا شَقِيًّا وَجْهَهُ فَيَسْرِسِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ، وَمَنْجِرَهُ إِلَى قَفَاهُ، وَعَيْنَهُ إِلَى قَفَاهُ، - قَالَ وَرَبِّمَا قَالَ أَبُو رَجَاءٍ: فَيَشُقُّ - قَالَ: ثُمَّ يَتَحَوَّلُ إِلَى الْجَانِبِ الْآخِرِ فَيَفْعَلُ بِهِ مِثْلَ مَا فَعَلَ بِالْجَانِبِ الْأَوَّلِ، فَمَا يَفْرُغُ مِنْ ذَلِكَ الْجَانِبِ حَتَّى يَصِحَّ ذَلِكَ الْجَانِبُ كَمَا كَانَ ثُمَّ يَعُودُ عَلَيْهِ فَيَفْعَلُ مِثْلَ مَا فَعَلَ الْمَرَّةَ الْأُولَى، قَالَ: قُلْتُ لَهُمَا: سُبْحَانَ اللَّهِ، مَا هَذَا؟ قَالَ: قَالَ لِي: انطلق انطلق، فانطلقنا فأتينا على مثلِ التَّنُورِ قَالَ وَأَحْسِبُ أَنَّهُ كَانَ يَقُولُ - فَإِذَا فِيهِ لَفْظٌ وَأَصْوَاتٌ، قَالَ: فَاطْلَعْنَا فِيهِ فَإِذَا فِيهِ رِجَالٌ وَنِسَاءٌ عُرَاةٌ، وَإِذَا هُمْ يَأْتِيهِمْ لَهَبٌ مِنْ أَسْفَلٍ مِنْهُمْ، فَإِذَا أَنَاهُمْ ذَلِكَ اللَّهَبُ صَوًّا، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ قَالَ: قَالَ لِي: انطلق انطلق، قَالَ: فَانطلقنا فأتينا على نَهْرٍ - حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ - أَحْمَرٌ مِثْلِ الدَّمِ، وَإِذَا فِي النَّهْرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ، وَإِذَا عَلَى شَطِّ النَّهْرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً، وَإِذَا ذَلِكَ السَّابِحُ سَبَحَ مَا سَبَحَ، ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْعَرُّ لَهُ فَاهُ فَيَلْقِمُهُ حَجْرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ، ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ، كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَعَرَّ لَهُ فَاهُ فَالْقَمَّةَ حَجْرًا، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ قَالَ: قَالَ لِي: انطلق انطلق، قَالَ: فَانطلقنا فأتينا على رجلٍ كَرِهَ الْمَرْأَةَ كَأَكْرَهَ مَا أَنْتَ رَأَيْتَ رَجُلًا مَرَأَةً، فَإِذَا عِنْدَهُ نَارٌ يَحْشُهَا وَيَسْمَى حَوْلَهَا، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ قَالَ: قَالَ لِي: انطلق انطلق، فانطلقنا فأتينا على رَوْضَةٍ مُنْتَمَةٍ فِيهَا مِنْ كُلِّ نَوْنِ الرَّبِيعِ، وَإِذَا بَيْنَ ظَهْرِي الرَّوْضَةِ رَجُلٌ طَوِيلٌ لَا أَكَادُ أَرَى رَأْسَهُ طَوِيلًا فِي السَّمَاءِ، وَإِذَا حَوْلَ الرَّجُلِ مِنْ أَكْثَرِ وَلَدَانٍ رَأَيْتُهُمْ قَطُّ، قَالَ: قُلْتُ لَهُمَا: مَا هَذَا؟ مَا هَذَا؟ قَالَ: قَالَ لِي: انطلق انطلق، قَالَ: فَانطلقنا فأتينا إلى رَوْضَةٍ عَظِيمَةٍ لَمْ أَرِ رَوْضَةً قَطُّ أَعْظَمَ مِنْهَا وَلَا أَحْسَنَ، قَالَ: قَالَ لِي: ازِقْ، فَارْتَقَيْتُ فِيهَا، قَالَ: فَارْتَقَيْتُ فِيهَا فَانْتَهَيْتُ إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ، فَاتَيْنَا بَابَ الْمَدِينَةِ فَاسْتَفْتَحْنَا ففُتِحَ لَنَا فَدَخَلْنَاهَا فَتَلَقَانَا فِيهَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَأَيْتَ، وَشَطْرٌ كَأَفْجَحِ مَا أَنْتَ رَأَيْتَ، قَالَ: قَالَ لَهُمْ: اذْهَبُوا فَفَعَلُوا فِي ذَلِكَ النَّهْرِ، قَالَ: وَإِذَا نَهْرٌ مُعْتَرِضٌ يَجْرِي كَأَنَّ مَاءَهُ الْمَخْضُ مِنَ الْبِيضِ، فَذَهَبُوا فَوَقَعُوا فِيهِ، ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ، قَالَ: قَالَ لِي: هَذِهِ جَنَّةٌ عَذْبٌ وَهَذَاكَ مَثْرُوكٌ، قَالَ: فَسَمَا بَصْرِي صُعْدًا فَإِذَا قَصْرٌ مِثْلُ الرَّبَابَةِ الْبَيْضَاءِ، قَالَ: قَالَ لِي: هَذَاكَ مَثْرُوكٌ، قَالَ: قُلْتُ لَهُمَا: بَارَكَ اللَّهُ فِيكُمْ، ذَرَابِي فَأَدْخَلَهُ، قَالَ: أَمَّا الْآنَ فَلَا وَأَنْتَ دَاخِلُهُ، قَالَ: قُلْتُ لَهُمَا: فَإِنِّي قَدْ رَأَيْتُ مِنْذُ اللَّيْلَةِ عَجَبًا، فَمَا هَذَا الَّذِي

رَأَيْتَ؟ قَالَ: قَالَا لِي: أَمَا إِنَّا سَنُخَبِّرُكَ، أَمَا الرَّجُلُ الْأَوَّلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُنْفَعُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ الرَّجُلُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفُضُهُ وَيَتَمُّ عَنِ الصَّلَاةِ الْمَكْتُوبَةِ، وَأَمَا الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يُشْرَسِرُ شِدْقَهُ إِلَى قَفَاهُ وَمَنْجِرُهُ إِلَى قَفَاهُ وَعَيْنُهُ إِلَى قَفَاهُ فَإِنَّهُ الرَّجُلُ يَغْدُو مِنْ بَيْتِهِ فَيَكْذِبُ الْكَذْبَةَ تَبْلُغُ الْآفَاقَ، وَأَمَا الرَّجَالُ وَالنِّسَاءُ الْعُرَاةُ الَّذِينَ فِي مِثْلِ بِنَاءِ التَّنُورِ فَهُمُ الرِّثَاءُ وَالزَّوَانِي، وَأَمَا الرَّجُلُ الَّذِي أَتَيْتَ عَلَيْهِ يَسْبَحُ فِي السَّهْرِ وَيَلْقَمُ الْحِجَارَةَ فَإِنَّهُ أَكْبَلُ الرِّبَا، وَأَمَا الرَّجُلُ الْكُرْبِي الْمَرَاةُ الَّذِي عِنْدَ النَّارِ يَحْشُهَا وَيَسْعَى حَوْلَهَا فَإِنَّهُ مَالِكٌ خَازِنٌ جَهَنَّمَ، وَأَمَا الرَّجُلُ الطَّوِيلُ الَّذِي فِي الْمَرْوِضَةِ فَإِنَّهُ إِبْرَاهِيمُ ﷺ وَأَمَا الْوِلْدَانُ الَّذِينَ حَوْلَهُ فَكُلُّ مَوْلُودٍ مَاتَ عَلَى الْفِطْرَةِ. قَالَ: فَقَالَ بَعْضُ الْمُسْلِمِينَ: يَا رَسُولَ اللَّهِ، وَأَوْلَادُ الْمُشْرِكِينَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: وَأَوْلَادُ الْمُشْرِكِينَ. وَأَمَا الْقَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرًا مِنْهُمْ حَسَنٌ وَشَطْرًا مِنْهُمْ قَبِيحٌ فَإِنَّهُمْ قَوْمٌ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْ. رواه البخاري، باب تعبير الرؤيا بعد صلاة الصبح، رقم: ٧٠٤٧.

(199) Samourah Ibn Djoundoub Raziya'llahou 'anhou rapporte que parmi les questions que posait fréquemment Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam à ses Compagnons figure celle-ci : « Est-ce que l'un de vous a rêvé ? » Celui qui avait fait un rêve le lui racontait et Rasoulollahi Sallallahou 'Alayhi wasallam l'interprétait. Un matin, Nabi Sallallahou 'Alayhi wasallam nous dit : « Cette nuit, deux personnes sont venues (dans un rêve), m'ont réveillé et m'ont dit : « Viens avec nous ! » Je partis donc avec elles et nous rencontrâmes en chemin un homme étendu au-dessus de la tête duquel un autre se tenait debout levant dans ses mains une pierre énorme avec laquelle il frappait la tête du premier jusqu'à la lui fendre. Après quoi, la pierre roulait et il allait la ramasser. Le temps qu'il revienne, la tête de la victime avait repris son aspect normal. Puis il recommençait alors son manège et lui écrasait de nouveau la tête. Je demandais à mes compagnons : « *Sobhaanallah* ! Qui sont ces deux hommes ? » Ils dirent : « Avance ! Avance ! » Nous reprîmes notre progression jusqu'à ce que nous passâmes devant un homme étendu sur le dos au-dessus de la tête duquel se tenait un autre tenant à la main une tenaille en fer avec laquelle il arrachait un côté du visage, une narine et un œil jusqu'à la nuque, ensuite il procédait à l'autre côté du visage. Le temps qu'il termine sa besogne avec un côté du visage, l'autre côté avait retrouvé son aspect initial et la même opération était répétée. Je demandais à mes deux compagnons : « *Sobhaanallah* ! Que leur arrive-t-il ? » Ils me dirent : « Avance ! Avance ! » Et nous reprîmes notre marche pour arriver devant

quelque chose ressemblant à un four. Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam dit que de ce four s'échappaient des cris et une rumeur confuse. Nous portâmes notre attention à l'intérieur où se trouvaient des hommes et des femmes nus qui, lorsque des flammes surgissant du dessous de leurs pieds les enveloppaient, se mettaient à hurler. Je leur demandais : « Et ceux-là, qui sont-ils ? » Ils me dirent : « Avance ! Avance ! » Nous continuâmes pour gagner après quelque temps une rivière rouge comme le sang. Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam poursuivit : un homme nageait dans la rivière sur la rive de laquelle un autre avait amassé un tas de pierres. Le nageur s'approchait de lui et lui présentait sa bouche béante dans laquelle le dernier jetait une pierre après quoi le nageur s'en allait en nageant et le même cycle recommençait. Je demandais à mes deux compagnons : « Qui sont ces deux-là ? » Ils me dirent : « Avance ! Avance ! » Nous reprîmes notre marche et rencontrâmes un homme à l'aspect impossible à imaginer tellement il était hideux et repoussant. À son côté brûlait un feu qu'il attisait en tournant autour. Je demandais à mes compagnons : « Qui est cet homme ? » Ils me dirent : « Avance ! Avance ! » Nous reprîmes notre marche et arrivâmes à un jardin d'une verdure luxuriante mariant toutes sortes de couleurs printanières. En son centre se tenait un homme d'une taille tellement grande qu'on pouvait à peine apercevoir sa tête. Autour de lui se trouvaient des enfants en si grand nombre que je n'ai jamais rien vu de pareil. Je dis à mes compagnons : « Qui est cet homme ? » Ils répondirent : « Avance ! Avance ! » Nous poursuivîmes notre pérégrination et nous nous approchâmes d'un jardin tellement immense que je n'aurais jamais imaginé qu'il puisse exister quelque chose de semblable et de plus beau. Mes deux compagnons me dirent : « Entre dans ce jardin et monte. » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam ajouta : nous nous élevèrent jusqu'à ce que nous eussions gagné une ville construite en briques d'or et d'argent. Nous nous dirigeâmes vers son portail qui était ouvert et nous entrâmes pour y trouver des hommes dont la moitié du corps était d'une beauté inouïe et l'autre d'une laideur inimaginable. Mes deux compagnons leur intimèrent de se jeter dans la rivière. Une rivière traversait en effet la ville et dont les flots étaient aussi blancs que du lait. Ces hommes y plongèrent et vinrent nous retrouver. La laideur horrible avait complètement disparu et ils étalaient maintenant une beauté incomparable. Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam ajouta que ses deux compagnons lui dirent en montrant du doigt : « Ceci est le *Djannat-ul-Adan* et il t'appartient. » Je levai les yeux et vis un palais

comme un nuage blanc. Mes deux compagnons me dirent : « Ce palais est le tien. » Je leur dis : *بَارَكَ اللهُ فِيكُمْ* « Qu'Allah vous bénisse ! Permettez-moi d'y entrer. » Ils dirent : « Non, pas maintenant. Mais tu y entreras un jour. » Je leur dis : « J'ai vu cette nuit un grand nombre de choses bouleversantes. Que représentent-elles ? » Nous allons satisfaire ta curiosité. Le premier homme devant qui tu es passé et dont on fendait le crâne avec une pierre symbolise celui qui apprend le Qor'âne sans pour autant le réciter ni le mettre en pratique et s'endort en négligeant la prière obligatoire. Quant à l'homme devant qui tu es passé et à qui on arrachait la bouche jusqu'à la nuque ainsi que ses narines et ses yeux dépeint celui qui sort de chez lui le matin et dit des mensonges qui se propagent jusqu'à des provinces lointaines. Pour ce qui est des hommes et des femmes nus qui se tenaient dans une fosse semblable à un four, ils illustrent les fornicateurs et les fornicatrices. Et l'homme qui nageait dans la rivière dans la bouche de qui on jetait une pierre, représente le mangeur d'intérêts. L'homme à l'aspect hideux auprès de qui se trouvait un feu qu'il attisait en tournant autour, c'est Mâlik, l'Ang Gardien de l'Enfer. L'homme de grande taille que tu as vu dans le jardin, c'est Ibrahim 'Alayhis Salam et les enfants qui l'entouraient, sont les enfants morts avec la foi naturelle avec laquelle tout enfant naît. Certains Sahabas demandèrent : « Ô Rasoulallah ! S'agit-il des enfants de polythéistes ? » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam répondit : « Et les enfants de polythéistes. » Rasoulollahi Sallallaho 'Alayhi wasallam ajouta : « Quant aux gens dont la moitié du corps était belle et l'autre laide, étaient des gens qui avaient mêlé de bonnes actions avec des mauvaises et qu'Allah a pardonné. » (bukhâri)

٢٠٠ - عَنْ أَبِي ذَرٍّ وَأَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنِّي لَأَعْرِفُ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ بَيْنَ الْأُمَمِ، قَالُوا: يَا رَسُولَ اللهِ! وَكَيْفَ تَعْرِفُ أُمَّتَكَ؟ قَالَ: أَعْرِفُهُمْ يُؤْتُونَ كُتُبَهُمْ بِأَيْمَانِهِمْ وَأَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ فِي وَجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ وَأَعْرِفُهُمْ بِنُورِهِمْ يَسْعَى بَيْنَ أَيْدِيهِمْ. رواه أحمد ١٩٩/٥

200) Abou Zar et Abou Dardâ' Raziyallahô 'anhoma rapportent que Rasoulollahi Sallallahô 'Alayhi wasallam a dit : « Je reconnâtrai ma Oummah parmi toutes les autres nations le Jour de la Résurrection. » Les Sahabas lui demandèrent : « Ô Rasoulallah ! Comment reconnâtras-tu ta nation ? » Il répondit : « Je la reconnâtrai par le fait que ses fidèles tiendront leurs livres de compte dans la main droite ;



par leurs visages radiants à cause de la tâche de prosternation sur leurs fronts et par la lumière qui courra devant eux. » (Musnad Ahmad)

**Note :** Cette lumière sera celle de l'Imâne de chaque croyant et sera proportionnelle à sa foi. (Kashf-ur-Rahmâne)